

முனீஸ்ராம

20 FEB 1985

MADRAS

நல்லவ ஸ்ரீ ஸ்ரீ ம

வாழலாம்

Distributors,

BHARATH BOOK BUREAU

கடி திடி சாலை,

சுப்பிரமணி மாதிரி-5.

அருங்கலைக்கோள்

பேராசிரியர் அ. திருமலைமுத்துச்வரம்

REFERENCE



என்.என்.எஸ் பப்ளிகேஷன்ஸ்

மதுரை

1980

உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0)

இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை <https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode> என்ற முகவரியில் காணலாம்.

பதிப்புரிமை அற்றது

இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.

நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு கலை வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.

இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் (<https://ta.wikisource.org>), தமிழ் இணையக் கல்விக் கழகமும் (<http://tamilvu.org>) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டுமுயற்சியைப் பற்றி, <https://ta.wikisource.org/s/4kx> என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.



Universal (CC0 1.0) Public Domain Dedication

This is a human-readable summary of the legal code found at
<https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode>

No Copyright

The person who associated a work with this deed has **dedicated** the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law, including all related and neighboring rights, to the extent allowed by law.

You can copy, modify, distribute and perform the work, even for commercial purposes, all without asking permission.

This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community (<https://ta.wikisource.org>) and Tamil Virtual Academy (<http://tamilvu.org>). More details about this collaboration can be found at <https://ta.wikisource.org/s/4kx>.

அமைச்சரவும் திருமலைமுத்துச்வாமி (1928)

உ. பா. அ. அ. கிழமுக்கே

REFERENCE

L
N80

விடை. எ. 5-50

என்னெஸ் பப்ளீகேஷன்ஸ்
96, என். ஜி. ஓ. காலனி
மதுரை - 625 019

அதாக : பால் பிரிண்டஸ், மதுரை.

20 FEB 1975

REFERENCE

திருமலைப்பற்றி

“ மண்ணில் நல்லவண்ணம் வாழலாம் ” என்பது திருஞானசம்பந்தப் பெருமானின் அருள்வாக்காகும். மக்களாகப் பிறந்த நாம் மண்ணில் நல்லவண்ணம் வாழவேண்டும். நல்லவண்ணம் வாழ்ந்தால் உலகப் பெரும் புலவர் திருவள்ளுவர் சூறியபடி வையத்தான் வாழ்வாக்கு வாழ இயலும். ஒவ்வொரு நாம் வாழ்வோமோகில் சிறந்த பேர்வைருப் பெருவோம்.

வையத்தான் வாழ்வோமல் வாழ்வதற்குமிடு (முதல் பாட மலர்த்தும்) வாஜ்வதற்கும், ஒத்தாவதற்கும் மலர்த்துமாம் கடுத்தும் (கவனிக்குவேண்டும்). மால் வாலைப் போல் ஏம் பேர்விருப்பின் ஒவ்வத்தில் ஜூனியர் உதவப்படும் என்பதும். மன அமைதியும் மகிழ்ச்சியும் நிறைவேரும் நிறுத்தும்.

மக்கள் நலத்தோடு வாழ்வதற்கு இச்சிறுநால் கூறுவே வழிகாட்டும் என்ற நம்பிக்கை எனக்குப் பெரிதும் உண்டு. என்னுடைய தந்தையார் தமிழ்ச் சால்லேர் இ.மு. அருளுஷல பிள்ளை, எனது பெரிய தந்தையார் டாக்டர் டி.எஸ். செல்லப் பெருமாள் பிள்ளை ஆகியோர் திரட்டி என்னிடம் தந்த குறிப்புக்களின் துணைகாண்டு இந்நாலை நான் உருவாக்கியுள்ளேன். இந்நாலை நான் எழுதுகின்றபொழுது உடனிருந்து உதவிய எனது மாமா ச. சுப்பிரமணிய பிள்ளை அவர்களுக்கு என்னுடைய அன்பினை இதுகால் தெரிவிக்க விரும்புகிறேன்.

இந்நாலை நன்கு படித்து சிறந்ததொரு சிறப்புரை நல்கிய பேராசிரியர் டாக்டர் கா. செகநாதன் அவர்களுக்கு என்றன்றி. இதனைச் சிறந்த முறையில் வெளியிட்டு உதவிய என்னென்ஸ் பதிப்பகத்தார்க்கு நான் என்றும் கடப்பாடுடையேன்.

அ. திருமலைமுத்துச்சுவாமி

95 பாலர் இல்லம் தெரு,
ஆழ்வார் நகர்,
நாகமலைப் புதுக்கோட்டை,
மதுரை - 19.

சிறப்புரை 

டாக்டர் கா. செகுராதன், M.D., D.T.M., I.A.M.,
பேராசிரியர், நாம்பியல் ஆய்வு நிலையம்,
சென்னை மருத்துவக்கல்லூரி,
சென்னை - 3.

உண்மைத் தவநெறியில் பிறழாது உண்மை, நிலையம் வாழ்ந்த பண்டைத் தமிழ்ச்சித்தர்கள் தங்கள் அடையில் உண்மை அறிவால், பட்டறிவுத் திறனால் நன்குணர்ந்த மாற்றாலும் முறைகளை மிகத்துல்லியமாகக் கூறிச்சென்றுள்ளோர். வாய்ப் புகழ் கொண்ட வள்ளுவர் கூட அத்தகைய சிற்றார்களும் ஒருவர்தாம். திருக்குறளில் ‘‘மருந்து’’ என்னும் அதிகாரம் தில் அவர் கூறும் மருத்துவக் குறிப்புகள் வெறும் அனுமானங்கள் அல்ல; மறுக்கமுடியாத அனுபவ உண்மைகள்.

‘‘நோய்நாடி நோய்முதல்நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்’’

என்று வள்ளுவர் கூறும் கருத்தும் நோய் தீர்க்கும் மருத்துவர்கள் கைக்கொள்ளவேண்டிய அடிப்படை வேதம். அதே போன்று,

‘‘மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர் வளிமுதலா எண்ணிய மூன்று’’

என்னும் குறளில் நோயற்ற வாழ்வுக்கு மக்கள் கடைப் பிடிக்கவேண்டிய ஆதார வழிமுறையைக் கூறுகின்றார் வள்ளுவர்.

பண்டைய நூல்களில் — அவை மருத்துவ நூல் களாயினும் சரி, பிற இலக்கிய நூல்களாயினும் சரி — மருத்துவ அறிஞர்கள் கூறிச்சென்றுள்ள மருத்துவ முறைகள், தமிழ் மண்ணிற்கேற்பவும், இங்குள்ள தட்பவெப்ப நிலைகளு ஏற்பவும் பல்வேறுபட்ட இயற்கைப் பொருள்களைக்கொண்டு பிணிகளை நீக்குவதற்கென்று உருவாக்கப்பட்டனவாரு

ஏவ்வொடும் இதனால் கிடைக்கும் ருணத்தினை எளிதாகப் பெற்றுப் போய்வே இயலும். எனினும், இந்தப் பண்டையத் துறையிலிருந்து முறைகள் நாளையில் வழக்கற்றுப்போய் இருக்கிற எட்டுவிலேயே இருந்து வருகின்றன. இதற்குக் கூட அதைப் படித்து உண்டு. பண்டைய மருத்துவ அறிஞர்கள் துறையில் கண்டாரிந்த மருத்துவமுறைகளை உலகரியச்சிசய்யாக்கி வைத்திருந்தார்கள். அவற்றை மறைத்து, பூடகமாகமே வைத்திருந்தார்கள். மிகச்சிலர் மட்டுமே இந்த மருத்துவ முறைகளைத் துறையில் வெளித்தொன்றல்களுக்குக் கற்பித்துச்சென்றுள்ளார்கள்.

மருத்துவ நூல்கள் பல இயற்றப்பட்டனம், அவற்றில் காலாம் முறைகளும் எளிதில் புரிந்து விகான்னுப் தன்மையை காட்ட இல்லை. மருந்துப் பொருட்களின் பெயர்கள் மறைவிடங்களுக்கும் குழுஉக்குறியாகவுமே குறிப்பிடப்பட்டுள்ளன. இவற்றை அறிந்துகொள்ளும் திறன் பாமரமக்களுக்கு இல்லை. இந்த ரணங்களைப்பேர் பயனுள்ள பண்டைய மருத்துவ முறைகள் பல வழக்கற்றுப் போய்விட்டன.

இந்நாலில், அன்றூட வாழ்வில் மக்கள் எளிதாகக் கையாளக்கூடிய பண்டைய மருத்துவமுறைகள் சிலவற்றை பேராசிரியர் அ. திருமலை முத்துச்சுவாமி அவர்கள் தொகுத்துத் தந்திருக்கிறார்கள். சில பழைய மருத்துவமுறைகளோடு, இன்றைய மருத்துவ முறையினையும் இனைத்துக் காட்டியிருப்பது பயனுடையதாக இருக்கும். இந்த முறைகள் மக்கள் பல்லாண்டு ஆரோக்கியத்துடன் வாழ வழிகாட்டும் உடல்நலக்காப்பு நெறிகள் என்பதில் ஜயமில்லை,

இந்நாலின் இறுதியில் இனைக்கப்பட்டுள்ள பொருட்குறிப்பு அகராதி, எந்த நோய்க்கு என்ன சிகிச்சை என்பதையும், எந்தப்பொருள் எந்த நோய்களைத் தீர்க்கும் என்பதையும் கண்டுகொள்ள உதவும். எல்லா நிலையினருக்கும் உனைத்து வகையினருக்கும் பயன்படும் அரிய நல்வாழ்வு நால் இருவாகும்.

28 FEB 1985

பொருள்க்கம்

வினாக்கள்

நிலைப்பற்றி

iii

சிறப்புசொ

v

REFERENCE

1. தொற்றம்	1
2. உடனடை	7
3. நிலைப்பற்றி வினாக்கள்	16
4. ஓய்வுக் கட்டுக்கடும்	25
5. பல்லாண்டு வாழு	29
6. ஒரு சில கைமருந்துகள்	37
பொருட் குறிப்பு அகராதி	82

20 FEB 1985

MADRAS

1. தோற்றும்

1) அறிவும் அழகும் நிறைந்த குழந்தை வேண்டுமா?

பெண்கள் அழகான குழந்தைகளையே விரும்புவர். அழகுடன் அறிவும் சேர்ந்தால் அவர்களுக்கு இரட்டையகிழச்சி ஏற்படும். அறிவும் அழகும் நிறைந்த குழந்தைகளைப் பெறுவதற்கு எப்படி?

கருவற்ற ஒரு பெண் காலை மாலை முத்துப் பயிற்சி (பிராண்யாமம்) செய்யவேண்டும். இப்பயிற்சியிலை முன்னுடைய மாத்திலிருந்து அவள் செய்துவரல் வேண்டும். குழந்தை பிறக்கும் வரை இதனை மேற்கொள்ள வேண்டும். மேற்கொள்ளின் அவளது பின்னைப்பேறு இனிதாரும். அவளுக்குப் பிறகும் குழந்தை அழகாக இருக்கும். உடல் நலத்தோடு விளங்கும். அறிவு நலமும் பெற்றிருக்கும். நோயற்ற வாழ்வைப் பெற்று நீண்ட ஆயுள் உள்ளதாக இலங்கும்.

2) பெண்ணின் கருவற்ற நிலையினை அறிவது எப்படி?

வீட்டுக்கு விலக்கம் உரிய நாட்களில், ஒரு பெண் ஆக்கு அது வராமல் இருக்கலாம். அப்போது அவள் கருப்பவதியா என்பதைப் பின்வரும் ஆய்வினால் நாம் அறியலாம். ஒரு கண்ணாடிக் குப்பியில் அவளது சிறுநீரைப் பிடித்து, அக்குப்பியினைக் கார்க்கினால் நன்றாக அடைக்க வேண்டும். அதனை ஓரிடத்தில் முன்று நாட்கள் வைக்க வேண்டும். நான்காவது நாள் வெள்ளைத்துணியில் அச்சிறுநீரை வடிகட்ட வேண்டும். அப்பொழுது சில சின்னங்களை கிருமிகள் காண்ப்பட்டால் அவள் கருக்கொண்டிருக்கிறார்கள் என்றும், இல்லையெனில் அவள் கருவறங்கிலை என்றும் அறியலாம்.

3) ஆண் மலடா? பெண் மலடா?

திருமணமான ஒரு சிலருக்குப் பல ஆண்டுகள் குழந்தை இல்லாமல் இருக்கலாம். அதற்குக் காரணம் மலட்டுத் தன்

ஏதுமாறும். அது யாரிடத்தில் உள்ளது? ஆனிடமா? அல்லது பிரச்சினையிடமா? மன் நிரப்பிய ஒரு தொட்டியை எடுத்து, அதில் ஒரும் போட்டுக் கடலைச் செடியை நட்டுப் பெண் ஆஸ்திரா உணரின் சிறுநீரை தண்ணீருக்குப் பதில் விடவேண் டும். செடி பட்டுவிடின் மலட்டுத் தன்மை இருக்கிறதென்று நாம் கொள்ளவேண்டும். செடி பட்டுப் போகாமலிருந்தால் மூன்றுத் தன்மை இல்லை.

4) கரு உண்டாகாமலிருக்க

இக்காலத்தில் குடும்பக் கட்டுப்பாடு பற்றி எங்கும் தோறபடுகிறது. குடும்பக் கட்டுப்பாட்டிற்கு, அறுவை முறை டும், மாத்திரைகளும், கருவிகளும் உள்ளன. ஆனால் இயற்கை முறையை சாலச் சிறந்தது. பெண்களுக்கு மாதத்திட்டு வரும் காலத்தில், பதினுண்கு நாட்களுக்கு அவர்களது கருப்பொயின் வாய் திறந்தே இருக்கும். அந்நாட்களில் ஆனும் போன்றும் உடலுறவு கொள்ளாது இருக்க வேண்டும். பழங்குடியினருகு நாட்களுக்குப் பின்னர் கருப்பையின் வாய் மூடி விடும். அக்காலத்தில் உடலுறவு இருப்பின், பெண்கள் கருத்துவிக்க மாட்டார்கள்.

5) அலியாகப் பிறப்பது ஏன்?

மாதத் தீட்டுக் காலத்தில் முதல் முன்று நாட்களும் பாக்காரணத்தைக் கொண்டும் உடலுறவு இருக்கக்கூடாது. இதற்காலும் கருத்தரியாது. இது! நூற்றிற்குத் தொண்டும்பற்று ஒன்பது கூறு உண்மை ஆகும். ஆனால் ஒரு கூறு மாறுபட்டாக இருக்கலாம். அவ்வாறு ஏற்படின், அக்காலத்தை அலியாகப் பிறக்கும். மற்றிருந்தும் இங்கு அத்திட்டதற்கு உரியதாகும். நான்காவது நாளும் உடலுறவாற், தவிர்க்க வேண்டுமென்று பெரியோர்கள் கூறுவதுவாடு. ஏனெனில் அன்று கருத்தரித்தால் அக்குழந்தையின் துறைத்துப் பல சிரமங்கள் ஏற்படலாமென்பதாகும்.

6) ஆனா? பெண்ணு?

ஓரு சிலர் ஆண்மகவை விரும்புவர். மற்றுஞ் சிலர்

பெண்மகளை விரும்புவர். அவ்வாறு அவர்கள் நினைத்த வண்ணம் பெற இயலும். அது எவ்வாறு? மாதத்தீட்டு வந்து மூன்று நாட்களுக்குப் பின்னர், ஜந்து, ஏழு, ஒன்பது, பதினெட்டு நாட்களுக்குப் பின்னர், ஜந்து, ஏழு, ஒன்பது, பதினெட்டு நாட்களில் உடலுறவு இருந்து பெண் கருத்தரிப்பின் ஆண் குழந்தை பிறக்கும். ஆறு, எட்டு, பத்து, பன்றிரெண்டு, பதினெட்டு ஆகிய நாட்களில் கருவறின் பெண் குழந்தை பிறக்கும். இதனை சொல்ல நாட்டு மருத்துவர்கள் ஏற்று திட்டமிடுவது என்று.

1) மகப்பேறு காலனமாக இருப்பின செய்ய வேண்டுவது யாது?

இரு பெண்ணினர்க்கு குழந்தை விரும்புதல்க்கு முன்னால் சிரமம் ஏற்படும் மருத்துவர் கூத்துவிளை நாடு வேண்டும். அல்லது அவரை மருத்துவக் காலத்தில் செய்க்க வேண்டும். சிற்றுரை மக்கள் நடை முறையில் செய்கின்ற மருத்துவமுறை இங்கு நினைவுகூரத்தக்கது.

1) நாயின் மண்டை ஒட்டை நன்றாகப் பொடி செய்து தேவில் குழந்தை அவளுக்குக் கொடுப்பார்.

2) மஞ்சிட்டி, பெருங்காயம் ஆகியவற்றை மைப்போல் அரைத்து அவளது கொப்புழில் தடவுவார்.

3) கீழ்க்காய் நெல்லி வேரினை மோதிரமாகச் செய்து அவளது இடதுகால் பெருவிரலில் போடுவார். இவ்வாறு செய்யின் குழந்தைப் பிறப்பு சிரமம் இல்லாமலிருக்கும். பிறந்த குழந்தையின் கழுத்தைச் சுற்றிக் கொடி இருப்பின் அதனைக் கையால் அகற்ற வேண்டும். கரு ஆரம்பத்தில் பெண் வடிவத்தில்தான் இருக்கும். பின்னரே தாயின் உடலிற் காணும் சுரப்பிகள் திறனால் அது ஆண் அல்லது பெண் வடிவத்தை அடையும்.

4) சில பெண்கள் ஏன் கருவறுவதில்கீஸ்?

பின்வரும் ஏதாவது ஒரு காரணத்தால் சில பெண்கள் கருத்தரிப்பதில்லை.

1) கருக்குழியில் பாசி பற்றி இருத்தல்.

- 2) கருக்குழியில் வாய்வு நிறைந்திருத்தல்.
- 3) கருக்குழியில் சதை வளர்ச்சி இருத்தல்.
- 4) கருக்குழியில் இரத்தம் கட்டியிருத்தல்.
- 5) கருக்குழியில் கொழுப்புச் சுர்து அதிகமாயிருத்தல்.
- 6) கருப்பையில் வேண்டாத கிருமிகள் இருத்தல்.

ஆவற்றிற்குரிய நோய்க் குறிகளாவன:

- 1) கருக்குழியில் பாசி பற்றி இருந்தால், உடலுறவின் போது பெண்ணிற்கு தலைவலி ஏற்படும்.
- 2) கருக்குழியில் வாய்வு நிறைந்திருந்தால் உடலுறவின் போது பெண்ணிற்கு உடல் வலிக்கும்.
- 3) கருக்குழியில் சதை வளர்த்திருப்பின், உடலுறவின் போது பெண்ணிற்கு நெஞ்சுவலி ஏற்படும்.
- 4) கருக்குழியில் இரத்தம் கட்டியிருந்தால் உடலுறவின் போது, பெண்ணிற்கு கால் கெண்டை சதை வலிக்கும்.
- 5) கருப்பையில் கொழுப்புச்சுர்து மிகுதியாக இருந்தால் எப்பம் அடிக்கடி ஏற்படும்.
- 6) கருப்பையில் வேண்டாத கிருமிகள் நிறைத்திருந்தால் பெண்ணின் முதுகு வலிக்கும்.

ஆவற்றை நிக்குவது எப்படி?

1. கருக்குழியில் பாசி பற்றியிருப்பின் கோழிப்பித்து, பருத்தியிதை ஆகியவற்றைச் சேர்த்து நன்கு அரைத்து அதைப்படுசி உடலுறவு கொள்ள வேண்டும்.
2. வாய்வு நிறைந்திருப்பதற்கு, பெருங்காயத்தை நல்லெண்ணெய் விட்டு அரைத்து எடுத்து மேற்கூறியவாறு கொய்ய வேண்டும்.
3. சதை வளர்ச்சிக்கு, கோழிப்பித்து, திப்பினி, சூடன் ஆகியவற்றைச் சேர்த்து அரைத்து எடுத்து மேற்கூறியவாறு கொய்ய வேண்டும்.
4. இரத்தங்கட்டி முடியிருப்பின் கடுக்காய், சர்க்கரை

ச்சைக்கற்பூரம் ஆகியவற்றைச் சேர்த்து அரைத்து எடுத்து மேற்கூறியவாறு செய்ய வேண்டும்.

5. கொழுப்பு மிகுதியாக இருப்பதற்கு குங்குமப்பு, அதிமதுரம், சீயக்காய் ஆகியவற்றை வெந்நீர் விட்டு அரைத்து எடுத்து மேற்கூறியபடி செய்யவேண்டும்.

6. வேண்டாத கிருமிகள் இருந்தால் இந்துப்பு, அரிதாரம், பெருங்காயம் ஆகியவற்றைச் சேர்த்து அரைத்து எடுத்து மேற் சொன்னபடி செய்யவேண்டும். மேற்கூறிய மருந்துகளை ஆண்களும் உடலுறவின்போது பயன்படுத்தி வேல் நல்ல பயனுண்டு.

9) கருவற்றதும் கவனிக்க வேண்டியவை யாவை?

1. கருப்பவதிக்கு மன நிம்மதி வேண்டும்.
2. அவள் கடினமான வேலைகளை நீக்கவேண்டும்.
3. மாதம் ஒருமுறை மருத்துவ ஆய்வு செய்யவேண்டும்.
4. மாதம் ஒருமுறை எடை பார்க்க வேண்டும்.

இயற்கையாக இருக்கவேண்டிய எடைக்குமேல், மாதத்திற்கு இரண்டு பார்வைகள் கூடிருவது, இரத்தக் கொதிப் பாவது சிறுதீரில் உப்புச்சத்தாவரும் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். இரத்தக் கொதிப்பு இருந்தால் அமைதியும் ஒய்வும் நேரவை. உயாவைக் குறைக்க வேண்டும். அடிக்கடி உலாவ வேண்டும். இதை டாக்டர் பாலடேவிட் என்பவர் “EATLESS AND WALK REGULARLY” என்று குறிப்பிட்டுள்ளார். சிறுதீரில் உப்புச்சத்து அதிகமிருந்தால், உப்பை எவ்வளவு நீக்க இயலுமோ அவ்வளவு நீக்கவேண்டும். உப்புடன் முருங்கை இலையைச் சேர்த்து வறுத்து, அந்த வறுத்த உப்பைக் குறைந்த அளவு சேர்த்துக் கொள்ள வேண்டும். அத்துடன் இரணில் பார்லிக் கஞ்சி சாப்பிடுவது நல்லது. அதனால் நீர் தாஷாளமாகப் பிரியும்; வீக்கம் ஏற்படாது.

எடை குறைதலும் உண்டு. எடை குறைந்து கொண்டே போகலுல் அதற்குக் காரணம் இரத்தக் குறைவு ஆகும்.

அல்லது உடம்பில் சுண்ணச் சத்துக் (Calcium) குறை துள்ளமை காரணமாக இருக்கலாம். இரத்தக் குறைவிற்கு கீரை, பேரிச்சம்பழும் ஆகியவற்றை உணவோடு சேர்க் கொண்டும். சுண்ணச்சத்து குறைவிற்கு, பால், வெண்ணினைப் பட்டாணி, பசலைக்கீரை, உருளைக்கிழங்கு, அவசை, கோதுயை காலியினவர் ஆகியவற்றைச் சாப்பிடலாம். சிறுநீரில் சர்க்கரைச் சத்து இருந்தால் இனிப்புச் சத்துள்ள பொருட்களை அறவே நீக்கவேண்டும். கோதுயை, கேப்பை, முட்டைக்கோசமற்றும் கீரை வகைகளைச் சாப்பிடவேண்டும். ஆனால் முருமூளை நோயிருந்தால் கேப்பையை நீக்க வேண்டும். மலச்சிக்கல் இருப்பின், இரவு படுக்கச் செல்லுங்கால் “விக்குயிடபேரின்” போன்ற மருந்தினை அருந்தலாம். அத்துடன் நானும் காலை மாலை மலங்கழிக்க முயற்சி எடுக்க வேண்டும். மலங்கழிக்குங்கால் அமைதியாகக் கழிப்பதுவே நலம்.

எடைக்குறைவு, கண்ணச்சத்துக் குறைவு, மலச்சிக்கல் ஆகியவற்றை நீக்கக் கூறியிருக்கும் முறைகள் இரு பாலார்க்கும் பொதுவானவை.

2. உணை

உலகில் நல்ல வண்ணம் வாழ்வதற்கு, நாம் உடலை
நன்கு பேண வேண்டும். இது கருதியோ, “வாய்மை வாய்மை”
தானே சித்திரம் எழுத வேண்டும்” என்ற பூர்வீகாப் பார்ம
வருகின்றது. உடல் நன்றாக இருந்தால்தான் ஒரு வாய்
முடியும். எனவே உடலை நன்றாகப் பொறுத்து வேண்டும். ஏது
ருப்புகள் அனைத்தையும் நாம் ஒழுங்காது போன்று வேண்டும்.
அவற்றின் வளர்ச்சிக்குத் துணை செய்யும் வளர்வது குறித்து
உணவுப் பொருட்களை நாம் சேர்க்க வேண்டும்.

உணவில் சேர வேண்டிய பொருட்களின் அளவு

நாம் சாப்பிடும் உணவுப் பொருட்களின் அளவு என்க
பருமாறு அமைதல் சிறத்ததாகும்.

- | | |
|-----------------------------------|-----|
| 1) தானியங்கள், காய்களிகள் | 10% |
| 2) கொழுப்புச் சத்துப் பொருட்கள் | 10% |
| 3) பிசிதப் பொருட்கள் (புரட்சன்ஸ்) | 10% |

அதிக அளவு கொழுப்பு, பிசிதம், சார்பால் கருதுவது வாய்
நிகள் உள்ளிட்ட உணவுப் பொருட்களை நாம் உணவத்தின் அல்லது
நாடி நரம்புகளிலும், மற்றும் உறுப்புகளிலும் (புரட்சன்ஸ்)
ட்டம் தனது இயற்கை வேகத்தில் குறைந்து நான்முடித்து
த்தில் இரத்த உறைதல் ஏற்பட வழிகொண்டும்.

நாம் உண்ணும் முக்கியமான உணவுப் பொருட்களில்
அடங்கியுள்ள வைட்டமின்களின் நிலை பற்றிய அடிகாலை
இங்கு தரப்பட்டுள்ளது:-

1) பசும் பால்	XXX	XX	X	X
2) பசுமோர்	X	X	X	X
3) பசுந்தயிர்	XX	X	X	O
4) எருமைத்தயிர்	XXX	X	X	X

5)	ஏறுதோப்பால்	XXX	X	X	X
6)	வெள்ளாட்டுப்பால்	XXX	X	X	X
7)	தொம்மறி ஆட்டுப்பால்	XXX	X	X	X
8)	தேங்காய் எண்ணேய்	X	O	O	மிகு
9)	நல்லெண்ணேய்	மிகு	O	O	O
10)	கட்டில் எண்ணேய்	மிகு	O	O	மிகு
11)	வெல்லம்	O	மிகு	O	O
12)	தேங்	மிகு	மிகு	O	O
13)	கடும்பி (சாறு)	O	X	X	O
14)	கொத்துமை மாவு	X	XX	O	O
15)	ஷம்ரா மாவு	O	மிகு	O	O
16)	அபிசி	O	X	O	O
17)	காப்பை	XX	XX	O	O
18)	கம்பி	X	XX	O	O
19)	தேங்காம்	X	XX	O	O
20)	பார்லி	X	XX	O	O
21)	நட்சு	X	XX	O	O
22)	அபிசித் தவிடு	X	XX	O	O
23)	மொச்சை	X	XX	O	O
24)	பருப்பு வகைகள்	X	XX	O	O
25)	பயறுகள்	X	XX	O	O
26)	பாதாங்கொட்டை	மிகு	X	O	O
27)	உருளைக்கிழங்கு	மிகு	X	O	O
28)	பிட்சுட்	மிகு	XX	O	O
29)	வெங்காயம்	மிகு	XX	O	O
30)	வெள்ளைப்பூண்டு	X	X	XX	O
31)	முள்ளங்கி	மிகு	X	X	O
32)	முட்டைக்கோசு	XXX	XXX	XXX	O
33)	பசலிக்கீரை	XXX	XXX	XXX	O
34)	தக்காளிப்பழம்	XXX	XXX	XXX	O
35)	புதைக்காய்	O	X	X	O
36)	வெள்ளிக்காய்	O	X	X	O

37)	கந்திக்காய்	O	X	X	O
38)	வெண்ணெடுக்காய்	O	X	X	O
39)	புடலங்காய்	O	X	X	O
40)	காலிப்பிளவர்	X	X	X	O
41)	வாழைப்பழம்	மி.கு	X	X	O
42)	திராட்சை	O	X	மி.கு	O
43)	எலுமிச்சம்பழம்	O	X	XXX	O
44)	ஒரஞ்சி	X	X	XXX	O
45)	மாதுவைம்பழம்	O	X	X	O
46)	பூந்தெனி	X	XX	X	O
47)	மாம்பழம்	X	O	XX	O
48)	கொய்யா	O	X	X	O
49)	பேரிச்சம்பழம்	O	X	O	O
50)	அத்திப்பழம்	O	X	O	O
51)	விதையற்ற திராட்சை	O	X	O	O

குறிப்பு:- XXX - ஏராளமான வைட்டமின் சுதாநாகி அறிமுகம்.

XX - அதிக வைட்டமின் சுதாநாகி காட்டும்.

X - சத்துக்குறைவினைக் குறிக்கும்.

மி.கு - மிகவும் குறைவு.

O - சத்து அறைவை இல்லை.

சமையல் பாத்திரங்கள்

உடல் வளர்ச்சிக்கு நல்ல உணவு அவசியம். நல்ல உணவு சமைப்பதற்கு அதற்குரிய பாத்திரங்களைப் பற்றி தெரிந்து கொள்வது அவசியம். சமையலுக்கு மன்ன் பாத்திரம் மிகவும் சிறந்தது. செம்புப்பாத்திரத்தை உபயோகித்தால், உடல்நலமும், கண்ணளியும், உடல் வளப்பும் மிகும். இரத்த பித்தநோய் நீங்கும். வெங்கலைப் பாத்திரத்தை உபயோகித்தால் தாது விருத்தியர்கும்.

உண்கலன்கள்

தங்கப் பாத்திரத்தில் ஆகாரம் அருந்திடில் தாது விருத் யாரும். பித்தம், சோகை நீங்கும். வெள்ளிப் பாத்திரத்தை பயன்படுத்தின் பித்த, சிலேந்தும் நோய்கள் நீங்கும். மேலு உடல் வனப்பும் மனமகிழ்ச்சியும் ஏற்படும். வாழையிலையி உணவு அருந்தினால் மந்தாக்கனி, அசீரணம் நீங்கும். பித் கோபம் தணியும். ஆலை இலையில் சாப்பிட்டால் பக்கவாதப் சயநோய், பயித்தியம் முதலியவை நீங்கும்.

நமது முக்கிய உணவுப் பொருள்

நமது முக்கிய உணவுப் பொருள் அரிசியே ஆகும் அரிசி சிறந்த உணவுப் பொருள் ஆகும். அதில் சிறு நீர்க்காடு (Uric Acid) கிடையாது. அரிசியில் கரையச்சத்து (Iodine) இருக்கிறது. அதில் கிடைக்கும் தைராக்ஸின் (Thyroxin) என்றால் திரவம் நம் உடம்பிலுள்ள தைராயிடு சுரப்பிகளைப் பலப்படுத்த வின் இரத்தத்திலுள்ள நச்சுப் பொருட்களைச் சுத்திசெய்கிறது அவ்வாறு சுத்திசெய்யப்பட்ட நல்ல இரத்தம், நம் உடல் லுள்ள எல்லா இரத்த நாடி நரம்புகள் வழியாகச் சென்று, உடல் உறுப்புக்கள் அனைத்தும் சரிவர அதனதன் வேலையைச் செய்ய உதவுகிறது. எனவே நாம் நெடிது காலம் ஆரோக்கியத்துடன் வாழ முடிகின்றது. உடலிலுள்ள புளிப்புச் சுத்தால் ஏற்படும் நோய்களைத் தடுக்கவும் அரிசி உணவு துணை செய்கின்றது.

உணவுச் சுத்துக்கள்

1) உப்பு

உப்புச்சத்தில் சிறு நீர்க்காடு (Uric Acid) அதிகமாக உண்டாகும். எனவே அது தைராயிடு (Thyroid), அட்ரீனலின் (Adrenalin), பிடியுட்ரின் (Pituitrin), மூத்திரக்காய் (Kidney) ஆகியவற்றின் சுரப்பிகளது ஆற்றலைக் குறைத்து, நரம்புத் தளர்ச்சி, நரம்புத் தடிப்பு, நரம்புகளின் நெகிழ்ச்சி மற்று தன்மை ஆகியவற்றை உண்டாக்கும். அத்துடன்,

கவாதம் (Paralysis), இரத்தநையி (Blood Clotting), நம்புத் தளர்ச்சி (Nervous debility), ஏற்கிழங்கப்படும் போது, பெட்ட நோய் முதலியவற்றிற்கு அது அடி கொண்டும், ஏது ரல் உப்பை எப்பொழுதும் அளவோடு செய்து கொண்டும், தனை வருத்துச் சேர்த்தால் மிகவும் நாஸ்திரி.

காய்கறிகளில் வேண்டிய அளவு ஓயற்கால உடலும் திருக்கிறது. காய்கறிகளைத் தோலைச் சுடுமது, காதிக்க வைக்காமலும், நாம் அவித்துப் பாய்வது மல் வற்றில் காணப்படும் இயற்கை உப்பு, மசாலாச் சுற்றுப்பால் வைத்தில்லை. அவை நமக்கு மிகவும் பயன்படும். ஏதுமாலும் உடல் நலம் பெருகும். பொதுவாக நாம் மாப்பாலும் தோலைச்சீவி, தண்ணீரில் கொதிக்க வைத்து, ஏதும் ஸ்னீரை நீக்கி, அவற்றைச் சாப்பிடுவதே ஏதும் வை தங்களிடமுன்ன இயற்கை உப்பு, மசாலாச் சுற்றுப்பால் நக்கின்றன. எனவே நாம் செயற்கை உப்பு, மசாலாச் சுற்றுப்பால் க்களை அவற்றேஞ்சு சேர்த்து உண்ண வேண்டிய நிலைமையை விடுவோம். பயன்களும் குறைவாகவே இருக்கும்.

இனிப்பு

இனிப்பு, இயற்கை இனிப்பு, செயற்கை இனிப்பு என்று நவகைப்படும். இயற்கை இனிப்பு தேன், கடுப்புச்சாறு, ரஞ்சாறு ஆகியவற்றில் காணப்படுகின்றது. கடுப்புச்சாறு, க்கரை, சீனி, கற்கண்டு ஆகியவற்றில் நிறைவர்த்துவம் விப்பு, செயற்கை இனிப்பாகும்.

இயற்கை இனிப்பில் பிராணவாயு அதிகம், ஓயற்கால ரிப்பில் கரியமில வாயு அதிகமாகக் காணப்படும். வே செயற்கை இனிப்பை நாம் பயன்படுத்துவதில்லை முழுது சிறுநீர்க்காடி என்ற நச்சுப்பொருள் நமது ஓயற்காலக் கெடுத்து நரம்புத்தளர்ச்சி, இரத்தகொள்கூடு முதலிய டியு வியாதிகளை உண்டாக்குகின்றது.

3) பிர சுத்துக்கள்

மாவுச்சத்து (நீராகை அல்லது ஸ்டார்ச்), பிசிதப் பொழுப்பு, காய்கறிச்சத்து என்பன உணவின் முக்கிய உடற்றுக்களாகும். இவைபற்றி ஏற்கெனவே முன்னர் ஓரளவு ருப்பட்டுள்ளது.

அ) மாவுச்சத்து அல்லது நீராகை: எல்லாத் தானியங்களிலும் இச்சத்து அடங்கியுள்ளது. இச்சத்து உடலுக்குட்டையும் சக்தியையும் கொடுக்கின்றது.

ஆ) பிசிதம்: இது பால், முட்டை, நிலக்கடலை, பயறுப்பு, இறைச்சி ஆகியவற்றில் உள்ளது. இது பழுதடைந் தனுக்களை (cells) புதுப்பிக்கவும், தசைநார்களை பலப்படுத்தவும் பயன்படுகிறது.

இ) கொழுப்பு: இது பால், மோர், நெய், வெண்ணெய் தயிர் முதலியவைகளில் அடங்கியுள்ளது.

ஈ) காய்கறிச் சத்து: இதனை மீன், இறைச்சி, முட்டை ஆகியவற்றுலும் பெறலாம். இது உடலுக்கு வலுவைத் தருப்பதும் பயன்படுகிறது.

2. லோக உப்புக்கள்

சுண்ணாம் (கால்சியம்): சுண்ணச்சத்து பால், வெண்ணெய் பசனி, பட்டாணி, உருளைக்கிழங்கு, முட்டை, அவரை கோதுமை முதலியவைகளில் கிடைக்கும். இது எலும்புப்பற்கள், இருதயம், தசைகள், நரம்புகளை உறுதிப்படுத்துப் பாஸ்பரஸ் சத்து: இது பால், வெண்ணெய், கல்லீரல், மீன் இறைச்சி, முட்டை, அவரை, கீரை முதலியவைகளில் கிடைக்கும். இது மூளை, எலும்பு, பற்கள், நரம்பு முதலியவைகளை உறுதிப்படுத்தும்.

கந்தகச் சத்து: இது காளான், இறைச்சி, காய்கறி, எலும்புப்பறம் முதலியவற்றில் கிடைக்கும். இது இரத்தத்தை ஏற்றப்படுத்தும்; உரோமத்தைவளர்க்கும்; நீரழிவைத்தடுக்குப்

நாகச் சத்து (zinc): இது பால், காய்கறி, பழம் முதலீய வற்றில் கிடைக்கும். கரியமில வாய்வை ரூடலிலிருந்து இது வெளியேற்றும்.

இரும்புச் சத்து: இது கஷலீரல், கீஸர், போர்ச்சாம்பாம் முதலிய வற்றில் கிடைக்கும். இது இரத்த மொலைபாயர், நல்லிக்கும்; குணப்படுத்தும். சிகப்பு இரத்த அலைக்கை விருத்தி செய்யும். உணவை எளிதில் சீர்ணிக்குச் செய்யும்.

அயோட்டீன் சத்து: இது ரெஷ்டா, முட்டை, கால்பாதி, கூட்டுப் பிவைகளில் கிடைக்கும். இது ரெஷ்டாவை குறைக்கி, உடல் தளர்ச்சி இலைக்கை நிக்குவித்து, ஒய்த்துத்தோற்றுப் பத்தப்படுத்தும்.

செம்புச் சத்து: இது தாவியாக்கல், கூட்டு குளைகளில் கிடைக்கும். இது ஒய்த்துத்தோற்று குற்றுக்குற்றுத்தோற்று. அதன் சிகப்பு அலைக்கையை விருத்தி செய்யும்.

2. உடலாயுக்காலம்

பச்சாரிவிப் பொங்கல் --- தாதுவைப் பலப்படுத்தும்.

பாற்சோறு --- தாகத்தைத் தணிக்கும்; தாதுவைப் பலப்படுத்தும்.

நெய்சோறு --- குளிர்ச்சியையும், சீரணசக்தியையும் கொடுக்கும்.

நல்லெண்ணைய் --- உடலுக்கும், உடலுறவிற்கும் வலுவைத் தரும்.

நெய்பெய்த பருப்புச்சோறு— சோற்றுடன் துவநம் பருப்பு நெய் கலந்து உண்ணின் சதைவளர்ச்சி ஏற்படும். பழைய மலக்கட்டு, குடல் வலி, பித்தம், சொறி சிரங்கு ஆகியவற்றை இது நீக்கும். அதிக நினைவாற்றல், கண் ஒளி, உடல் வனப்பு ஆகியவற்றை இது கொடுக்கும்

துமிர். மோர் — இவற்றை சோற்றுடன் கலந்து சாப்பிட்டால் உணவு எனிதில் சீரணிக்கும். சடராக்னி ஆதிகரிக்கும். பித்தம், மேகச்சிறுநீர், பாண்டு, தாகம், சோபை நீங்கும்.

பிரியாணிச் சோறு—இது நல்ல வலுவையும், தாது விருத்தியையும் கொடுக்கும். ஆனால் இதனை அளவோடு சாப்பிடவேண்டும். இல்லையேல் பசிமந்தம் ஏற்படும்.

கூட்டாஞ்சோறு (கதம்புணவு)—நல்ல புழுங்கலரிசி யுடன் மிகுதியான பல்களை காய்கறிகள் சேர்த்து சமைக்கப்பட்ட உணவு இதுவாகும். இவ்வணவும் உடலுக்கு வலுவையும், உள்ளத்திற்கு உற்சாகத்தையும் கொடுக்கும். இதனைச் சாப்பிடுகின்றவர்கள் மோர்ச் சோற்றையும் இஞ்சித்துவையலையும் இறுதியில் சாப்பிடுவது மேலும் நன்மை பயக்கும்.

பால்கஞ்சி—ஆவின்பால் சேர்ந்த பச்சரிசிக்கஞ்சி பித்தம், பித்த எரிச்சல் ஆகியவற்றை நீக்கும். அறிவுத் தெளிவும், தாது விருத்தியும் ஏற்படும்.

நெற்பொரிக் கஞ்சி—பயித்தியத்தை நீக்கும்.

கோதுமைக் கஞ்சி—வாதசரம், நீரேற்றல், கபசரம், சன்னி முதலியவைகளை நீக்கும்.

அஞ்னப்பால் கஞ்சி—இது புழுங்கலரிசிக் கஞ்சியாகும். இதில் கானும் சோற்றை ஓரளவு குறைத்து, தெளிவை மிகுதியாகச் சாப்பிடுதலும் உண்டு. காய்ச்சலால் நலிவுற்றேர்க்கு இது கணப்பை நீக்கி, நன்கு நீர் பிரியச் செய்து உடற்றுட்டைத் தணித்து வலுவினைக் கொடுக்கும்.

பழஞ்சோறு—இதனை நாம் காலையில் நீராகாரத்துடன் கலந்து சாப்பிட்டுவரின் தாது விருத்தியும் உடற்பொனிவும் ஏற்படும். ஆனால் இதனை மோருடன் கலந்து சாப்பிட்டால் உடம்பு எவிச்சலும் பித்தத்தால் ஏற்படும் சகல நோய்களும் நீங்கும். உறுக்கம் ஏற்படும்.

அரிசிமாவுப் பிட்டு—உடலுக்கு வறுதையூம், ரூப்பையும் கொடுக்கும். பெண்களுக்கு மாதவிடாய் காலத் தில் ஏற்படும் இரத்தப் போக்கு மிகுதியாக இருப்பின் அதீங்கள் கட்டுப் படுத்தும்.

கோதுமை அடை—இதனால் உடல் வலிவும், சுருக்கி யும் தாது விருத்தியும் உண்டாரும்.

அரிசி அவல் உணவு—அவறுடன் பால், ரூப் கோத்து உண்ணில் பித்தம் நீங்கும். அவலை நீலில் நூலைத்து உண்டால் தாகம், பயித்தியம், மயக்கம், அதிசாரம் (பிசு, திளி, கழிச்சல்) பசியின்மை ஆகியவை நீங்கும். அவல் பாயாது, தில் நெய், பால் கலந்து சாப்பிட்டால் மலபந்தும், வாற்றி, பித்தம், இளைப்பு முதலியனை நீங்கும்.

3. நல்ல பழக்க வழக்கங்கள்

முனில் நல்ல வண்ணம் வாழ்வதற்கு சிறந்த உணவு தீர்மை என்பதை முன்னர்க் கண்டோம். சிறந்துணவோடு நல்ல பழக்க வழக்கங்களையும் நாம் சீமற்கொள்ளின் வலு தோடும் வனப்போடும் வாழலாம்.

பற்களைப் பேணுக:— பற்களை. காலையில் எழுந்தடைஞும் இரவில் படுப்பதற்கு முன்னரும் இரு வேளை நாம் அவசியம் நாலுக்க வேண்டும். பற்களை உறுதியாகவும், சுத்தமாகவும் நாம் வைத்துக் கொண்டால், பல நோய்கள் நம்மை அணுகாமல் இருக்கும். பற்கொள்ளாறினால், வயிற்றுக் கோளாறு, தொண்டைவியாதி, உள்நாக்கு வளர்ச்சி, கண் காது சம்பந்தப்பட்ட வியாதிகள் முதலியனே ஏற்படகாம்.

“ஙல் போச்சு என்றால் சொல் போச்சு” என்பது தொன்று தொட்டு வழங்கி வரும் பழமொழியாகும். பற்களை நாம் நன்கு பாதுகாக்காமலிருந்தால் பற்கள் கெட்டு விழுந்து விடும். அல்லது அவற்றை மருத்துவர் உதவியோடு நீக்கவேண்டும். அதன் பின்னர் நமது வாயிலிருந்து வெளி வரும் சொற்கள் எடுப்பாகவும் யிடுக்காகவும் இல்லாமலிருக்கும். இப்பழமொழியினை, பேசுவதையே தொழிலாகக் கொண்டிருக்கும் ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள் ஆகியோர் என்றும் மறவாதிருக்க வேண்டும். நாம் சாப்பிடும் ஆகாரத் தெப் பற்களால் மென்று உமிழ் நீருடன் கலந்து சாப்பிட்டால் ஆகாரம் எளிதில் சீரணிக்கும். பற்கள் நல்ல நிலைமையிலிருக்க ஏ,பி,சி,டி, (A,B,C,D) வைட்டமின் சுத்துக்கள் அடங்கிய ஆகாரங்கள் தேவை. உடலில் ஏ(A) வைட்டமின் சுத்து ருறைந்து விட்டால் பற்கள் மென்மையாவதோடு, நாளை வில் கெட்டுவிடும். இதனை நீக்குவதற்கு ஏ(A) வைட்டமின் சுத்துங்கள் பால், மோர், வெண்ணேய், தயிர், முட்டை, மீன், பக்கா

சுக்காய்கறி ஆகியவற்றை நாம் உபயோகம் படுத்தவேண்டும். வைட்டமின் சி(B) இல்லாதிருப்பின் பற்கள் தேய்மறு நாத்தையாகி நரம்புத் தளர்ச்சி ஏற்பட்டு, பெரி பெரி (Peri Peri) நோயும் உண்டாகும். இவற்றை நீக்க நாம் பழங்குடியை ஊனவோடு சேர்க்கவேண்டும்.

சி(C) வைட்டமின் குறைந்துவிட்டால் நாம் விழிக்கி, அத்து, இரத்தம் உறைந்து பயோரியா நோய் உண்டாகும். இவற்றை நீக்க ஆரஞ்சு, கொய்யா, திராட்சை, நெல்லிக்காம் புதலியவைகளை நாம் பயனிப்படுத்தலாம்.

வைட்டமின் டி(D) குறைந்தால், பற்சொத்தை ஏற்பட்டு, விழுவதற்கு ஏதுவாகும். இதனை நீக்க பால், முட்ணற்றும் சுண்ணச் சுத்துள்ள உணவுப் பொருட்களை நாம் சேர்க்கவேண்டும். ‘‘ஆலும் வேலும் பல்லுக்குறுதி’’, என்ற மழிமாழி இங்கு நினைவு கூறத்தக்கது. பல் துலக்குவதற்கு ஆல விழுதினையும் வேப்பங் குச்சியினையும் நாம் பயன்படுத்தி வந்தால் பற்கள் என்றும் உறுதியாக விளங்கும்.

ஊனும் நீராடுக :— “கந்தையானாலும் கசக்கிக் கட்டு, கூழானும் குளித்துக் குடி” என்ற பைந்தமிழ் மொழியினை நாம் அறிவோம். இதனது பொருள் ஒருவன் தனது ஆடையினையும் உடலினையும் எப்பொழுதும் சுத்தமாகவே வைத்திருக்கவேண்டுமென்பதாகும். கந்தைத் துணியாகவே இருந்தாலும் அதனை நானும் துவைத்து அழுக்கைப் போக்கி ஒருவன் அதனை உடுத்த வேண்டும். அவ்வாறே தான் சாப்பிடுகின்ற உணவு எளிமையான கூழானாலும் குளித்த பின்னரே அதனை ஒருவன் சாப்பிட வேண்டும். இவ்விரண்டினையும் நாம் சிவராக் கடைப்பிடித்துவின் பல நோய்களினின்றும் நீங்கிடுதல் நலத்தோடு நெடிது வாழ முடியும்.

குளிர்ந்த நீரில் குளித்தால் உடல் நலமும் இரத்த சுத்தியும் மிகும். கால்வாய் நீரில், அதாவது ஓடும் நீரில் குளித்தால், நரம்புத் தளர்ச்சி நோய் குறையும். அருவியில் நீராடின், பித்தழும் நரம்புத் தளர்ச்சியும் பெருமளவு நிமிகும்,

அதற்கும் பசி உண்டாகும்; உடற் சூடும் குறையும். காலில் நீராடுதல், நீரழிவு, காசம், எலும்புருக்கி நோய்களும் ரவுதற்கு வழிகோலும். நீராவிக் குளிப்பு (Steam Bath) தோல் வியாதியை நீக்கும். மாலை நேரக் குளிப்பு தாதுகளை நிறுத்தி செய்யும். உடல் சோர்வினையும் நீக்கும். குளிர்ந்த நீரில் சில மணித்துளிகள் இடுப்பளவு அமிழ்ந்து இருத்தலும் (Hip Bath), முழங்கால் வரை நீரில் நிற்றலும் (Foot Bath) பல கொடிய வியாதிகளைப் போக்கும். உச்சி முதல் உள்ளாகால் வரையுள்ள உடற் சூட்டைத் தணித்து, மேகச் சுருபோன்றவற்றை நீக்கும். இது அனுபவ உண்மையாகும் இதற்கென்று துத்தநாகத் தகட்டால் செய்த தொட்டி (TUB) ஒன்று இருப்பது மிகவும் நல்லது.

உடல் உரமில்லாதவர்கள் வெந்நீரில் குளிப்பது நலப்பயக்கும். 110 டிகிரிக்கு உட்பட்ட வெந்நீரில் குளித்தால் பிராணவாயு (Oxygen) அதிகமாக உட்கொள்ளப்பட்டு, நாடித்துடிப்பு நன்றாக விளங்கி, இரத்தக் கொதிப்பும் குறைகின்றது. சுவாசித்தல் நன்றாக இருக்கும். வெள்ளை இரத்த அனுக்கள் விருத்தியாகி உடல் நலமும் ஏற்படும்.

சுரத்துணி துடைப்பினால் (Sponge Bath) உடற் சூடு தணியும்; நரம்புக் கிளர்ச்சி ஏற்படும்; இரத்த ஓட்டம் அதிகரித்து, இருதயமும் பலப்படும். பொதுவாக தேங்காய்ப்புதுவாலை எனப்படும், நீரை உரிஞ்சி தன்னிடம் வைத்துக் கொள்ளக் கூடிய நூல் துண்டை, குறைந்த சூட்டுடன் கூடிய வெந்நீரில் நன்கு நனைத்துப் பிழிந்து, அதனால் உடலைத் துடைப்பது வழக்கமாகும். இதனை மருத்துவர்கள் பல நோயாளிகளுக்கு பரிந்துரைப்பர்.

“சனி புதன் நீராடு” “வைத்தியனுக்குக் கொடுப்பதையாணியனுக்குக் கொடு” என்ற முது மொழிகளை பெரியவர்கள் அடிக்கடி சொல்வதுண்டு. வாரத்தில் புதன், சனி ஆகிய இரு நாட்களிலும் நாம் என்னைய் தேய்த்துங்களிக்க வேண்டும் என்ற உண்மையினை இவை வற்புறுத்து

ன்றன. காய்ச்சிய நல்லெண்ணையும் அல்லது முலினையும் சுத்தன் கூடிய நூல்த்தை உச்சியிலிருந்து உண்ணால்வரை டலில் நன்கு தேய்த்து சிறிது நேரத்திற்குப் பின்னர் இளஞ்சுட்டுடன் கூடிய வெந்நீரில் குளிப்பது நலம்படும்.

எண்ணைய் தேய்த்துக் குளித்த அன்று பால் உறுத்தம் டாது. வெள்ளைப்பூண்டு கலந்த பால் கருவியிலை சாப்பிடுது நலம். ஓவ்விரு நாட்களிலும் உடலுறவிலை நிலக் கவண்டும். ஒரு சிலர் எண்ணைய் தேய்த்துக் குளித்த அன்று ரால், தேன், வெல்லம், இஞ்சிச்சாறு கலந்த இஞ்சிக் காப்பி மூல்லது மிளகு, பனக்கற்கண்டு, சுக்கு, பால், அக்கரை, சித்தத்தை கலந்த சுக்குக் குடிநீரை அருந்துவர். இதனால் பித்தம், பசிமந்தம், வாய்வு சம்பந்தப்பட்ட நோய்கள் நீங்கும். இதனை ஒழுங்காகக் கடைப்பிடித்து வந்த ஒரு பெரியவர் 96 ரூண்டுகள் உடல் வலுவோடு வாழ்ந்து வந்ததை நான் நன்கு அறிவேன். “நானுக்கு இருமுறை; வாரத்திற்குஇருமுறை; மாதத்திற்கு இருமுறை; வருடத்திற்கு இருமுறை” என்று என்னுடைய தந்தையார் அவர்கள் அடிக்கடி என்னிடம் வினைவு படுத்தியதுண்டு. அது இங்கு சிந்திப்பதற்கு உரிய காகும். ஒரு நாளைக்கு இரண்டு தடவை (காலை மாலை) மலங்குத்தலும், வாரத்திற்கு இருமுறை எண்ணைய் தேய்த்துக் குளித்தலும், மாதத்திற்கு இருமுறைதான் உடலுறவு கொள்ளுதலும், வருடத்திற்கு இருமுறை வயிற்றினை விளக்கீகள் எண்ணையும் சாப்பிட்டு சுத்தப்படுத்தலும் உடல் நலத்திற்கு உறுதுவினையாக விளங்கும். எனவே நாம் அனைவரும் இவற்றை ஒழுங்காகக் கடைப்பிடிக்க வேண்டும். தற்பொழுது நம்மில் பெரும்பாலோர் இவற்றை அறிந்திருந்தும் வாழ்க்கையில் முறையாகக் கொள்வதில்லை. இதற்குரிய முக்கிய காரணம் நம்மிடம் காணும் மடி அல்லது சோம்பலேயாகும். அதனை நாம் அனைவரும் நீக்க வேண்டும்.

மனக்கவலைக்கு இடங்கொடேல்

“இடுக்கண் வருங்கால் நகுக்” என்று வள்ளுவ வெறுத்துக்கூட சூறியுள்ளார். ஒருவனுக்கு இடுக்கண் அல்லது ராண்பம் எதிர் நோக்கி வருகின்ற பொழுது, அதனைக் குறித்து ஏன் கவலைப்படாது, அதனைப் பார்த்து நகுதல் வேண்டும் இப்பறக்கத்தை நாம் வழக்கமாகக் கொள்ளின் வாழ்க்கையில் ராண்பம் வருகின்ற போது துவண்டு போகாது, அதனை எதிர்த்துப் போராடி பல வெற்றிகளைப் பெற முடியும்.

கவலைக்கு நாம் இடங்கொடுத்தால் மன அமைதியை இழப்போம். அதன் காரணமாக நாம் பல கொடிய நோக்குக்கு ஆளாவோம். நாம் மன அமைதியை இருவழிகளில் இழுக்கலாம். அன்றூட வாழ்க்கையில் சிறிய இடையூறுகளில் காரணமாக மனச்சஞ்சலத்தை நாம் அடையலாம். நம்முடைய வாழ்க்கையே சிதறக் கூடிய நிலையில் எதிர்பாராத வகையில் பல மாற்றங்களும் ஏமாற்றங்களும் இடுக்கண்களும் எதிர்புக்களும் திருப்பங்களும் ஏற்படலாம். அது பொழுது மனதளாது அமைதியை இழுக்காது சிந்தித்து செயல்பட வேண்டும். மாருக அமைதியை இழந்து, ஆத்திரத்தோடு செயல்படின். கவலைகள் பெருகும். நமது உடலையும் உள்ளத்தையும் ஆலைக்கழிக்கும். சிலர் படுத்த படுக்கையாகி இயற்கை எய்குவதும் உண்டு. உடனிலிருந்து பிரிந்த உயிரை எவருமீண்டும் கொடுக்க முடியாது. எனவே இறைவன் கொடுத்து உயிரை நாம் கண்ணும் கருத்துமாகப் பாதுகாக்க வேண்டும் அதற்கு முதற்படி மனக்கவலையை நீக்குதலேயாகும். நீக்கவிடில் நாம் மன அமைதியை இழப்போம். நமது மூளையில் அடிப்பாகத்திலிருக்கும் பிடியுட்ரி (pituitary gland) என்கிரப்பியிலிருந்து ஒருவகை நீர் தோன்றி அது சிறுநீர்தாரையின் மேலேயுள்ள அடினினின் (Adrenalin) கிரப்பியில் உண்டாகும் நீரில் கலந்து, அவ்விரண்டும் கலந்து கார்ட்சான் (cortisone) காடி நீர் ஏற்படுகிறது. அது நமது உரத்தற்குடன் கலப்பதால் இரத்தம் நக்கத்தன்மையடைந்து

விகடுகின்றது. அதன் காரணமாக இரத்தக் கொதிப்பு (Blood Pressure), இருதய நோய் (Heart Disease), இரத்த உறைவு (Blood Clotting), மாரடைப்பு, பக்கவாதம், நரம்பிள் நெகிழ்ச்சியற்றதன்மை முதலிய நோய்கள் உண்டாலும், மேலும் நாம் நமது தோற்றப் பொலினையும் இலாமையையும் இருக்க நேரிடும். வயது குறைவாக இருந்தாலும் முறையாறு, தோற்றத்தை நாம் பெறுவோம். பொதுவாக ஒருவன் நின்ற காலம் வாழ முடியும். ஆனால் மனக்கவலைக்கு இடங்கொடுத்து, நரம்புத் தளர்ச்சி, தசைநார் சோர்வு ஆகியவற்றிற்கு ஒருவாய் அவ்வுற்று ஒருவன் விரைவில் இறக்க நேரிடலாம். ஒருவன் நிம்மதியற்ற நிலையிலிருக்கும் பொழுது அவனது இரத்தாத்துறை ஓட்டியுள்ள நரம்பில் இரத்த உறைவு ஏற்பட்டு வரும்போது நிலையில் இயற்கை எய்துவான்.

இனி, மனக்கவலையினின்று நம்மை எவ்வளவு கார்க்க வேண்டும் என்பது பற்றி நாம் சிறிது கிழ்ச்சிகளைப் போசை என்பது ஒரு சிலிடம் குடி கொண்டிருக்கும். தாங்கள் விரும்புகின்றவற்றை அடைவதற்கு அவர்கள் பல வழிகளையும் மேற்கொள்ளலாம். ஒரு கால் அதன் காரணமாக தீயவழிகளையே மேற்கொள்ளவும், ஒரூப்புகளையும் அடைவர். எனினும் எவ்வாறுமுறையாக அதற்காக பெறவேண்டுமென்ற முயற்சியில் தீவிரமாக இருக்குமார். ஒரு கால் அவர்களது மனம் பெரிதும் சுஞ்சலப்படுகிறது. அவர்களுடைய முயற்சி வெற்றி பெருது போன்ற மனக் கவலைக்குப் பெரிதும் ஆளாவார்கள். நாம் முதலில் போசைப் பிடியிலிருந்து விடுபடவேண்டும். இது கருதியே சொல் சிற்றாத்திகள் “ஆசையை அறுமின்கள்” என்று அறுதியிட்டு, கூறியுள்ளார். அத்துடன் “போதுமென்ற மனமே போக்கொயும் மருந்து” எனும் பழமொழியும் வழங்கப்படுகின்றது.

ஒரு சிலர் ஆடம்பரமாக வாழ வோட்டுவியன்று ஆஸ்யற்று அதன் காரணமாக அவதியுறுவர். வீண் ஆடம்பரச் செலவுகளினால் கடன் தொல்லைகள் ஏற்படும். மானம் இழப்

பி. மங்கலை மினும். மாண்பு துசூரத் தில் ஆற்றந்து மாண்புதாயும் அடையார். ஆதலால் அணவரும் எளிமையான பொருத்தையோ மேற்கொள்ள வேண்டும். ஆடம்பரமற்ற வாழ்க்கை, மன அமைதி, மன நிறைவீ, மகிழ்ச்சி ஆகியவற்றைத் தழும் என்பது முக்காலைப் பாண்மை.

ஏன்பதற்கு நுண்பத்தை எதிர் நோக்குகின்றபொழுது அதைப் பொறுத்த பெரிதாக எண்ணில் வருந்தக் கூடாதோ, அதைப் பொறுத்த எதிர்பாராது நிலையில் சில நன்மைகளைப் பெறு விடுவதோழுது, நாம் நமது மகிழ்ச்சியினை அளவோடு வெளிக்காட்ட வேண்டும். அன்று கடந்த மகிழ்ச்சி உடல் நலத்தைக் கெடுக்கலாம். சில வேளைகளில் உயிருக்கீக் கூலைக்கலாம். இவ்விரு கருத்துக்களையும் இங்கு இரண்டு எடுத்துக் காட்டுக்கள் வாயிலாக விளக்குவது நல்லது ஆகும்.

பலர் தமிழ்நாட்டைய மகிழ்ச்சியைக் காட்டுவதற்கோ அன்றி மகிழ்ச்சியைப் பெறுவதற்கோ முத்தமிடுவது வழக்கமாகும். முத்தமிடுவதற்கால் உடல் நலம் பாதிக்கப்படுகிற விதன்று டாக்டர் ஹெர்பர்ட் வால்சன் (Dr. Herbert Volson) கூறியுள்ளார். ஒரு தாய் தனது குழந்தையை முத்தமிடுவதற்கும், காதலர்கள் முத்தமிடுவதற்கும் இடையே பல வேற்றுமைகள் உள்ளன, என்பது மருத்துவர்களால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. தாய் தனது குழந்தையினை முத்தமிடுகின்ற பொழுது அவளுடைய நரம்புகள் அமைதியாகவே உள்ளன. அதாவது நரம்புகள் கிளர்ந்து எழுவதில்லை. ஆதலால் தாயின் உடல் நலம் கெடுவதில்லை. ஆனால் காதலர்கள் முத்தமிடுகின்ற பொழுது நரம்புகள் கிளர்ந்து எழுவதால் அவர்களுக்கு நாடித் துடிப்பு அதிகரிக்கின்றது. அவர்களது நாக்குகளும் உதடுகளும் ஒன்றே டோன்று பொருந்துவதால் நாக்கு நரம்புகள் முளை நரம்புகளைச் சுறுசுறுப்பு அடையச் செய்கின்றன. அது போழ்து அவர்களது முதுகெலும்பு நியிர்கின்றது. முளையுடன் இணைந்த சில நரம்புகள் வேலை செய்வது தடைப்படுகின்றது. குறிப்பிட்ட சில நரம்புகள் மட்டும் அது போழ்து தீவிரமாக வேலை செய்வது அன்றை விடுவதற்காக இரண்டு எடுத்துக்காட்டுக்கூடும் ஆகும்.

தால் அவர்களுக்கு டனமகிழ்ச்சி மிகுதியாக ஏற்படுகிறது. இதன் காரணமாக மூனைக்கு அதிகப் பாலு ஏற்படுகிறது. மேலும் இருதயமும் அது போது இயற்கையாக இயங்க முடிவதில்லை. இருதய நிபுணரான டாக்டர் எப். ஜே. பெர்னர்டு, முத்தமிழும் பொழுது உணர்ச்சி அதிகமாவதால் இருதயத் துடிப்பு நிமிடத்திற்கு 150 தடவை அதிகமாக இருப்பதாகக் கூறியுள்ளார். அத்துடன் இரத்த அழுத்தம் 120 லிருந்து 180 ஆக உயர்கின்றது. இவற்றிற்கெல்லாம் மேலாக அவர்கள் இயற்கையாக முச்ச விடுவதில்லை. உடல் முழுவதும் தடைப்பாது ஒடிக் கொண்டிருக்கும் இரத்தத்திற்கு ஓரளவிடய பிராண வாயுவினைப் பெறுவதற்கு அவர்கள் மேல் ஏற்கூடிய முச்ச விடவேண்டியுள்ளது. மூனையும் தனக்குமிய பார்த்தறியின் வழியாக செயல்பட முடியாது போய் விடுகின்றது. எனவே முத்தமிழும் பழக்கத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. ஜூர்மானிய நாட்டு மருத்துவ நிபுணர் ஜூர்மானிய வால்சன் முத்தமிழுவது ஒருவரது ஆயுணைக் குறைத்தும் என்றும், ஒரு தடவை முத்தமிழில் அது அவர்கள் அடிக்கால விநாடிகளைக் குறைக்கின்றது என்றும் காரண காப்பாக்குப்போடு எடுத்துச் சொல்லியுள்ளார்.

அதிக அளவு மகிழ்ச்சி உயிருக்கே உடலை வழங்குவது மென்று முன்னர் கூறப்பட்டுள்ளது. அதற்கு ஓர் எதிர்ஜமைகாட்டினை இங்கு நாம் பார்ப்போம். ஒருவன் வழங்கும்படி தொல்லைப்படுகின்றன. நாளைடுவில் வறுமையின் கொடுக்காமலை அவனுல் தாங்கமுடியவில்லை. அதுபொய்து பரிசுப்பாடு எதிர்ஜமையை எட்சம் பணம் கிடைக்கின்றது. இதனை அவர்கள் கணமில்கூட எதிர்பார்க்கவில்லை. இச்செய்தி அவர்கள், அடிக்கால படும் பொழுது அவன் அதனை ஆத்திரப்பாடு செய்யக் கூடிய வயப்படாது. ஏற்றுக்கொள்ளக் கூடிய மனமிலையைக் கொண்ட வனக இருக்கவேண்டும். இதற்கு மாடுத் தாய்க்கிவரை பட்டு அதிக அளவு மகிழ்ச்சி ஏற்படின் அதிகமான தாங்க முடியாத நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு அவன் இறக்க நேரிட

யாம். இது கருதியே எந்த நிலையிலும் ஒருவன் தன்னுடைய மனமாக கட்டுப்படுத்த வேண்டுமென்று கீழை கூறுகின்றது.

இதுவரை கூறியவற்றுல் மனக்கவலையே பல நோய் நடைக்கு அடிப்படைக் காரணமாக அமைகின்றது என்பதை நாம் அறிந்தோம். இதுலால் மனத்தை அடக்கி ஆளக்கூடிய ஒரு நல்ல பழக்கத்தை நாம் மேற்கொள்வது அவசியமாகும். மனம் போன போக்கெல்லாம் நாம் போகாது இருப்பின் நமக்கு மனக்கவலை ஏற்படாது; மன அமைதியும், நிறைவும், மகிழ்ச்சியும் ஏற்படும். உடல் நலம் பெருகும். உள்ளம் மகிழும். ஆயுள் நீடிக்கும்.

4. ஒய்வும் உறக்கமும்

உறக்கம் அல்லது தூக்கம் உடலிற்கும் மற்றும் வீட்டில் ஒய்வைக் கொடுக்கிறது. உறக்கம் நமது உடலில் படும் கணப்பை நீக்குவதோடு, உள்ளத்திற்கு, நார்சாக்கம் ஏற்படுத்துகிறது. இவை தவிர நமது உடலிலுள்ள நநார்களும் செம்மை உறுகின்றன. உறக்கம் இயற்கை வரவேண்டும். அதன் பொருட்டு மருந்து கூன்யற த்திரசன் உண்ணுமலிகுப்பது நலம். படுக்கையில் வெதற்கு முன்னர் இடுப்பளவு நிலை சிறிது சீருந்தல் (Hip Bath) அல்லது பாதங்களை நிலை கிழித்து ரம் வைத்தல் (Foot Bath) தலை உறக்கத்தோற்று நாம். ஒரும் படுப்பதற்கு முன்னர் ஆவின் பாலை நன்று கூப்பி நலை தேன். குங்குமப்பு அளவோடு சேர்த்து கூப்பில் நல்ல உறக்கம் வரும். நல்ல உறக்கத்தின் காரணமாக மக்கு முழு ஒய்வு விடைக்கின்றது.

படுக்கையில் மல்லிகை அல்லது முக்கைப்படிகளைப் படுத்தால், உறக்கம் நன்கு வரும்; தாது விருத்தியும். மறுநாள் பசி நன்கு ஏற்படும்; மருந்து சாப்பிடுவதற்கும் உடற்குடு தணியும். இலவும் பஞ்ச மெற்றையில் ரங்கினால் உள்கூடு நீங்கும். வெள்ளை, கருப்பு, மஞ்சள், கப்பு, பச்சை ஆகிய ஐந்து வண்ணங்களாலாய் உழூங்கும்பளத்தில் படுத்தால் குளிர், பாண்டு, உடலில் வருபாறுக்கூப்பொருள்கள் நீங்கும்; தாது விருத்தியாகும். நாம்பாயில் படுத்தால் தலைச்சுற்றல், பாண்டு, மித்தம், நிராமைட்டி, நீரழிவு நீங்கும். கோரம்பாயில் படுத்தால், கருவையுக்கணி மந்தம் நீங்கும். உடற் குளிர்ச்சியும் நவ்ய உறக்கமும் நிற்படும். பேச்சும் பாயில் படுத்தால் வாத, குண்ம, சோதை நாய்கள் நீங்கும்; பசி உண்டாகும். தலைச்சுற்று, நீயையை வத்துப் படுப்பதால் உடலிலுள்ள நரம்புகள் அலைத்தும் ரிவா வேலை செய்யும்.

டாக்டர் கிள்டன் ஸ்வீர்ட் என்பவர் உறுக்கத்தீ ஏற்படும் சொப்பனத்தால் சில நோய்கள் குணமாகும் என்கூறியுள்ளார். நாம் உறங்கும் பொழுது சுமார் இரண்மணி நேரம் சொப்பன உலகத்தில் சஞ்சிப்போ செப்பனமென்பது நமது மனதில் தோன்றும் ஒருசீ எண்ணமோயாகும். நமக்கு ஏற்படும் நன்மைக்கும் தீதிற்கு அடிப்படைக் காரணம் நமது மனதின் செயலேயாகும். நமக்கு ஏற்படும் பல நோய்களுக்கு அதுவே காரணமாக அடைகின்றது. மருந்துகளால் தீராத சில நோய்கள் நமது மனதி தோன்றும் மகிழ்ச்சியாலும். உற்சாகத்தாலும் நீங்குகின்ற என்பது அனுபவ உண்மையாகும். உறக்கத்தினால் நமக்கு மன அமைதி கிட்டுகின்றது. அத்துடன் உடற் சுறுசுறுப்பு பெறுகின்றோம்.

கழுத்திற்குக் கீழுள்ள அநேக உறுப்புக்கள் நம் சிரசிடமுளையிலுள்ள நுண் நரம்புகளால் இணைக்கப்பட்டுள்ளன நமக்கு ஏற்படும் பல நோய்களுக்கு முக்கிய காரணம் மன இயல்பேயாகும். அதாவது பல நோய்கள் வருவதற்கு வளர்வதற்கும் முக்கிய காரணம் மன நோயேயாம். மன அமைதியை இழக்கின்றபோது ஒருவனது நோய் அதிகரிகின்றது. இதற்காகத்தான் மருத்துவர்கள் நோயாளிகளுக்கு முழு ஒய்வு தேவை என்று வற்புறுத்துகின்றனர். ஒய்வு ஒருவனுக்கு மன அமைதியைத் தரும். எனவே நோயாளி ஒருவன் தான் உறங்குவதற்கு முன் தனது நோய் தன்மை அதிகமாகப் பாதிக்காதென்று எண்ணவேண்டும். அதனை மாற்றிலே உறுதியாகக் கொள்ளவேண்டும். அவ்வாறு சொய்யின் நன்றாக அவன் உறங்கவாம். சொப்பன உலகத்தில் சஞ்சிக்கும் பொழுது அவனுக்கு மன அமைதியும் தெளியும் எற்படும். இதன் காரணமாக உறங்கி விழித்தபின்னர், மாற்றாயால் ஏற்படும் தலைவலி, வாதநோய், குலநோய் (முதலியன் படிப்படியாக நீங்கும். இது பலரது அனுபவ எண்ணமையாரும். இதனை ஒரு சிலர் சொப்பன சிகிச்சை என்று அறியுமிருந்தனர். உருசிய நாட்டு ஒரு சில மருத்துவர்கள்

முறையிலே சில முனை வியாதிக்ஷப் போன்றதைகள். பொதுவாக உடலில் வலியும் கூடுமென்று நிறை பொழுது அது தனது பணியினைச் செய்ய முயற்சி, நூகால் பூர்ண ஓய்வு அனைவர்க்கும் போதுவான்றுள்ளதுக்கு ஒரு புலவன் பாரதியார் “ஏனதான் என்று நித்துக் கொண்டது; வேலை செய்ய மறுக்கின்றது. எனவே பவு எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருப்பது இங்கு நிறுவதற்கு உரியதாகும். இதன் முறை குறிப்பு நியமிக்க நியமயாதது என்பது புலப்படும்.

5. பல்லாண்டு வாழு

இவ்வுலகில் தோன்றுகின்றவர்கள் மறைவதற்கு ஒரு திசை ஆகும். இது இயற்கை நியதியாகும். ஆனால் உலகில் தோன்றிய மக்கள் பல்லாண்டுகள் இயிரு வாழுமின்று மென்று விரும்புவார்கள். அதில் தவறு ஏன்றுமில்லை. என்பது வயது நிறைந்த கிழவி கூட, ஏன் 'ஏது ஏது' என்கூட மேலும் சில ஆண்டுகள் வாழு வேண்டுமென்று நினைப்பார்கள். நோயால் அவதியற்று அழுக்கி, அல்லது தற்போது படுத்த படுக்கையாக இருக்கின்ற முதிர்வார்கள் அவ்வாறு விரும்புவார்கள். எனவே அடுத்து வாழுமின்று வாழுவதற்குரிய வழி வகைகள் எல்லா எண்ணாலும் காலம் கிடிப்போம்.

இன்றைய உலகம் விஞ்ஞான உலகம். விஞ்ஞானத்தின் உதவியால் மருத்துவத் துறையில் ஓர்று பல முறைகளும் மாத்திரைகளும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. அம்மருந்துகளையும் மாத்திரைகளையும் உண்டு நெடுங்காலம் வாழலாம் என்று எண்ணிப் பலர் அவற்றை பயன் படுத்துகின்றனர். ஆனால் அது செயற்கை முறையாகும். ஒருவரிற்குத் தான் அது துணை செய்யும். முழு வெற்றிமினையும் நூலும் அடைய முடியாது. எனவே நாம் சில இயற்கை முறைகளை அன்றை வாழ்க்கையில் கடைப்பிடிப்போமாகில் உருதியாக நெடிது வாழ முடியும். ஒருவன் நெடிது வாழுவேண்டுமென்று அவனது உடல் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இயக்கிக் கொண்டே இருக்க வேண்டும். அதற்கு அவன் உறைக்க வேண்டும். உழைத்துக் கொண்டே இருக்கவேண்டும். உடல் இயக்கமும் கடின உழைப்பும் உடறுக்கு உறுதியைத் தருவன ஆகும். மேலும் பல நோய்கள் நம்மை அழுகாதவாறும் அலை தடுக்கின்றன. நோய்கள் வந்தாலும் அவைதன் எளி

தில் குணமாக வழியுண்டு. அதற்கு காரணம் உழைப்பும் உடல் இயக்கமும் நமக்கு உடலில் அந்நோய்களை எதிர்க்கக் கூடிய ஆற்றலை (Resistance power) மிகவும் தருகின்றன. அத்துடன் நமக்கு ஏற்படும் முதுமையினையும் அவை ஓரளவு தடுக்கின்றன. 18 ஆவது நூற்றுண்டில் வாழ்ந்த பிரெஞ்சு டாக்டர் திள்ளாத என்பவர் உடல் இயக்கத்தினால் ஏற்படும் பயனை உலகில் எந்த மருந்தும் தரமுடியாதென்று கூறியுள்ளார்.

பொதுவாக நூல்கையில் ஓருவனது உடல் தளர்க்க ஏற்றும். இது இயற்கையின் நியதி என்பதை நாம் அறிவோம். ஒரு சிலருக்கு இளமைப்பருவத்திலேயே முதுமை ஏற்படுவதுண்டு. இதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. அவையாவன: 1) நோய்வாய்ப் படுதல் 2) தசைகளுக்கு போதிய வேலை கொடுக்காமலிருந்தல். எனவே தசைகளின் இயக்கக் குறைவினை நாம் எப்பொழுதும் தவிர்க்க முயற்சி எடுக்க வேண்டும். இல்லையென்றால் முதுமை நம்மை வந்தடையும். நமது முன்னேர்கள் எல்லாப்பணிகளையும், என் செயற்கரிய காரியங்களையும் உடல் உழைப்பினால்தான் நிறைவேற்றினர். உதாரணமாக எஞ்சா வளம்படைத்த தஞ்சைமாநகரில் என்றும் எழிலுடன் இலங்கும் தஞ்சை பிரகதீஸ்வரர் கோயிலும் வியத்தகு அதன் கோபுரமும் மக்களது உடல் உழைப்பின் கிணங்களேயாகும். தற்காலத்தில் பெரும்பாலோர் உடல் உழைப்பினை விரும்புவதில்லை. சிறிய பணிகளுக்குக் கூட கருவிகளையே பயன்படுத்த விரும்புகின்றனர். உதாரணமாக நான் தோற்றும் தோசைக்கு அறைத்தல் பெண்களின் அன்றூடப்பணிகளில் ஒன்றாக முன்னர் இருந்தது. தற்பொழுது அதற்குமிட கருவியினையே (மின் ஆட்டுசெல்) அவர்கள் பயன்படுத்த, பெரிதும் விரும்புகின்றனர். தோசைக்கு அரைத்தல் என்றால் இன்று மிகக்கடினமான பணி என்று அவர்களால் கடித்துப்படுகின்றது. இப்பணி பெண்களின் தசை இயக்கத் திறமுடிய பெரிதும் நுணைசெய்யக் கூடியது என்பதை நாம்

இதுகால் என்னவென்றும். இங்ரூ மேலைநாடுகளில் கிழியா பணிகளுக்குக் கூட பெரும்பாலும் கருவிகளைப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். வீட்டுப்பணிகளை விலை கடுமிகளில் உதவியால்தான் நடைபெறுகின்றன. அத்துறவு எம்மாற் துறைகளிலும், எல்லா நிலைகளிலும் கருவிகளைப் பயன்படுத்த வேண்டுமென்ற முயற் சியில் மேலைநாடுகள் பொருத்தம் ஏது பட்டுள்ளனர். இதன் காரணமாக மக்களுக்கு ஒரு காலையிற்கு இடமில்லாமல் போய்விடுகின்றது. எனவே விலை மக்கள் ஈடுபட்டால்தானே ஆவர்களது நடவடிக்கைகளைப் பயன்படுத்த முடியும்; பெருக்க முடியும். இதுவரை அதைகள் உடல் நலமும், வழுவும் பெறமுடியும். இது காலையில் காலையாக குடிசைத் தொழில்கள் வளர்வேண்டுமென்று முயற்சி எடுத்துக்கொண்டார். ஆனால் நம் நடவடிக்கை இங்ரூ நாடு சிறிது சிறிதாகக் கருவிகளின் செல்வாக்கிறது, எனவே விலை வருகின்றேயும்.

உடல் உழைப்பு இல்லாத காரணத்தினால் நடவடிக்கைம் இல்லாதவர்கள் உடற்பயிற்சியிலை விழுங்கானாலும் தல் சாலச் சிறந்ததாகும். காலை மாலை நாள் விளைவுகள் உடற்பயிற்சிகளைச் செய்து வரவேண்டும். நடவடிக்கையிலை போது தானுகவே உடல் இயக்கம் ஏற்படுவதும், நடவடிக்கைம் சரியாக இருந்தால் நமது இரத்து ஓட்டம் பூரிக்காக இருக்கும். உடல் இயக்கம் சரியா இல்லாமல் நால், இச்த ஓட்டம் தடைப்படும். சுவாச உழுப்புக்கள், உறவுகுடல், சிறு நீரகங்கள், நரம்புகள், நாஸ்கள் பூரியிருப்பதை பெரிதும் பாதிக்கப் படுகின்றன.

இச்த ஓட்டம் தொடர்ந்து தடையாடு (Hypocynosis) என்னும் நோய் ஏற்படும். இத்துறவு இவ்வாழ்விலை முதுகை ஏற்படுகிறது. இச்த நடவடிக்கை மண்டலமும் (Circulatory system) இச்த ஓட்டமும் சரியாக இருந்தால் கான் வேலைத்திறனும் நின்ட ஆய்வும் ஒதுவுறாக்கு ஏற்றும்.

ஓரு-சிலர் இருதயம் இறங்கி விட்டதென்று கூறுவர். அது இருதயத் தளர்ச்சியினையே குறிக்கும். உடல் உழைப்பாளிகளை விட, மூனை உழைப்பாளிகளிடந்தான் இருதயத் தசைகள் இரண்டு மூன்று மடங்கு அதிகமாக உள்ளன. அத்தசைகளுக்கு நல்ல இயக்கம் வேண்டும். அதனால் நோயற்ற நீண்ட வாழ்வினை நாம் பெற முடியும். உடல் இயக்கம், மேலும் பல நன்மைகளை நமக்குச் செய்கின்றது. நினைவாற்றலை அது பெருக்குகின்றது. இரத்தத்தில் கொலோஸ் டிரல் (Cholostral) என்னும் கொழுப்புச் சுத்து படிவதை அது தடுக்கின்றது. முன்னர் கூறியபடி இரத்தக்குராய் மண்டலங்களின் இயக்கம் பலப்படுவதற்கு அது துரை செய்கின்றது. தசைகளின் இயக்கம் முதுமை விரைவில் வராமலிருப்பதற்கு பெரிதும் உதவுகின்றது. தசை நார்களின் இயக்கத்தை அதிகப்படுத்துவதற்கு நாம் ''சர்வாங்க ஆசன''ப் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.

உண்மையான உடல் உழைப்பும், அவ்வழைப்பினை உற்சாகத்துடன் செய்யக்கூடிய இயல்பும், ஓருவளை நீண்டகாலம் வாழச் செய்கின்றன என்பது பலர்கள்ட உண்மையாகும். இவ்விரண்டினையும் தங்களது வாழ்க்கையில் கண்டப் பிடித்த காரணத்தினால்தான் அறிஞர் பெர்க்கட்டா, பொறி இயல் நிபுணர் விசுஷ்வசரய்யா, ஈ.வெ. ராமசாமிப்பெரியார் முதலியவர்கள் நீண்டகாலம் வாழ்ந்து மக்களுக்காகப் பல ஏறிய தொண்டுகளைச் செய்யமுடிந்தது.

எவரும் எளிதில் செய்யக்கூடிய தேவையிற்கி பகலவன் வாய்க்காரமாகும் (குரிய நமஸ்காரம்). அதிகாலையில் பகலவன் முன்றின்று முறைப்படி வணக்குதலே பகலவன் வணக்கமாகும். அதாவது இளஞ்குரியன் எதிர்நின்று அவனை வாய்க்காலையெண்டும். அதுகால் குரிய ஒளி நமது கண்களிலும் கண்ணிலும் மூன்று படுகின்றது. அதனால் கண்ணும் உடலும் வாய்வனமாகின்றன. அத்துடன் ஆயுளும் நீடிக்கும்.

Dr.கே.பி. ஜயர் என்ற இயற்கை கலைஞர் பகலவன் நாபெரும் சுக்தியின் கருதுலமென்று அறியப்பட்டுள்ளார் (The Sun is a great store-house of energy). ஒளிய முளிக் குளிப்பால் (Sunbath) பல நோய்கள் நாம்களும் அல்லது நில்லை. நமது உடல் கட்டுக்கொப்பு உறுதியீட்டின்றும், கண் நோய்கள் நீங்குகின்றன. நோயால் பாதிக்கப்பட்டுள்ள உறுதுகளில் குரிய வெப்பம் படுமாயின் அறநூலால் மிகுந்து ஒருசிலர் உச்சிவேளையில் ஆடையின்றி, தலையில்லாதும் முடிதுண்டைக் கட்டிக்கொண்டு குரியதுளியில் நிரப்புவதுடு. அதனால் இரத்த ஒட்டம் அதிகமாகி, ஓவ்வொடு பூர்வீகையும் நல்ல இரத்தம் அடைகின்றது. அதன் காரணமாக உல்லா உறுப்புக்களும் சுறுசுறுப்பாக இயங்கி நாம்களும் ரணிக்கொச் செம்மையாகச் செய்கின்றன. காரும்பக்காம்புகள் பகலவன் வணக்கம் உடல் நலத்தைக் கொடுப்பதற்கு உள்ளத்திற்கும் உற்சாகத்தை அளித்து, நினைவுகளும் நாம்வாழ்வைக்கின்றது. எனவே அணைவரும் காலையில் ஒவ்வொத்தாறும் தவருது இப்பயிற்சியினை செய்யவேண்டும். இப்பயிற்சி கூடும் ஏதுமின்றி எனிதாகச் செய்யக்கூடியதாகும். இதற்கு, உத்திரப்பணம் தேவையில்லை. கருவிகள் வேண்டுவதில்லை. காரும்புகளே நாம் செலவழிக்க வேண்டியதிருக்கும்.

முச்சுப் பயிற்சி (யிராணுயாமம்)

முச்சுப்பயிற்சியும் நாம் நெடுங்காலம் உடல் நால்தற்காலியும் வாழ்வதற்கு உதவமுடியும். இதனை நாம் நாலும் கொடுவதற்கு வந்தால், கரியமிலவாயு நீக்கப்பட்டு, இரத்தம் காத்தம் செய்யப்பட்டு, நரம்புத்தளர்ச்சி ஏற்படாமலிருக்கும். அத்தான் சுத்த இரத்தம் ஓவ்வொரு உறுப்பையும் கொண்டு, அதைதால் நமது உறுப்புக்கள் அணைத்தும் சரிவார இயங்குகின்றன. இப்பயிற்சி இரத்தக் குழாய்களுக்கு வழிகாட்டி அவற்றை நன்கு இயங்கச் செய்கின்றது. முச்சுப் பயிற்சியின்போது நமது உடல் நன்கு நிமிரக்கூடிய வாய்ப்புகளைப் பெறுவதால், நமது உடலிலோ அல்லது எலும்பு முட்டுக்களிலோ ஏற்படு

கூறுவது நீங்கப்பெற்று இரத்தகட்டிகள் வராமலிருக்கின்றன.

மேற்கூறியவற்றை நாம் ஒழுங்காகச் செய்து வந்தாலும் ஒருவில் வேளைகளில் நமக்கு மலபந்தம், நீரழிவு, இரத்தக்கொதிப்பு முதலிய நோய்கள் ஏற்படலாம். இவைகளை நீங்கு நாம் விரதத்தை அதாவது உபவாசத்தை மேற்கொள்வது நலம். உபவாசத்தினை வாரம் ஒருநாள் மேற்கொள்ளலாம். இயலாதவர்கள் நாளும் ஒருவேளை உணவை நீக்கலாம். முழுவிரதத்தின்போது, ஒரு சிலர் பால், பழம் சாப்பிடுவதுண்டு. ஆனால் அவற்றை ஒரு பொழுது மட்டுமே அளவடன் சாப்பிடுவதுதான் பொருத்தமானதாகும். இதில் தவசிருதியில்லை. எனினும் அவற்றிற்குப் பதிலாக இளநீர், உப்புடன் கலந்த எலுமிச்சம்பழச்சாறு ஆகியவற்றை அருந்துதல் நல்ல பயனைக் கொடுக்கும். விரதத்தின் போது நமது உடலில் ஏற்படும் மிகுதியான வெப்பத்தை நீக்கி நமது உடலுக்கு தன் மையையும் நலத்தையும் அலை தருகின்றன. சிலர் விரத மென்று கூறிக்கொண்டு பச்சரிசி சோற்றினையும், உப்புமா, தோசை ஆகியவற்றை வழக்கம் போல் சாப்பிடுவர். இதனால் பயன் ஒன்றுமில்லை. இது விரதமுமன்று, நீரழிவு அத்துடன் இரத்தக் கொதிப்பு ஆகியவற்றால் சிரமப்படுகின்ற ஒரு சிலர், எந்த மருந்தாலும் குணப்படாமல், கோவிலுக்குச் சென்று சில நாட்கள் உபவாசமிருந்து நல்ல பயனைப் பெற்றுள்ளனர். சூலிலில் இருக்கின்ற தெய்வீக சூழ்நிலை அவர்களுக்கு மனிலாவையும் அமைதியையும் தருவதால், அதுவே அவச்சாங்கு ஒரு சிறந்த அமிழ்தமாகவும் (Tonic) அமையும்.

பலர் முருகப் பெருமான் எழுந்தருளியுள்ள திருச்சௌந்திரம் திருச்செந்துரூக்கு சென்று பல நாட்கள் அங்கு, தங்கி, காலையில் கடலில் நீராடி அத்துடன் பகல வைசொடும் முறையாக வணங்கி உபவாசத்தினை மேற்கொண்டு நீரழிவு, இரத்தக் கொதிப்பு ஆகிய நோய்களினின்றும் நீங்கா வெற்றுவள்ளனர். இது நான் அனுபவத்தில் கண்ட உண்டு.

கையாரும். இது கருதியை கற்று செய்தி விருப்பின் போது இலட்சக்கணக்கான மக்கள் அங்கு சென்று கந்து செய்து விருத்தினை ஒரு நாட்களாக மேற்கொள்கின்றார். அவர்கள் திரும்புக்கால் புத்தெளியும், உணவும், உடல் நலமும் இவற்றிற்கெல்லாம் மேலாக இதை வேண்டும் என்றுகீழே கூறுகிறேன்.

விரதத்தினுடைய சிறப்பினை உணவும், உடலாகத்து குலதான் பண்டு தாட்டு பலசமயத்தினார் அதனால் கொள்வதாயினார். இந்து சமயத்தினார் அதனாலோ, கூடுமொன்றுமிகு, சிவராத்திரி, வைகுண்டங்காத்தி, செய்தி காந்திகளை முஶலிய நட்களில் விரதம் இருக்கின்றார். இங்கொலை சமயத்தினார் முகரம் பண்டிகையின் போதும், கிழாத்துவம் கூடும் வென்று (lent), நல்ல வெள்ளி (Good Friday), காம்பு புதன்கிழமை ஆகியவற்றின் போதும் விரதமிடுகிறார்கள்.

உபவாசத்தின் பயனை நன்கு அறிந்து உணவாகத்து குலதான் மருத்துவர்கள் இன்று ஒரு விலை மூலமாகவே, பத்திய உணவை வற்புறுத்துகின்றார்கள். நீரிழிமாபாலை இனிப்பை நீக்கவேண்டும். உடலில் நீர்ச்சத்து மிகுந்தாக உள்ளவர்கள் உப்பைக் குறைக்க வேண்டும். ஏனென்றாலும் யவர்கள் கேப்பை உணவினை நீக்கவேண்டும்.

உணவினை அளவுக்கு மீறி சாப்பிட்டு விட வேண்டுதலால், ஒருவனுக்கு ஆயுள் குறையும் என்று கூறுவது, ஜூர்யனி நாட்டு உணவு ஆராய்ச்சி நிலைமை விடுதலை படுத்தியுள்ளது. அத்துடன் அவனுக்கு நீரிழிவு, இந்து அழுத்தம், இரத்த உறைவு. இருதய தோய் முறையை ஏற்படுவதுண்டு. அவர்களின் நுண்ணிய இந்து நூடாஸ்கள் (capillaries) பழுது படலாம். தேயிலைச்சார்தார் அந்த நூடாஸ்களை இத்தகைய நோய்கள் ஒரளவு குறைவதற்கு வாயிக்காதும் என்று மேலை நாட்டு விஞ்ஞானிகள் எழுதியிருக்கிறார்கள். உருசிய நாட்டு மருத்துவர்கள் தேயிலைப் பாணம் இரண்டில்லையாதும்,

பாக்ஸாரம் கவுசி ஒருப்புகளின் நோய்கள் ஆகியவற்றினை
உணவு என்பதற்குமீண்டும் சொல்கின்றனர்.

பாக்ஸாரம் தேவிலைச் சாற்றினைக் கொடுத்து ஆய்வு
நடைபோடு அம்மிக்க நாட்டு கவிபோர்னியா பல்கலைக்கழகம்
நடைபோடு. இரத்தக்குருய் இறுக்கம் (Low Blood Pressure)
நடைபோடுமாற்றும் தேவிலைச் செய்யும் அருந்துவதின் நலம் குணப்படுத்த
நடைபோடு என்று உலகிற்கு உணர்த்தியுள்ளனர். கொழுப்பு
நடைபோடு நாளங்களை இறுகச் செய்யும். எனவேதான் கொழுப்புச்
நடைபோடு நிறைந்த உணவினை சாப்பிடுகின்றவர்கள் இறுதியில்
நூலிலைப் பானத்தைப் பருகுகின்றனர். எனிலும் கொழுப்புச்
நடைபோடு நிறைந்த உணவினை நாம் நீக்குவது நன்மை
யாக்கும். ஏனென்றால் கொழுப்புச் சத்து உணவினால் ஒரு
நிலைக்கு மாரடைப்பு ஏற்படலாம். மாரடைப்பு ஒரு கொடிய
நூலாயாகும். அந்தநாய் ஏற்படுகின்ற பொழுது, இரத்தம்
நாம்புகளில் செல்வது நடைப்படும். இருதயத்திற்கு இரத்தம்
சரிவரச் செல்லாது. அதன் காரணமாக இருதயத் துடிப்பு
நின்று விடும்.

மாரடைப்பு நோய் குறித்து டாக்டர் கிளைவ் மேக்
என்பவர் ஆய்வொன்று நடத்தினார். அவர் ஒரு சில எலி
களுக்கு நிறைய கொழுப்பும் இனிப்பும் கலந்த ஆகாரத்தைக்
கொடுத்தார். வேறு சில எலிகளுக்கு அளவோடு ஆகாரத்
தைக் கொடுத்தார். அளவோடு உணவினைச் சாப்பிட்ட
எலிகள் 1400 நாட்கள் வாழ்ந்தன. ஆனால் அளவில்லாமல்
கொழுப்பு இனிப்பு ஆகியவை கலந்த உணவினைச் சாப்பிட்ட
எலிகளோ 800 நாட்களே வாழ்ந்தன. எனவே நாம் அகிழி
வரும் அளவோடு எதனையும் உண்ண வேண்டும். அவ்வாறு
செய்தால் உடல் நலம் பெருகும். பல்லாண்டு வாழலாம்.

6. ஒரு சில கே மருந்துகள்

எனது தந்தையார் தமிழ்ச் சால்ட்ரூர், ஸி. டி. ஓ. டி. எஃப். ஸம் பிள்ளை அவர்கள் நல்லாசியராக வள்ளுவதோடு, சுமிழ் மருந்துவாகவும் விளங்கினார்கள். சுங்காதாஸ்ரூர் கேள்வி லீல் அவர்கள் தமிழாசியராகப் பணியாற்றிய பொழுது சுமிழ் மருத்துவத் துறையில் தன்னிசுரில்லாமல் விளங்கிய கு வெள்ளைக்கண்ணுப் பிள்ளை அவர்களிடம் முறையாக குதிருத்துவத்தைப் பயின்றார்கள். யின்னர் அவர்கள் குதிருத்து சுமிழ் மருந்துகளை மாத்திரம் செய்து அவற்றை நிலைமைகள் கணக்கு வழங்கி வந்தார்கள். அவர்களுக்கு அத்துறையில் பயரும் புகழும் பெற்றுத்தந்த மருந்து “தமிழ்ரூபு திருக்கம்” ஆகும். அது காலரா நேரங்களுக்கு கூட உண்டு மாற்றாகும். அவர்கள் தென்காசியில் தமிழாசியராகவும் விளங்கிய பொழுது அம்மருந்தின் உதவியால் மல நூற்றுக்கணக்கான உயிர்களைக் காப்பாற்ற முடிந்தது. அதன் காரணமாக, அவர்களை தமில் பண்டிட என்று அழைத்து வந்த மக்கள் ரலரா வைத்தியிரண்று அழைக்கலாயினர். அத்துறை தன்காசிக்கு அருகிலிருக்கும் ஆய்க்குடி என்றும் காப்பாற்றில் வாழ்ந்தவரும், ஆய்க்குடி வைத்தியர் என்று மக்களால் முன்புடன் அழைக்கப் பட்டவருமாகிய, திரு கேசவப் பிள்ளை ன்பவர் தந்தையாரின் உற்ற நண்சராக நிருந்ததோடு, ராணும் நலிந்து உயிருக்காகப் பேராடிக் கொண்டிருந்தனக்கு, அவர்களது மருத்துவத் திறமையினால் உற்றுழிருந்து உயிர்கொடுத்து உதவினார்கள். அவர்களின் துணையில் எனது தந்தையார் அவர்கள் மாந்த எண்ணேய் போன்ற முத்தைகளுக்குரிய சிறந்த மருந்துகளைப்பற்றி நன்கு புறிந்து கொண்டார்கள். அம்மருந்துகளையும் அவர்கள் செய்து வேண்டியவர்களுக்கு வழங்கி வந்தார்கள். எனக்கு

வினாக்களிலிருந்தே தமிழ் மருந்துகள்பற்றி, அவற்றின் சிறப் புதை பற்றி, செய் முறைகள் பற்றி தந்தையார் அவர்கள் போல்வருவன்டு. மேலும் மருந்துகளைச் செய்கின்ற பொழுது நான் அருடிருந்து பல தடவை உதவியிருக்கிறேன். எனவே நான் செய்கில் நான் அத்துறை பற்றி மேலும் அறிய ஆவ ஆற்றுகிறேன். தந்தையார் அவர்களிடம் அம்மருந்துகள் பற்றி அடிக்கடி விவாதித்து பல அரிய செய்திகளை அறிந்து விடுவதோட்டன். அவர்கள் இயற்கை எங்கிய பொழுது அவர்கள் எழுதி வைத்திருந்த குறிப்புக்களை கவனமாக எடுத்து வைத்தேன். அக்குறிப்புக்களில் கைகள்ட கைமருந்துகள் என்னும் தலைப்பில் பல செய்திகள் காணப்பட்டன. அச்செய்திகளில் ஒரு சிலவற்றையே தீங்கு தந்துள்ளேன்.

இன்று எடுத்ததற்கெல்லாம் நாம் மருந்துவரை நோக்கி ஓடுகின்றோம். வட்ட வடிவமான மாத்திரைகளையும் வண்ண மருந்துகளையும் மருத்துவரிடம் வாங்கிச் சாப்பிடுகின்றோம். அத்துடன் ஊசி மருந்துகளையும் மருத்துவர் கூறிய வாறு பயன் படுத்துகின்றோம். பணமும் ஏராளமாக தாராளமாகச் செலவழிக்கின்றோம். இதனை நாகரீகமாகவும் நினைக்கின்றோம்.

தமிழ் மருந்துகளின் அருமை பெருமைகளை நாம் இன்னும் உணராமலிருப்பது வருந்துதற்குரியதாகும் ஒரு சிலர் உணர்ந்திருந்தாலும், மருந்துகளைத் தயாரிப்பதினிருக்கும் தொல்லையின் காரணமாகவும், சோப்பேறித்தனத்தினாலும் அவற்றைப் பயன்படுத்துவதில்லை. தமிழ் மருந்துகள் அனைவர்க்கும் எளிதில் கிடைக்கக் கூடிய மருந்துகளாகும். நமது தாய்மண்ணில் கிடைப்பானவாகும், அவற்றின் அருமை பெருமைகளை உணர்ந்த அயல் நாட்டவர் அவற்றை தங்களுடைய நாடுகளுக்குச் சேகரித்துக் கொண்டு ஊசி மருந்துகளாகவும் பிற மருந்துகளாகவும் மாற்ற கண்ணையும் கருத்தையும் கவரத்தக்க நிலையிலே பெயரிட்டு

புப்பிகளிலும் டப்பிகளிலும் அதோத்து உலகெல்லாம் அனுப்பி பெரும் பொருள் சம்பாதிக்கின்றனர். மிகவும் விதனை தரக்கூடியது அவற்றை நாமும் வாய்க்கூடி பான் படுத்துவதாகும். நம்முடைய மண்ணிலே மீண்டும் என்று அனுப்பிய மூலிகைகளையும் வேர்களையும் சேகரித்து, அப்பல் நாம் ந்து அனுப்புவதின் மூலம் பெரும் பொருள் ஏன் தான் என்னும் நெல்லைமாவட்டத்தைச் சேர்த்து நாத்தாமல்லாத விளை நந்து வருகிறார்கள். நமது மண்ணில் மீண்டும்நீண்ட நாந்தி வேளின் துணைகொண்டு சுத்த அமுத்தார்த்திராகவும் சுருந்து தயாரிக்கப்படுகின்றது. சென்னை என்ற அப்பிரிவிஸ்டைன் புணைகொண்டு சென்னையிடு என்னும் மலையினால் கூடிய துறை செய்யப்படுகின்றது. நித்திய கல்யாணிச் சௌடி போன்றிலைத்து புற்று நோய்க்குரிய மருந்து தயாரிக்கப்படுகிறது. புல்லாட்டு ரத்தனையை மருந்துகள் செய்யப்படுகின்றன. என்ன என்று மக்களாகிய நாம் இனியாதூ நம்முடைய நாலியே நான்கும். தமிழ் மருத்துவமுறை ஆயியவற்றின் விறப்புகளைக் கூறுவது வெண்டும். இங்கு மற்றொரு கருத்தினையும் நான் ஏற்படுவிக்கும்புகிறேன். தமிழ் மருத்துவர்கள் பொறுத்தால் நாலிய மருத்துவ முறையினை மறைப்பாருள்ளதை காட்டுவதுமும் சிறநூலு வெளிப்படையாக எடுத்துச் சொல்ல வேண்டும். எனவே பொதுமக்கள் அணைவரும் தமிழ் மருத்துவ முறையில் நம்பிக்கை வைக்கக்கூடிய நிலையில் நாலிய மருத்துவமுறை வெள்ம்பரம் செய்தல் வேண்டும். நமது அரசும் நாலிய மருத்துவமுறை வளர்ச்சிக்கு எல்லா முயற்சிகளையும் கீழ்க்கொண்டு வேண்டும்.

இப்பகுதியில் மருந்துப் பொருட்கள் ஒரு வரிசை படுத்தித் தரப்பட்டுள்ளன. அப்பொருட்களின் விறப்பும் பயனும் அவற்றின் கீழே தரப்பட்டுள்ளன. அத்துடன் அம்மருந்துப் பொருட்கள் குணப்படுத்தும். வியாதிகளைப் போல்கூட எண்ண மருந்துப்பொருட்களும் ஆங்காங்கே சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

ஏன், துடிய முறை என்றால் பத்தியம் காக்கவேண்டுமென்று, மூலம் காலாய்வுவர், அது முற்றிலும் உண்மையானது. ஒரு முறை மிகவும் நோய்களுக்கு, ஆகிய மருந்துகளைச் சாப்பிடும்போது பூத்துப் பட்டுமே பத்தியம் காக்க வேண்டியது, என்னுமாயின்றது.

அதிமதுரம் ஓர் அற்புத மனுந்து

(அ) அதிமதுரம் ஆணையரும் அறிந்த ஓன்றாகும். அது அதைய பொய்கோ அதன் இயல்லை நமக்கு நன்கு எடுத்துக் கொட்டும். வாயில் அதீஸ்பி போட்டவுடன் வாயெல்லாம் உடலெல்லாம் இனிக்கும். இதனை ஒரு சிலர் சிறு நூண்டுகளாக்கி வாயில் போட்டுக் கொண்டு சாற்றினை மெதுவாக விழுங்குவார்கள். அவ்வாறு செய்தால் அது அவர்களை சாதாரண இருமல் தொல்லையிலிருக்கின்று காக்கும்.

(ஆ) ஒரு சிலர் தேக அணவின் காரணமாக அவற்புப்படலாம். அவர்கள் கால்பலம் அதிமதுரத் துண்டை வாங்கி வந்து அதனை வெந்திரில் அடைத்துச் சாப்பிட்டால் தேக் அனல் எங்கோ மறைந்து உடல் முழுவதும் குஞ்சமையாக இருக்கும். காலை, மாலை சாப்பிடுவது நல்லது.

(இ) சிலருக்கு குட்டின் காரணமாக இருமல் தொடர்ந்து வந்து தொல்லை தரலாம். அவர்கள் அதிமதுரத் தேகாடு, கடுக்காய், மிளகு ஆகிய இரண்டினையும் சேர்த்து, அவற்றை இளஞ்சுடில் வறுத்தித்துத்து குரணமாக்கி அதில் ஒரு சிட்டிகை எடுத்து தேஜில் குழுத்து காலை, மாலை, இரு பொழுது குறைந்தது முன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் இருமல் இருந்த இடம் தெரியாமல் போய் விடும்.

(ஈ) கருவற்றிருக்கும் சில பெண்கள் இரத்தப் போக்கால் சிரமப் படலாம். அதற்கு அரைப்பலம் அதிமதுரத் தோடு, அரைப்பலம் சீரகத்தைச் சேர்த்து இடித்துத் தூளாக்கி அத்தூளில் முக்கால் பகுதியை கால்படி தண்டீரில் போட்டு கொதிக்க வைத்து, அதனை அரைக்கால் படியாக வற்ற

வதீது ஒரு வேளை மூன்று நாட்கள் ஏதிர்தால் நல்ல யலைண்டு.

(ஏ) கொடிய நோய்களுள் ஓன்றுள்ள மற்றும் சுப்பும் அதிமதுரத்தை மருந்தாகப் பயன்படுத்தலாம். ஏதும், சங்கம் வேர்பட்டை ஆகிய இரண்டினாயும் சம அளவு குத்து, கல்வத்தில் வைத்து எலுமிச்சம்புரத்தாலும் கிடைக்கும்ருக அரைக்க வேண்டும். இதனை முன்று நாட்கள் விண்டும் மீண்டும் செய்ய வேண்டும். அதன் பின்னர் அது முறை திடை தெத்தான் கொட்டோடு அவை மாற்றுவதுமாலும் குட்டி நன்றாக உலர்த்த வேண்டும். மற்றும் குட்டியே நோயால் துண்டப்படுகின்றவர்களுக்கு இருமது குடும்பத்தையே, மாலை தாய்ப் பாவிலாவது அங்கெழு கூடும் பாலிலோவது குறைத்துக் கொடுக்க வேண்டும் மூன்று நாட்கள் விடுதியிலே மருந்தால் நோய் அறவே நீங்கும். இதற்குப் பிறகும் குடும்பத்தினில் புதுக்கையிலே, சுரப்பான் பதார்த்தங்கள் ஆடுபாலுக்குக்கூடும்.

(ஐ) வில குழந்தைகள் தாய்கள் மூற்று மூன்றுக்கு நேரிடலாம். அது நமக்கு நிதியை கடிகாரம் என்றால், ஒரு பலம் அதிமதுக்கும் ஏதும் அவை தெவதாசத்தைச் சேர்த்து, இடித்துத் தானாகி. ஏதுமாலும் வெந்நீர் விட்டு நன்கு அரைத்து தாய்க்குக் கொடுத்து வேண்டும். இறந்த குழந்தை வயிற்றை விட்டு வோயிக்கும். இம்மருந்தை இருவேளை கொடுக்க வேண்டும்.

2. அனுதைச் செடி ஓர் அபூர்வ மருந்து

அ) இச்செடி வயல் வெளிகளில் காணப்படும். இது அனுதையாக இருந்தாலும் அபூர்வமான மாற்றாலும். இது செடியின் இலையினை தேங்காய் எண்ணேயில் போட்டு இளைக்குட்டில் காய்ச்சி எடுத்து, அதனைக் கூப்பான் நீரால் வற்பட்டுள்ள புண், சிரங்கு, சொறி, பொடிப்பு, ஆகியவற்றிற்கு, ஒருவாரம் தொடர்ந்து காலை மாலை போட்டுவர்தால் அதைப் பட்டு உதிர்ந்து விடும். அவ்வாறு போடுவதற்கு முன்னர்

கருப்பான் நீரால் பாதிக்கப்பட்ட இடங்களை சீயக்காய் தேய்த்துக் கொற்றிரால் கழுவுதல் நல்ல பயனைச் சூரும். சில நாட்களில் வெள்ளோத் தழும்பும் மாறி விடும்.

ஆ) சில குழந்தைகளுக்குக் கருவிலேயே கரப்பான் நீர் ஏற்படலாம். அதற்கு அனுதைச் செடி இலையோடு நூம்பை இலையினையும் சேர்த்துக் கார்ச்சிப் போட வேண்டும். நூம்பை இலைக்கு நச்சுக் கிருமிகளையும் நஞ்சினையும் அடிபோடு அகற்றும் ஆற்றல் உண்டு. இது கருதியே பாம்பு பிடாரன் பாம்பு பிடிக்கச் செல்லுங்கால் இச்செடியினைப் பிடுவிக் காலில் வைத்துச் செல்வதுண்டு. அரவம் அவனைத் தீண்டியதனுல் அது போழ்து அவன் நூம்பை இலையினை நன்றாக மென்று விழுங்கி விடுவான். அதன் காரணமாக அரவம் தீண்டியதனுல் அவன் உடலில் எறிய விடும் அழியும். அவனுக்கு தீங்கு ஏதும் ஏற்படாது.

அனுதைச் செடியை சில கிராமங்களில் விளைப்புண்டு அல்லது நாய்க்களுக்குச் செடி என்றும் அழைப்பதுண்டு. மழைக் காலங்களில் இந்தச் செடி செழிப்பாகவும் ஏராளமாகவும் கிடைக்கும். கொளிஞ்சி போன்ற தழை உரச் செடிகள் மழைக் கால ஆரம்பத்தில் தாராளமாகக் கிடைக்காத காரணத்தால் அதனை வயலுக்கு எதுக்கம் செடியுடன் சேர்த்து நாற்றவுக்காலில் போட்டு மிதித்து உரமாக உபயோகிப்பது உண்டு. இந்தச் செடி எளிதில் மண்ணுடன் நன்கு சேர்ந்து விடும்.

இ) கரப்பான் வியாதிக்கு மற்றிருகு மருந்தும் உண்டு. மூன்று நாட்களுக்கு, அப்பை கோவைக் கிழங்கினை, கொட்டாயமாக்கு அளவிற்கு எடுத்து பசும்பாவில் அசைத்துச் சுடப்பிட்டு வந்தால், கரப்பான், மூலக்குத்து, கடினிட்டு முறையாலை நீங்கும். இதற்குப் பத்தியம் உண்டு. கரப்பான் பூரவாற்றுவதையும் புளி, புகையிலை ஆகியவற்றையும் அறவீடுகள் போன்றும்.

ஈ) கரப்பான் நோயுடைவர்கள் மூன்று நாட்களுக்கு முன்பிட இலைக்கு, ஆமணாக்கு, இலையினை வைத்துத் தூங்கினால்,

சூப்பான் நீரை ஆயணக்கு இலை விறிருப்பி வாடுப் பாலோ
சூப்பான் நீரை அகற்றுவதற்கு ஆயணக்கு இலையைப்
யன்படுத்தலாம்.

ஆற்றமுகச்சுடுகளம்

சீரகம், கருஞ்சீரகம், பெருஞ்சீரகம், காந்தாப்பா, காந்தா
வங்கப்பட்டை, அதிமதுரம் ஜக்கியா ஜப்பா லெப்பா, காந்தா
கைக்கு கால் பலம் எடுத்து அவற்றை ஜாக்காப்பாப்பா
காத்தமல்லி விதை, மூன்று பலம் கீஞ்சிக்காப்பா (ஏ), ஜக்கா
திரண்டிணையும் சேர்த்து நன்றாக இடித்துப் புதுப்பாக்கி வாயு
திரகாயம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். ஜக்கா
ணத்தை காலை மாலை கால் மூபாய் வாயு ஜாப்பாப்பா (ஏ)
வந்தால் பித்தம், குசியின்கை, சீத்தவாயு, காந்தாப்பா
வெறுப்பு, குடற்சிட்டு, வாந்தி, கிருக்குப்பு, காந்தாப்பா
வாய்க் கோணல், நாவரட்சி, கண்ணொயினு புதுப்பாப்பா
நீங்கும். குராணத்தைச் சாப்பிட்ட சின்னை ஒடுக்குப் பாப்பா
வது நவ்வது.

4. ஆற்று நண்டும், ஆணமயும்

(அ) ஆணம், நண்டு ஆயியாவற்றாறும் மாந்து
பொருட்களாக நாம் பயன்படுத்தி வருகின்றோம் காந்தாப்பா
கவனக்குறைவால் காலில் முன் தைப்பாரு வேண்டும். ஜக்கா
காரணமாக அவர்கள் வேதனைப் படுவதோ (ஏ) காந்தாப்பா
மில்லாமல் தொல்லைப் படுவார்கள். இதுபற்றி வாய் வேண்டும்.
மருந்து ஆற்கோரத்தில் வாழும் நண்டு ஆயியும் மாந்து
ஒன்றிணைப் பிடித்து வந்து, இடித்து, அப்பாபோ, மாந்து முன்
தைத்து இடித்தில் வைத்து ஒரு துணியால் கட்டிவிட வேண்டும். மறுநான் துணியை அவசிழ்த்து அற்றாவது. அதற்கு
கிண்ற பொழுது காலின் உண்ணே இதுநாற்று முன்றும் விவரி
வந்திருப்பதை நாம் காணலாம். நீருப்பை நடத்தாமல்கள்
இது பற்றி கவனமாக இருக்கவேண்டும். முன்னே உடனே
அகற்றுது பொன்று உண் எண் ஏற்பட்டு ஸ்பி கொற்று,

ஏன் கூட புதையோடு, கால் அல்லது பாதுத்தை அல்லது விரைவு எடுத்து வேண்டிய நிலை ஏற்படும். ஆற்று நன்றாக்குவும் (புதையோடு) முடியாது போயின் அவர்கள் உடனடியாக மாற்றுவதைச் சென்று போக்கு வேண்டும்.

(ஒ) ஆற்று நன்று, குதிகால், ஆசன வெடிப்புகளுக்கு கூடாக மறுந்துகொடும் பயன்படும். ஆற்று நன்றினை எடுத்து வருவது ஆடித்து, மின் நன்றாகத் தட்டி உலர்த்தி தண்ணில் கட்டுவதும். அடுத்து அதன் சுட்ட சாம்பலை எடுத்து தெனில் குதித்து முன்று நான்கு வேளைகள் வெடிப்புகளில் போட்டுவேண்டும். பூரண குணம் ஏற்படும்.

(ஓ) ஆற்று நன்றைப் போல் ஆமையும் சிறந்த மருந்துகள் பயன்படுகிறது. ஒரு சிலருக்கு ஆசனக்கடுப்பு இருக்கும். சில வேளைகளில் பொறுக்க முடியாத அளவிற்குக் கூட அது திருக்கலாம். அது போழ்து ஆமை ஓட்டை இடித்துத் தாங்கி அதை நெருப்பில் இட்டு அதன் புகையை ஆசனத்தில் படும்படி செய்யவேண்டும். அதாவது ஆசனக்கடுப்பிறகு ஆமை ஓட்டுப் புகை சிறந்த மருந்தாகும். உரவில் நெருப்பைப் போட்டு அதன் மீது ஆமை ஓட்டுத் தாளினைத் தாவி புகை வருங்கால் உரவின் மீது நாம் அமர்ந்து கொண்டால் மிகவும் வசதியாக இருக்கும்.

(ஔ) ஒரு சிலர் வயிற்றளைச்சல், மூலதோய் ஆகியவுறிந்து கடல் ஆமை இரத்தத்தினை மருந்தாகச் சாப்பிடுவதுண்டு என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும். கடற்கரைப் பகுதிகளில் வாழும் மக்கள் இதைப்பற்றி நன்கு அறிவர். ஆமை இரத்தத்தை எடுத்தவுடன் பயன்படுத்த வேண்டும்.

5. ஈருள்ளியும் ஒரு மருந்துப் பொருளே

இதை நாம் சாம்பார் வெங்காயம் என்று கூறுகிறோம். ஈருள்ளியும், முகுங்கைக்காயும் போட்டு வைத்த சாம்பார் மணமாகரும் சுவையாகவும் இருக்கும். சாம்பாருக்கு

ஷ்டுரு சில கை மருந்துகள்

வொத்தையும் ராவையையும் கொடுக்கின்ற அருள்ளிலி சிறந்த மருந்துப் பொருளாகவும் பயன்படும்.

அ) சிறு குழந்தைகள் அடிக்கடி தெருவ்வூடுக் காலை ஸார்ச்சியால் தொல்லைப்படுவது உண்டு. ஒரு பேரூரூபுள்ளியிலோ இடித்து அதன் சாற்றிலோ தெருவ்வூடுகின் வளரிப்புறத்தில் தடவைதோடு, அச்சாற்றிலோ தெருவ்வூடுகளும் உள்ளே கொடுப்பதும் உண்டு. உடனாடியாக மூலம் எற்படும். பொதுவாக குழந்தைகளுக்கு குடும்பத்தின் இரண்டு பெரிய தேக்கரண்டி அளவு சாறும், அதிலே ஒரு அளவு தேவூம் சேர்த்துக் கொடுப்பது உண்டு.

ஆ) மூல தொய்க்கும் ஈருள்ளிலி சிறந்த மூற்றாடு பயன்படுகிறது. ஈருள்ளியிலோ நல்லெலண்ணொயில் எடுத்து உண்ணே சாப்பிட்டு வருவதோடு, ஈருள்ளியிலோ விழுக்கிடுவதோடு வதுக்கி பொறுக்கும் அளவு குட்டோடு மூற்றாடு, ஒத்தடம் கொடுக்கவும் செய்யலாம். ஈருள்ளியிலோ விழுக்கிடுவது அரித்து எடுத்து சுத்தமான நல்லெலண்ணொயில் விழுக்கிடுவது மாக வதுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். நல்லே குடும்பத்தோடு அதனைக் கூறந்து குறைந்தது மூற்றாடு மூற்றாடகள் ஏனையவற்றைச் சாப்பிடுவதற்கு முன்னர் சாப்பி டுவேண்டும். குடாகச் சாப்பிடுவது மிகவும் நல்லது, விழுக்கிடுவதையில் வதுக்கிய ஈருள்ளியிலோ இளந்துணியில் வாந்திருப்பத்திடி ஒத்தடம் கொடுக்க வேண்டும்.

இ) ஈருள்ளியுடன் குழிதாமலை இலையிலையும் பேர்த்து விளக்கெண்ணெனையில் வதுக்கி ஒத்தடம் கொடுப்பதும் உண்டு. இது மிகச் சிறந்த பயணத் தரும். கிராமங்களை புற சிலர் மூலத்திற்கு மொந்தன் பழம் அடிவது போன்ற பழங்களை தின் தோலை எடுத்து இரவில் படுக்கின்ற பொருட்டு ஜூசை வாயில் வைத்துக் கட்டிப்படுப்பர். இது மூலத்திலேய் ஏற்படும் வலியிலையும், கடுப்பினையும் நீக்கும். அத்துடும் அவர்கள் வெண்ணெனையிலோ இருபொழுது தனியாகச் சாப்பிடுவார். இது ஒழும் நல்ல பயண அளிக்கும்.

(ஏ) மன்றாவிட்களும், குத்தலுக்கும் பெண்கள் ஈருசாரியோ ராஸ்ரூப அரைத்து நெற்றியில் பற்றுகப் போடுவது நாம் அறிந்துதோ. காலில் முன் நைத்தாலோ அன்றி வேறு காலாகாத்திருக்கின்றோ விக்கம் ஏற்படின், அவர்கள் ஈருணரியுடன் புது நிலை மாற்றுவர், ஓரு மின்காய் வத்தல் ஆகியவற்றை விடுவதற்கு அமைத்து அதனை இளந்துணரி ஒன்றில் கட்ட அதுவே சூடானா நல்லெண்ணெயில் தீடுவத்து எடுத்து அதிருப்பும் கொடுப்பார். இருதியில் இளஞ்சுட்டோடு அதனை விடுவதற்கு பாதிக்கப்பட்ட பகுதியில் வைத்துக் கட்டிவிடுவார்.

3. கண்டங்கத்திரி கப்பலில் செல்கிறது

இச்செடியினை நாம் எல்லா இடங்களிலும் பார்க்கவாம். அத்துடன் அது அடிக்கடி நம்மால் பயன்படுத்தப்படுகிறது. இச்செடி சிறிய முட்களுடன் கூடிய இலைகளையும் கத்திரிக்காய் போன்ற சிறிய காய்களையும் கொண்டிருக்கும் இதனால் டு கத்திரிப் பூவைப் போன்றே இருக்கும் (நிறம்மட்டன்). காய் பழுத்தால் கணியை எடுத்து மக்கள் சாப்பிடுவதுண்டு. இச்செடி பெருமளவு இலங்கை போன்ற வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றது என்பது இங்கு குறிப்பிடுத்தக்கதாகும்.

இதன் பயன் வருமாறு :

(அ) கண்டங்கத்திரி குடிநீர், சுரம், சுவாசகாசம் இருமல், மார்புவலி, வாதவலி ஆகியவற்றைக் குணப்படுத்தும்

(ஆ) மேற்படி குடிநீருடன் திப்பிலி, தேன் ஆகிய இரண்டினையும் சேர்த்துக் கொடுத்தால் நீரேற்றல் நீங்கும்

(இ) மேற்படி குடிநீருடன் கல்லுப்பு, பெருங்காய் ஆகிய இரண்டினையும் சேர்த்துக் கொடுத்தால் இளப்பிருமல் மட்டுப்படும்.

(ஈ) எதிர்பாராமல் ஸிலர் கீழே விழுந்து அடிப்படையாக முருக்கு விலை இடங்களில் விக்கம் ஏற்படுவதுண்டு. ஆக

தறி ஏற்படின் கண்டங்கத்திரி வீதையை வேண்டிய ஆளவு உற்று தண்ணீர் விட்டு நன்கு அரைத்து, வீஸ்ரினி பாகல் வில் பற்றுப் போட்டு வந்தால் இரண்டு நாட்களில் வீக்கம் நிற்றி வலியும் அறவே நீங்கும்.

(ஒ) காக்கை வலிப்பு ஒரு சிலங்கள், வழுவாறுகள் உடை பொற்று கண்டங்கத்திரி இலைச்சாற்றினை எடுத்து சில விளிகளை நூக்கிறோன்றோ செலுத்தினால் காக்கை வலிப்பு உடை நிற்கும்.

(ஒ) நாய்க்கடி விடத்திற்கும் இது நல்லதாக உடை, நாரும். கண்டங்கத்திரி இலைச்சாற்றினை 2 நாட்கள் எடுத்து அத்துடன் அரை ரூபாய் எடுத்து வீதியிலை வழுவாறுகள் உடை அதனை நாய்க்கடி விடத்தால் பாதிக்கப்பட்டு வழுக்க, நாட்கள் தொடர்ந்து கொடுத்துவரின் நாய்க்கடி விடத் தப் பற்றிக் கவலைப்பட வேண்டாம்.

(ஏ) நன்கு உலர்த்தப்பட்ட கண்டங்கத்திரி வீடு விளையிடத்துக் கூளாக்கி வஸ்கிரகாயம் செய்து கொடுத்து வீட்டிலை வேண்டும். அப்பொடியில் 3 தோலா எடுத்து அதனை அரைத் தோலா கிழாம்பினையும், அரைத் தோலா ஜாரிக்காயினையும், ஒரு தோலா தேனையும் சீர்த்து அவற்றை கல்வர்தி விட்டு நன்கு அரைத்து, அதனை பாக்களுடும் காக்கி வைத்துக் கொள்ள வேண்டும். ஏன்று நாட்களுக்கு ஒருவேளை அதனைச் சாப்பிட்டு வந்தால் நல்ல பரி உண்டா தும்.

1. கரிப்பாறும் ஒரு சிறந்த மூலிகையே

அ) பாரிச வாய்னினால் விதாலிலைப் படுகின்றவர்கள், கரிப்பான் இலையை வேண்டிய ஆளவு எடுத்து மொத்தமாக இடித்து அதனை நஞ்சூச நெருப்பில் காய வைத்த மன் வெட்டியின் மீது பாதிக்கப்பட்ட பகுதியைச் சார்ந்த தங்களது குதியங்காலை வைத்து எடுக்க வேண்டும். இவ்வாறு மூன்று நாட்கள் செய்து வந்தால் பாரிசவாய்வு நீங்கும்.

பொறுத்து பொறுத்து பல குளிப்புத் தைலங்களுக்குப் பயன் படுத்தப்படும் ஓரு நிறந்த மூலிகைச் செடியாகுமென்பது இங்கு நாம் என்று கூறுகிறோம்.

பாரிச வாய்விற்கு வேறு சில மருந்துகளும் உள்ளன.
ஏனை வருமாறு:

(அ) அரப்பினை எடுத்து நன்கு அரைத்து மூன்று மூன்றாம் அளவு எடுத்து உருட்டி, வாழைப்பழத்தின் ஒரு பகுதை வைத்துக் கொடுக்கலாம். இவ்வாறு மூன்று நாட்கள் பொடுக்கலாம். அரப்பு என்பது நாம் அறிந்ததே ஆகும். (ஆ) பாரிச எண்ணிலையினைத் தயாரிக்கின்ற பின்னாலுக்கே அரப்பு நாம். அரப்புத்தூணை நாம் அன்றாடம் பலவற்றிற்குப் பயன் படுத்தி வருகின்றோம். இது மிகவும் கசப்பாக இருக்கும். எனவேதான் இதைப் பாட்டத்தில் பொதிந்து கொடுக்க வேண்டும்.

(இ) கழற்சிப் பருப்பினை வேண்டிய அளவு வாங்கி வந்து வறுத்துப் பொடித்து, அப்பொடியினை மாச்சீனியோடு கலந்து மூன்று நாட்களுக்குக் கொடுக்கலாம். கழற்சிப் பருப்பினை கழற்றிக்காயினை உட்டைத்து தோல் நீக்கி எடுக்க வேண்டும். மாச்சீனியை (பூர்ப்பு நிற நாட்டுச் சர்க்கரை) உபயோகத்திற்கு உரியது என்பது கவனிக்கத்தக்கது. கழற்சிப் பருப்பினை சாராயம் விட்டு அரைத்து பாரிசவாய்வு இருக்கும். இடத்தில் பூசுவதும் உண்டு. சாராயத்திற்குப் பதில் கோழிமுட்டையின் வெள்ளைக் கருணினையும் நாம் பயன் படுத்தலாம்.

(ஏ) பாரிச வாய்விற்கு வெள்ளைப் புகையிலையினையும் மருந்தாகப் பயன்படுத்தலாம். அதனை வாங்கி வந்து சாராயத்தில் சிறிது நளைத்து நன்கு விரித்து பாரிசவாய் இருக்கும் பகுதியின் மேல் வைத்துக் கட்டலாம். கிராம மக்கள் இம்முறையினை மிகுநியாகக் கையாளுகின்றனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

பாரிச் வாய்மீனுல் தாக்கப்பட்டவர் உடனடியாக கீழே செயினை மேற்கொள்ள வேண்டும். அத்ருடன் பிறக்க முடிக்குவதின் உதவியினையும் நாடுவது அவரியானாலும். சிரத்தூர் பில்லாமலூம் கவனக்குறைவாகவும் இருந்தால் உடனடியின் கு பக்கம் முழுவதும் பாதிக்கப்பட்டுச் செய்யற்றுவிடக்கூடிய வோர்கள். சில வேளைகளில் உயிரையும் இருக்க வேண்டும்.

காயகல்பம் வேண்டுமா?

காயகல்பம் என்பது நம்தை சிரஞ்சியாக வாய்வுக்கும் என்ற நம்பிக்கை நமக்கு உண்டு. காயகல்பம் கூறுதல் அலைந்தோர், அலைகிண்ணரேர் பலராவர். சிரத்தூர் காயகல்பத்தின் உதவியால்தான் சிரஞ்சியாக வாய்க்கால என்றனர் என்று நாம் அடிக்கடி சொல்வதற்கும். சிரத்தூர் ம் இருமந்திரத்தைத் தேணினும் இனிய தமிழில் குறிக்க, ஏனுமிய தீருமூல தேவநாயகர் மூவாயிசும் ஆண்டுகள் வாய்க்கால இருக்க வேண்டும் என்று கூறப்படுகின்றது. அதனாலும் வாய்க்கால அவருக்கு உறுதியாகக் காயகல்பம் குறிக்க வேண்டும். இங்கு அத்தகைய அரிய காயகல்பம் குறிக்க நானிக் கூறவில்லை. நமது வாய்க்கையில் ஓரளவு பீருஷ்மீலால் இருந்து பல ஆண்டுகள் உடல் நலத்தோடு வாய்க்காலத்தில் செய்யக்கூடிய எனிய காயகல்பமை பீருஷ்மீலாகின்றது.

அ) தேன்-இஞ்சிச்சாறு-எலுமிச்சம்பழச்சாறு

நல்ல தேன், இஞ்சி, எலுமிச்சம்பழம் ஆயிராற்காலானவு மொத்தமாக வாங்கி வைத்துக் கொள்ளுவதும் நல்லது. முதல் எலுமிச்சம்பழச் சாற்றினை எடுத்து அறாக்கிடும் அதை முன்கூ இஞ்சிச் சாற்றினையும் கால் அவுண்டு. பீருஷ்மீலால் வந்து அதினை ஒவ்வொரு நாளும் காலையில் எறிவும் சார்டாது அருந்திவின்பித்தம் நிங்கும். இரத்தம் கற்கியானாலும், நாய்கள் வராமல் தடுக்கப்படும். பொறுவாக பித்தம் கூட நாய்களுக்கு அடிப்படையாகும். இந்த அமிழ்தம் அதீனா

பாலிமூர்த்தி ரிசாதவாறு தடுக்கும். எலுமிச்சம்பழச்சாற்றில்
க(1) அவர்ட்டின் சத்து இருப்பது நமக்கு நன்கு தெரியும்.

(ஆ) பொற்றுமைக் கையாண்தகளை, குப்பப்பேமனி இலை, சிறு
ஒருப்பநை

மேலே உங்களும் மூன்று மூலிகைகளும் (இலைமட்டுப்)
பீவாந்திய அளவு கைகளித்து நிழலில் கலர்த்தி, ஒவ்வொன்றிலையும் தனித்தனியாக இடித்துத் தூளாக்கி. இனந் துணியில் வடிகட்டி (வஸ்திரகாயம்) எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். மூன்றும் சமாளவு இருக்க வேண்டும். இப்பொடியினை இரசில் படுப்பதற்கு முன்னர் திரிகடிகை அளவு (பெருமீசல், ஒன்காட்டி விரல், நடுவிரல் ஆகிய மூன்றும் சேர்த்து எடுக்கும் அளவு) பசும்பாவில் சிறிதளவு பளக்கத் தண்டு சேர்த்துச் சாப்பிட வேண்டும். இச்சுரணத்துடன் வில்ல இலைப் பொடியினையும் சேர்த்துச் சாப்பிடுவது உண்டு.

(இ) வேப்பங் கொழுந்து-மஞ்சள்-வசம்பு

எனிய முறையில் கிடைக்கக் கூடிய வேளிரூப காயகல்பம் உள்ளது. ஆனால் உடலுக்கு வனப்பையும் வழிவையும் ஏட்டுவது ஆகும். அக் காயகல்பம் வேப்பங்கொழுந்து. மஞ்சள், வசம்பு ஆகிய மூன்றின் கலவையால் ஆயது. இம்மூன்றினையும் வேண்டிய அளவு எடுத்து மூன்று நாட்களுக்குப் பயன் படுத்தக்கூடிய நிலையில் விழுதுபட அரைத்து, உருண்டையாக்கி வைத்துக் கொண்டு வேண்டும். காலையில் குளிக்கின்றபோது இதனை உடல் முழுவதும் தேய்த்துக் குளிப்பின் உடல் என்றும் இனமையோடும், வனப்போடும் விளங்கும். வசம்பினைச் சுத்தப்படுத்தி குறைந்த அளவு சேர்க்க வேண்டும். பெண்களுக்கு இது மிகவும் பயன் தரக்கூடியதாகும். ஒரு சிலர் வேப்பம் பூவினையும் வித்தினையும் சேர்த்துக் கொண்வர். மற்றுஞ் சிலர் சுத்தமான சூடாக்கிய ஆவின்பாவில் இக்கலவையினைக் கலந்து உபயோகிப்பர். மஞ்சள், கிருமி நாசினியாகும். அவ்வாறே வேப்பங் கொழுந்தும், வசம்பும் நமக்குத் தீவை செய்யக் கூடிய கிருமிகளை அழிக்கக்கூடிய ஆற்றல்

உடையவை. இவை முன்றும் சேர்ந்து நமது தோழிக்கு நினை பயக்கூக்கூடிய கிருமிகளை அறிந்துவிடுவதால் தோல் வணப்பாக என்றும் இருக்க முடியும். ११५ १७५

(ஏ) ஆறுமுக திருத்தம் REFERENCE (12, 11)

ஆறுமுக அமிக்ரதம் ஆறு பொருட்களால் ஆயாறு. 11
பொருட்களாவன: 1) இஞ்சி 2) துவரி 3) எழுமிச்சுப்புப்
4) பக்நெய் 5) தேன் 6) விதையில்லாத ஆங்கார் திருத்தம்.

முதலில் இஞ்சியினை தொடி சீவி இடித்துச் சாறு எடுக்க வேண்டும். அடுத்து துளசி இலையினை இடித்துச் சாறு எடுத்து அதனேடு சேர்க்க வேண்டும். பின்னர் எலுமிச்சம் படித்தோறு பிழிந்து. அதன் சாற்றினை அவற்றேடு சேர்க்க வேண்டும். இறுதியாகத் தேலையும் பசு நெய்யினையும் அவர்களுடும் சோத்து தன்றுக்கக்கூடிய ஒரு சாடியில் விடவேண்டும். மூன்று சாற்றுமிகு மூன்று மூன்று மூன்றும் சம அளவு எடுக்க வேண்டும். பின்னர் மொத்தத் தொகூரியை நான்கில் ஒரு பங்காக தேவூம் நெய்யும் சேர்க்க வேண்டும்.

சாடியில் உள்ள கலவை எந்த அளவிற்கும் விரைவாக வேலை அந்த அளவிற்கு ஆங்கார் திராட்சையினை அறிவுப் போட்டு சாடியின் வாயினை இளந்துணியால் கட்டி கூறவாராம் நானும் இரண்டு மணி தேரம் குரிய ஒளியில் வைத்து எடுக்க வேண்டும். இதற்கு குரியபுடமென்று பெயர். ஒரு வாரத்திற்குப் பின்னர் ஆங்கார் திராட்சை திரவத்தினை நூல்கள் கூறியிடும். அத்திராட்சையினை நாம் உணவுண்ட மின்னை ஒதுக்கரண்டியினால் எடுத்து வரயில் போட்டு நூல்கள் வெளியிட வேண்டும். ஒரு வேளைக்கு இரண்டு மூன்று மூன்று போதுமானதாகும். இவு இத்தோச் சாப்பிட்ட நூல்கள் நிர்வாக பசுவின் பால் அருந்துதல் மிகவும் நல்லது.

இவ்வமிழ்தம் பித்தத்தை நீக்கும், பிரிவை விடுவது கும். இரத்தத்தை சுத்தப் படுத்துவதற்கு ஏற்றும் பொய்க்கு சுறு சுறுப்பை உண்டாக்கும். புளியை வடிவம் நூலாக செய்யும். உடலில் காணும் திருத்தங்களும் கூட ஆயுள்ளும்

ஏதும் கூடிய சமநிலையில் வைத்திருக்கும். இவற்றிருந்தும் போதுமாக உடல் உருத்தைக் கொடுத்து, உடல் அமுறுத்துக் கொடுத்து, உடல் நலத்தைப்பிருக்கும்.

1. ஸ்ரீகார் கெல்லியின் அரிய ஆற்றல்

நூற்றை நாம் கீழ்வாய் நெல்லி என்று அழைக்கின்றோம். அதற்குமொத்தாக சரியான பெயர் கீழ்க்காய் நெல்லி ஆகும். காரணமாக வயல் வெளிகளிலும், ஈரச் சத்துள்ள தோட்டுகளிலும் கொல்லைப்புறங்களிலும் இச்செடி காணப்படும். நூற்றைய சிறிய வட்டவஷ்வமான இலைகளுக்குக் கீழ்க்காரிய காங்கள் காணப்படுவதால் இதனை நாம் மேற்கொள்ளியவராலும் அழைக்கின்றோம். இச்செடியின் இலை அரிய அறநூல் வாய்ந்ததாகுமென்பது அலைவரும் கண்டு உண்மையாகும். காரணம், எந்த மருந்தாலும் முற்றிலும் குணப்படுத்த முடியாத, மஞ்சட்காமாலை என்றும் நோய்க்கு இனுகிறு கைகள்ட மருந்தாகும். மஞ்சட்காமாலை என்பது ஒரு கொடிய நோயாகும். இந்நோய் மஞ்சள் நோயென்றும், காமாலை அல்லது பித்து நோய் என்றும் கூறப்படும். உடலில் அதிக வெப்பம் ஏற்படக்கூடிய செயல்களைச் செய்வதினாலும் அளவிற்கு அதிகமாகக் கண்டவற்றையல்லாம் உண்பதாலும், நமது உடலிலுள்ள இரத்தம் கெட்டு அதனால் பித்தநிரி இரத்தத்திலும், மற்றும் உடல் உறுப்புக்களாகிய சதை, தோல், கண், நாக்கு இவைகளில் தங்குவதாலும் இந்நோய் ஏற்படுகிறது. வாய் நீர், ஊறல், வாய் குமட்டல், நாவுகைத்தல், உணவில் வெறுப்பு, உண்ணினும் செரியாமை, உடல் வறட்சி, தோல், சுருங்குதல் முதலியன இந்நோயின் முற்கநிகளாகும். அதன் பின்னர் கண், நகக்கண், முகம், உடலின் தோல் சிறுநீர் முதலியன மஞ்சள் நிறமடையும். இந்நோயின் காரணமாக கல்வீரல் ஒழுங்காக வேலை செய்வதில்லை. இதனை ஆரம்பத்திலேயே தடுக்காவிட்டால் நம்மை ஆபத்து விரைவில் நெருங்கும். இந்நோயின் காரணமாக மலம் நன்றாகக் கழிவ

நில்லை. மலை நீர் மஞ்சள் நிறமுடன் காப்பிடம், விஸிவிள்ளை, நூண்ணில் வெறுப்பு, சலிப்பு, தாது நட்டம், முத்தக்காற்றில் மஞ்சள் நாற்றம் வீசுதல் முதலியன காற்றும், ஏதால் உயரும், நாகும். வில்வேலைகளில் நடப்பதற்குக் கூட முடியாமல் வேலை விடும். ஊது, வறன், வளி (வாதம்), அழல் (ஏத்தம்), ஜாகபம், வளிழையம், அழலையம், முக்குற்ற, மங்சள், அபு, செங்கமலை, கும்ப, குண்ம எனப் பதின்மூன்று மஞ்சள் கீழாபானாகத் தொகுத்துள்ளார்கள் இந்நோயிலை காம் கால, அபு விசோதனை ஏற்றும் தெரிந்து கொள்ளலாம். இந்த்தொய்க்கு கூட மார்கள் தங்களது சிறு நீரை சௌற்றின் மீது போதால் கீழாபானாக மாறிவிடும். இந்நோய்க்கு ஏற்றுக்கொண்டு முறைகளுக்கும் மற்றிரவுகளுக்கும் நன்றான். எணிழையம் அல்லது பூம் ஓப்புக் கொள்ளப்பட்ட அரிய மருந்து கீழ்க்காடு விரும்புகிறது.

(அ) இந்நோயுடைவர்கள் கீழ்க்காற்றெல்லை பூத்துப்பூத்து அதனைத் தண்ணீரில் அடைத்து ஒரு பெரிய நூற்றுக்கால் ஆஸு ஒரு நூனைக்கு மூன்று வேலை சாப்பி வேலை விடும். இது மிகவும் கசப்பாக இருக்கும். இதனால் காரணமாக ஒருசிலர் பசு மோருடன் இதனைக் கலந்து சாப்பி (பூத்துப்பூத்துப்பூத்து) மூன்று அல்லது நான்கு நாட்கள் தொடர்ந்து பொது (ஏற்றுப்பால் நல்ல குணமுண்டு). அத்துடன் முதல் மூன்று நூற்று பொது (ஏற்றுப்பால் மருந்து நன்கு வேலை செய்யும். கொடுப்பார் ஏற்று நிறைந்த பொருட்கள் ஆணைத்தையும் அரவே நூற்று பொது (ஏற்றுப்பால் கரும்புச் சாறு, எலுமிச்சம்பழுச் சாறு ஆகியவற்றை அடிக்கடி கொடுக்கலாம். எலுமிச்சம்பழுச் சாற்றிலைக் கொது (ஏற்றுப்பால் பொழுது சீனியை நீக்கி சீனைக்கற்கள்கூடியாக வேலை விடும். அது மிகவும் நன்மை பயக்கும்.

இந்நோய் முற்றிய நிலையில் கீழாபானி அல்லது நூற்றுள்ள உடையள் மஞ்சள் நிறத்தை அடையாம். இது வேலைகளில்

ஷாப்பார் பூயற்கை எய்தவும் எடும். எனவே இந்தே சிராமாளர்கள் கண்ணும் கருத்துமாயிருந்து அதைத் தீர்மானம் முயற்சிகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும். வந்தால் பிழைப்பது அரிது. இந்தோய் நீண்டப்ரமாணம் ஏந்த துள்ளிற்கு கொடுப்புக் கூத்துப் பொருட்டே நீண்ட முடியுமோ அந்த அளவிற்கு பல மாதங்கள் அவற்றை வேண்டும். அத்துடன் மஞ்சள் கரிசலாங்கண்ணி இடிகளை கூட்டாகவும், துவரமாகவும் ஒடுக்கி உணவுடன் சேர்த்து வேண்டும். ஒருசிலர் கீழற்றுதிய இலையினை அகராதி நீண்டன் வேண்டிய அளவு தேன் சேர்த்து சிறிதனவு விரும்பும் பெய்து இயேகியமாகக் கிண்டிக் காப்பிடுதலும் வேண்டும்.

(ii) ஒரு சிலர் கீழ்க்காண தெவ்விக் காற்றிலே பேர்ப்பைக் (Epsom salt) கலந்து இந்தோய்க்குக் கொடுப்பார்கள் காரணமாக கழிச்சலும் வாந்தியும் ஏற்பட்டு பித்திர் வெளியேறி நோய் நீங்கும். ஒரு ஆழாக்கு கீழ்க்காணுவிக் காற்றில் கூமார் எட்டு வராகவினைடு பேதி உப்பை சேர்த்து இளஞ்குடு செய்து உப்பு கரைந்ததும் உடல் வடித்து அதிகாலையில் கொடுக்க வேண்டும்.

10. குடிநீர்

குடிநீர் என்பதுணை பொருவாகக் குடிக்கண்ற நீர்என்றும் பொருள் கொள்வோம். அதற்கு ஒரு சிறப்புப் பொருளும் உண்டு. ஒரு சில மருந்துப் பொருட்களை இடித்து போட்டு நன்கு காய்ச்சப்பட்ட நீர் என்பது அச்சிறப்புப் பொருளாகும். இக்குடிநீரினை ஒரு சிலர் கஷாயம் என்று வேறு சிலர் கியாழும் என்றும் குறிப்பிடுவர். தமிழ் மருத்துவத்தில் குடிநீர் ஒரு சிறந்த மருந்தாகும். நெல்லை மரவடித்தில் குடிநீரின் சிறப்பைக் குறித்து ‘குற்றுல நாதருக்கு மாருத் தலையிடியும் வற்றுக் குடிநீரும்’ என்ற பழமொழி வழங்கி வருகின்றது. குற்றுல நாதர் அருவியின் அருகிலே குமர்ந்துவன்றார். அத்துடன் சாரல் காலத்தில் தொடர்ந்து

நீத் ரூரல்கள் இதுந்து கொண்டே இருக்கும். வாடைக் குறி விசும். எனவே அங்கு எழுந்தருளியுள்ள பெருமா கு மாருத் தலையிடி இருக்கத்தான் செய்யும். ஆறும் ஒன்னை மாற்றுவதற்கு அன்னை குழல்வாய் மொழி. குறுப்புவில் காலையும் தமிழ் மூலிகைகளின் துணைகொண்டு வரு நிலையில் குடிநீரைத் தயாரித்துத் தருவது இயார்மூலம் ஆகும்.

குடிநீரில் பல வகை உண்டு. ஒவ்வொன்றும் குறுப்புடையதாகும். இங்கு ஒரு சில முக்கிய குடிநீர் வகைகளும் பட்டினம்.

அலூப்புக் குடி நீர்

அலூப்பு என்பது சோரவு அல்லது குறுப்பு வேலை கெய்ய மறுப்பதோடு படுத்துக வேலாவிடும் எங்களும் வயிர் ஏற்படும். அத்துடன் குலைகள், பால்களைய, குளிர்க்காய்ச்சல் முதலியனவும் இதுவே வரும்பூர்வமாக நாம் அலூப்புக் குடிநீரை குறிப்பிட்டும்.

குக்கு, திருக்கு மூலம், கருடக் கொடி, சார்வைக்கா, சித்தரத்தை, பற்படாகப்புல், வாய்மிளங்கும், நிலைப்பு இவைகளை சம அளவு எடுத்து இடித்துத் தாழ்விடுவில் அதனைப்போட்டு நன்கு கொதிக்க வைத்து. ஆறும் ஒரு பங்காக அந்நீர் வற்றியதும் அதனை எடுத்து வழங்கி அதனேடு பனங்கற்கண்டினைச் சேர்த்துச் சாப்பி வேண்டும். சாய்ச்சல், குளிர், இருமல், வலி ஆகியன நின்றும். குறுப்பும். பசி உண்டாகும். இக்குடிநீரை இருவேளை மூன்று ஓட்களுக்குத் தொடர்ந்து நாம் சாப்பிட வேண்டும். வாற்கிற குறுமுறை இதனை நாம் சாப்பிட்டுவரிசே. கூடியவரை வல்லாம் எங்கோ மனையும்.

(து) சூர்ய மேயர் குடிநீர்

ஏந்து ராமசிராவின் தலையாய தொன்டராவார், பால்பால் திருமாவின் அவதாரமே ஆவார். திருமாலுக் காலத் தொடர்கள் துளசி மாலையாகும். துளசி பல நோய் காலம் நீக்கவல்லது. துளசியினுலாய ஆஞ்சனேயர் குடிநீர் விறப்பு வர்ந்ததாகும். இக்குடிநீர் விடக்காய்ச்சி மூலமாக அறிய ஒன்டதமாகும். விடக்காய்ச்சில் கண்ட மால் இக்குடிநீரை ஒரு நாளைக்கு ஏனெழு வேளை அவசியம் கொடுக்க வேண்டும். அத்துடன் மூன்று நாட்களுக்குத் தொடர்ந்து கொடுக்க வேண்டும். ஆகாரம் அன்னப் பாலாக இறுப்பது நல்லது. இக்குடிநீர் நச்சுக்கிருமிகளை அழித்து காய்ச்சிலைக் குறைத்து உடல் வளியை நீக்கும். கொதிக்கும் வெந்திலில் துளசி இலையை வேண்டிய அளவு போடவேண்டும். அத்துடன் சுக்கு, மிளகு, அக்கா, சித்தரத்தை நறுக்கு மூலம், கெருடக்கொடி, நிலவேம்பு ஆகியவற்றை வேண்டும் அளவு எடுத்துப் பொடி செய்து போடவேண்டும். வெந்திர் நாளில் ஒரு பாகமாக வற்றியதும் அக்குடிநீரை எடுத்து. அதனாடன் பனங்கற்கண்டைச் சேர்த்துக் கொடுக்க வேண்டும். சில ஆண்டுகளுக்கு முன்னர் சென்னையிலூம் வேறு சில இடங்களிலூய் டிஸ்க (Dengue) விடக்காய்ச்சில்பரவி மக்களை வாட்டி வதைத்தது நமக்கு நன்றாகத் தெரியும். அது போழ்து சென்னையிலிருந்த நான் ஒரு பெரிய மண்பாளையில் இக்குடிநீரைப் போட்டு வைத்துக் கொண்டு 10 நாட்களுக்கு நூற்றுக்கணக்கான மக்களுக்குக் கொடுத்து அவர்களது நன்மதிப்பிற்கு உரியவனுணேன். இது ஒதுக்கண்ட மருந்தாகும்.

துளசிக்கு மற்றிரு சிறந்த ஆற்றல் உண்டு. அதனை இங்கு குறிப்பிடுவதில் தவறுமிக்கில்லை. காலையில் எழுந்து காலைக் கடன்களை முடித்து நீராடி, அதன் பின்னர் ஆஞ்சனேயப் பெருமானை ஆறு தடவை வலம் வந்து அவரைமனத் தூய்னாமோடு வழுத்தி துளசியும் சுத்தமான குளிர்ந்தநீரும்

ம் சாப்பிட்டு வருவோமேயாகில் நமக்கு நாளைத்தில் உடனடிக்கம் ஏற்படும். மன வலிவும் அழைதியும் கிட்டும். நிறின்பங்களில் ஈடுபடுவதை நமது மனம் விரும்புத்.

ஒரு சிலர் மூல நோய்க்கும் துளசியைப் பாண்படுத்துவான்டு. மாலையில் துளசியிலையினை வேண்டிய நூலை படித்து நூலுகிய வாயுடைய ஒரு சிறிய செம்பு பாதுகாத்தில் போட்டு சுத்தமான நீரைப் பெய்து நூத்து நூலை நிறினால் செம்புப் பாத்திர வாயினைக் கட்டி வைத்து விடவன்டும். இவுடைய முழுவதும் அது அவ்வாறே இருக்குவதும். மறுநாட்காலையில் பல துலக்கிய பின்னர் துவசியிலையிலை போட்டு வாயில் போட்டு மென்று சாப்பிட வேண்டும். நூத்து நூல் அந்நீரைச் சிறுகச் சிறுகப் பருக வேண்டும். நாளைத்தில் நோய் நீங்கும். மலச்சிக்கலும் ஏற்படாது.

(ii) பல நோய் தீர்க்கும் குடிநீர்

சகல விதமான பித்தத்தையும் போக்குவதற்குமிடா நீரைப் போன்றே, பல நோய்களைப் போக்குவதற்குமிடா நீரும் உண்டு என்பதை நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். அக்குடி நீருக்குப் பின்வரும் பொருட்கள் தேவையாகின்றன: ஆடா தோடை, சிறுவழுதுணை, நூத்துநூல், நஞ்சாவேர், சிற்றுமுடி, சுக்கு, பற்படாகம், கொழுப்புமங்கு, சந்தனம், இலுப்பைப்பூ.

இவற்றில் வகைக்கு அரைப்பலம் வாங்கி, அவற்றை பிடித்து இரண்டுபடி தண்ணீரில் போட்டு அதை நூத்துநூல் படியாக வற்றக் காய்ச்சி, வடிகட்டி நாம் சாப்பிடவேண்டும். உடல்வெதுப்பு, தலைவலி, தூக்கமின்னை, கண்ணிலைப்பு, நன்னி, அறிவு மயக்கம் முதலிய நோய்கள் இருந்தும் நான்கு நன்மடையும்.

(iii) பித்தக் குடிநீர்

எல்லா வகையான பித்தத்தினையும் போக்கும் குடிநீர் உண்டு உண்டு. அதன் செய்முறை கீழே நாம்பட்டுள்ளது.

பொன்றும் பொருட்கள்: அகற்றிக் கீரை இரண்டு பிடி, பிர்ளை இரண்டு பிடி, மல்லி இரண்டரைப் பலம்.

கோர்த்துவியவற்றை நன்றாக இடித்து மூன்றுபடி துவிலில் போட்டு, நன்று காய்ச்ச வேண்டும். அத்தன்னை அமைப்பத்தாக வற்றியதும் அக்குடிநீரை பத்திரமாக வெட்டுவதும் மூன்று நாட்களுக்கு ஆறு வேளையாகக் கொடுக்கவேண்டும். அவ்வப்பொழுது அக்குடிநீரைச் சுடவைத்து போடுக்க வேண்டும். எனவே இதனை மகளிர் அடைக்குநிர் என்று கூறுவர்.

உடல் அசதியோ அல்லது நீரேற்றலோ இருக்கும் ஒல் நாம் சுக்குக் குடிநீர் சாப்பிடுவது வழக்கமாகும். அதிலையும் சர்க்கரையினையும் அதிக அளவு சேர்க்கின்ற பொழுது அது சுக்குக் காப்பியாகின்றது. குளிர் காலத்திலும் மழைக் காலத்திலும் சுக்குக் குடிநீர் உடம்பிற்கு சுகத்தையும் குட்டையும் தரும். பாலில்லாத சுக்குக் காப்பியினை நான் சுக்கு வெந்நிர் என்று கூறுகிறேன். சுருங்கக் கூறின் குடிநீருடைய மக்களுக்கு ஏற்ற எளிய மருந்தாகும். சிறப்பாக உடலுடையப்படையவர்களுக்கு இது அமிழ்தமாகும்.

(உ) வாதசுரக் குடிநீர்

வாத சுரத்திற்கு, சுக்கு, நறுக்குமூலம், மிளகு, வாயிலங்கம், சிறுதேக்கு ஆகியவற்றை வேண்டிய அளவு எடுத்து இடித்து தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து நன்றாக வற்றிய பின்னர் அதனை வடிகட்டி அதனேடு சிறிது இஞ்சிச் சாற்றினைச் சேர்த்துக் கொடுத்து வரவேண்டும்.

11. குப்பைமேனி கொடிய நோய் தீர்க்கும்

குப்பைமேனியிலை என்றவுடன் இது குப்பையில் கொட்ட வேண்டிய இலைதான் போலும் என்று நாம் இருளை ஏனானமாக எண்ணீவிடக் கூடாது. தமிழ் மருத்துவர்களால் அடிக்கடிப் பயன்படுத்தப்படும் மருந்திலைகளில் இருந்தும் ஒன்றாகும்.

(அ) நமது ஆசன வாயிலில் வரும் பவுந்திரம் என்பது வளவு தொல்லையைத் தரும் என்பதை அதை அறியாவிட, ரகளால்தான் கூற முடியும். இதற்கு குப்பைமேனியிலை நத மருந்தாகும். குப்பைமேனியிலையினை வேண்டிய அளவு தது வந்து நிழலில் நன்கு உலர்த்தி, தூயாக்கி அதற்குள்ள அளவு மாச்சீனி கலந்து உட்கொள்வது நலம் போக்கும். மாலை பணவிடை அளவு நாற்பது நாட்களுக்குச் சாப்பிட வேண்டும். பவுந்திரம் இருந்த இடம் தெரியாமல் மறைந்து வரும்.

இதனைச் சாப்பிடுங்கால் நல்லெண்ணைய், குடும்ப அட்சி நிறை அவசியம் நிக்க வேண்டும்.

(ஆ) மஞ்சட்காநாலை நோய்க்கும் குப்பைமேனியைப் பாடுப்பதுண்டு. குப்பைமேனி வேருடன் வெள்ளைச்சாப்பை விரைச் சேர்த்து இடித்துத் தூளாக்கி அத்துராவின் மீது பாதிக்கிலைப் பெய்து நன்கு அரைக்க வேண்டும். நமக்கு வேண்டிய அளவு அவற்றை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். அதைத் தாழுந்தினை பாலில் கலந்து சாப்பிட வேண்டும். காலை, மாலை ஆன்று நாட்களுக்கு இம்மருந்தினைச் சாப்பிடுவது நல்லது.

(இ) குப்பைமேனி இலையோடு, ஈருள்ளி, மஞ்சள் அட்சி நிறைச் சேர்த்து சொறி சிரங்கிற்குப் போடுவது மரபாலும், சொறி சிரங்கினை சீயக்காய் போட்டுத் தேய்த்து தங்களிடம் வழுவி சுத்தம் செய்த பின்னர் இதனை சிலநாட்கள் போட்டு ஸ்ந்தால் விரைவில் நல்ல பயன் கிடைக்கும்.

ஷ. கோழிமுட்டை மாந்தத்தை குணப்படுத்தும்

உணவுப் பொருளாக பலர்க்குப் பயன்படும் கோழிமுட்டை சிறந்த மருந்தாகவும் பயன்படும். இம்முட்டையிலை தயாரிக்கப்படும் முட்டைத்தைலம், மாந்த இழுப்பிற்கு அதாவது குழந்தைகளுக்கு ஏற்படும் மாந்த இழுப்பிற்கு நல்ல மருந்தாகும். பத்து கோழிமுட்டைகளை வெற்றிலை அவித்து அதன் பின்னர் மஞ்சள் கருவினைப் பிரித்து விட்டு, இரும்புக்கரண்டியில் போட்டு வறுக்கவேண்டும். அது போட்டு மெழுகு

பொன்னி காற்று தெலும் இறங்கும். தெலத்தை ஒரு குப்பியிடுத்து காவற்றும் கொள்ளவேண்டும்.

13. பாலோகிருப் பொட்டணம் வலி தீர்க்கும் சிறந்த மருந்து

(அ) சுக்கு, வசம்பு, கருஞ்சீரகம், நலுக்குழலம், சூப்பாயிரு, கொடுவேலிவேர், வெள்ளுள்ளி ஆகியவற்றை சமன்மை எடுத்து இடித்து இளந்துணியில் வைத்து பொட்டணம் கட்டி. அதனைச் சூடான வேப்பெண்ணையில் மூங்க வைத்து அதனைக் கொண்டு ஒத்தடம் கொடுத்தால் சுந்தி, பிடிவிவிவாய்வு நீங்கும். இதனை சிநேகிதப் பொட்டணம் என்று நாம் வழங்கி வருகிறோம்.

(ஆ) வீக்கம் வலிகளுக்குப் பூச்சு

1) சுக்கு, வசம்பு, குக்கில், யாளி அளிசி, காவி மண், முருங்கைப் பட்டை ஆகியவற்றை நன்றாக அழைத்துப் பட்ட வைத்து வலி வீக்கம் இருக்கும் இடங்களில் பூசு வேண்டும்.

2) எருக்கலம்பூ, வெள்ளைப்பூடு, இஞ்சி ஆகியவற்றை நன்றாக தட்டி எடுத்து இளந்துணியில் வைத்து பொட்டணம் கட்டி, வேப்பெண்ணையைச் சூடு பண்ணி, அதில் அதனை முக்கி ஒத்தடம் கொடுக்கலாம்.

14. சீஞ்காரம் செய்யும் விந்தை

(அ) சீஞ்காரம் பலவழிகளில் நமக்குப் பயன்படும், இதனால் செய்யப்படுகின்ற மருந்தினை வெள்ளி பற்பம் என்று வேடிக்கையாகக் கூறுவது உண்டு. வேண்டிய அளவுஅதனை எடுத்து புது ஓட்டில் வைத்து நெருப்பில் காட்டியதும் அது பொங்கி எழும். ஆறியபின் அதனை எடுத்து குழி அம்மியில் வைத்து நன்றாகப் பொடிக்க வேண்டும். அப்பொடியினை ஒரு சீசாவில் வைத்துப் பயன்படுத்த வேண்டும். இப்பொடியினை பொதுவாக தேனில் குழைத்துக் கொடுக்க வேண்டும். ஒரு திட்டிகை அளவு காலை, மாலை கொடுப்பது நல்லது. குத்திருமல், சாதாரணாக் காய்ச்சல் முதனியவை உடனடியாக நியிரும்.

(ஆ) கண்வலிக்கும் இது ஒரு சிறந்த, மறுந்தாலும், முதலில் இதனை சட்டகப்பையில் வைத்து நூட்டக் கேள்வு ஆகும். அது பொங்கி வரும். அது போழ்தா புளித்து, நீர்தாப் பாகத்தினைச் சேர்த்து இடித்து எடுத்த புளியா இலைக் கால் ரினை அதில் விட்டு மற்றொரு இரும்பிளை ஏற்றாவதற்கு காலியிலுல் கடைய வேண்டும். பின்னர் அதை உடுத்து கூடு ணின் புறவைடயில் போட வேண்டும். இரவில் உடுத்துவிடுவ கின்ற பொது போடுவது நல்லது. முன்று நூட்டகவில் கால் வலி நீங்கும்.

(இ) சீஞ்காரத்தினை மேற் கூறியதை நூட்டு பொட்டத்து எடுத்து சுத்தமான பன்னீரில் போட்டு அது கரைந்ததறும், பன்னீரை நன்கு வடித்து எடுத்து கொட்டுவதும் கொள்ள வேண்டும். அப்பன்னீர்த் துளிகளை கண்ணிருப்புவிடுமா மருந்துத் துளிகளாகப் பயன்படுத்தலாம். கால்வாய், நூட்டுசிகப்பு, கண்ணில் ஆரம்ப சதை வளர்ச்சி முறையிலும் போட்டு, இத்துளிகளை கண்ணில் இரு வேளை விட்டு போட்டு, அது பயனுண்டு.

15. தடியங்காய் குடற்புண்ணை ஆற்றும்

(அ) தடியங்காயினை ஒரு சிலர் வெங்கி கொண்டு கூறுவர். வேறு சிலர் அதனைக் கலியாலைப் புதுவைக்காய் என்று அழைப்பர். திருஷ்டி கழிப்பிற்கும் இதைப் பார்ப்புத்துவதுண்டு. இதனால் செய்யப்பட்டதே தடியங்காய் முறை அல்லது அல்வா என்று சொல்லப்படும் இலிப்புப்பொடுவு. ஆயுர்வேத முறைப்படி செய்யப்படும் கால்பாணி முறையில் இதனால் செய்யப்படுவதே ஆகும். இவற்றிற்கொல்லாம் போன்ற கொடிய குடற் புண்ணல் சிரமப்படுகின்றவை கால யில் எழுந்ததும் வெறும் வயிற்றில் ஓடு சிறுவர் குடும்பத்தின் தடியங்காய் நீரைச் சாப்பிட்டு வந்தால் முறையில் விரைவில் குணப்படும். குமார் இருபது புதுக்காக்கால், கிளை குடும்பத்தின் தடியங்காய்த் துண்டினை வாங்கி வந்து அதனாலும் தடியங்காய் விரைவும், அதில் காலும் விரைக்கப்படும் நீக்கினிடு அதைப்

பூர்வமாக மொத்துச் சீவேண்டும். அதன் பின்னர் இளந்துபோயியில் அதை மொத்து அதன் நீரைப் பிழிந்தெடுக்க வேண்டும்.

ஏதுமானால் நேராயுடையவர்கள் காரமான பொருட்களை வைத்துப் போக நிலை வேண்டும். உயிய நேரத்தில் உணவினை எடுக்கவானால் வேண்டும். புளிப்பில்லாத பசு மோசை அடிக்காடு அடிக்காடு தலை நலம் பயக்கும். ஒழுத்தை சிறிது வறுத்து விட மோசில் சேர்த்துக் கொண்டுதலும் உண்டு.

(இ) மனத்தக்கானி இலையுடன், வெங்காயம், பாசிப் பாய்ப் பூகியவற்றைச் சேர்த்து கூட்டுச் செய்து உணவோடு சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்புண் குணமாகும் அவ்வாறே வாழைப்புத்துவரம் வயிற்றுப் புண்ணை குணப்படுத்தும். வாழைத்தண்டை சிறு துண்டுகளாக நறுக்கி தயிரில் போட்டுச் சாப்பிடுவதும் நலவு பயனைத் தரும். காப்பி குடிக்கின்றவர்கள் காப்பியில் நல்லிக்காயனால் வென்னெண்ணைச் சேர்த்து ஒரு வாரம் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.

(ஒ) வயிற்றுப் புண்ணையிற்கு வெந்தய இலேகியம்செய்து சாப்பிடலாம். வேண்டிய அளவு வெந்தயத்தை எடுத்து அதனைத் தண்ணீரில் நன்றாக ஒற்றவைத்து, அதன் பின்னர் அரைத்து, அத்துடன் கருப்புக்கட்டி நல்லெண்ணைய் ஆகிய இரண்டினையும் சேர்த்து இலேகியமாகக் கிண்டிச் சாப்பிட வேண்டும். இதனை அதி காலையிலும் இரவில் படுக்கைக்குச் செல்லும்போதும் சாப்பிடவேண்டும்.

16. துளசியும், சோற்றுக்கற்றுழையும்

அ) ஒரு சிலருக்கு மேகத்துடன் இரத்தம் போவதுண்டு. அத்துடன் கடுப்பும் இருக்கும். அதற்கு துளசி, சீரகம் ஆகிய வற்றை இடித்து அரை அவுன்ஸ் சாறு எடுத்து அச்சாற்றில் ஒரு அவுன்ஸ் சுத்தமான நல்லெண்ணையைச் சேர்த்துக் கொடுக்க வேண்டும்.

ஆ) இதற்கு மற்றும் மருந்தும் உண்டு. அது வாழுமாறு: சோற்றுக்கற்றுழைச் சோறு எடுத்து, நல்ல

தண்ணீரில் அதனை ஏழு தடவை சுத்தப்படுத்தி, ஓதுவும் சீரகம், கிராம்பு. வால்மிளரு ஆகியவற்றை வைத்து ஒரு களஞ்சு வீதம் எடுத்துத் தூளாக்கிச் சேர்த்து, ஓத்துப்பட்டு இரண்டு கதலிப் பழத்தை உடித்துப்போட்டு கால்படி ஆகியின் பாலையும் கால்பலம் பணக்கற்கண்ணடையும் சேர்த்து நூல்கூவிரவி காலையில் கொடுக்க வேண்டும். பத்தியாம் எதுவும் இல்லை.

இ) நெஞ்சுவலி, அடிப்பட்டதால் ஏற்பட்ட நூல் வீக்கம் ஆகியவற்றிற்கு தூள்சியோடு, சுக்குப்பொடி, மிளையுமிலை ஆகியவற்றைச் சேர்த்து குடிநீர் செய்து அத்துடுமிடுவதைப் பால், சர்க்கரை ஆகியவற்றைச் சேர்த்துச் சாப்பிடவோம்.

ஈ) நெஞ்சுவலிக்கு தூள்சியுடன் பாதிக்கப்படு விடும் நற்சீரகத்தைச் சேர்த்து, குடிநீர் இறக்கி, அதைப் பிரித்து வைத்து தேன் கலந்து அருந்தலாம்.

உ) காலில் குத்திய முள்ளை எடுத்து விடுவதுப் போகிலுக்கு வீக்கமும் வலியும் இருக்கலாம். உடல்கூரை நீர்க்கூர் சோற்றுக்கற்றுழையின் சோற்றினை எடுத்து விரித்து நூல்வெள்ளையுடன், இரும்புக் கரண்டியில் வைத்து குடுக்கப்படு, ஆபத்துக்குட்டோடு அதனை முன்னத்து இடத்தில் கட்டி விட வேண்டும்.

ஊ) மேல்தோல் சீவப்பட்ட சோற்றுக்கற்றுஷையிலை சாற்றுடன் உடையாத கட்டியின் மேல் வைத்துக் கட்டி நூல் கட்டி உடைந்து விடும். இரவில் படுக்குப் போடுது அதனைக் கட்டி வைத்து விட்டால் காலையில் கட்டி நூலாக்கப்படுவிடும். உடையாவிட்டால் மற்றும் குடுக்காலை இதைக் கொட்டலாம். ஆறுமணி நேரமானதும் கட்டிலை அவிழ்க்கு விடுவது நல்லது.

17. நாயுருவியின் நல்ல ருணம்

நாயுருவிச் செடி. கையா வேரூடன் எடுத்து வந்து விட்டின் முன்புரத்தில் கட்டி வைத்தல் நமது மரபாகும். ஒரு சிலர் பக்தி சிரத்தையாடன் அதற்கு வழிபாடு செய்து,

காப்பும்கூடி எடுத்து வருதலுமுண்டு. வேறு சிலர் அதனது தொழை வெள்ளித் தாயத்தில் அடைத்து அணிந்து கொள்வதாம் உண்டு. இதனால் பலநன்மைகள் ஏற்படுமென்றும் சில நீரா சுக்திகளிடமிருந்து இது நம்மைக் காப்பாற்றுமென்றும் நூராம் பண்டுதொட்டு என்னிடி வருகின்றோம்.

இதனைச் சூரணமாக்கி வெண்ணெண்டன் கலந்து நுறவிகள் உட்கொள்வதுண்டு என்று சொல்லப் படுகின்றது. அவ்வாறு செய்துவரின் பசியும் சோர்வும் இல்லாமல் சில நாட்கள் இருக்கலாம்.

18. நாய்வேம்பு கிருமிநாளினி

அ) நாய்வேம்புப் பட்டையினை வேண்டிய அளவு வாங்கி இடத்துப் போட்டு குடிநீர் இறக்கி, அதில் இரண்டு அலுள்ளை எடுத்து அதனுடன் இரண்டு அளுள்ஸ் விளக்கெண்ணெய் சேர்த்துச் சாப்பிட்டால் கிருமித் தொல்லைநீங்கும்.

ஆ) கிருமித் தொல்லைக்கு மற்றிரு மருந்தும் உண்டு. ஒமம், புரசம்விதை, வேப்பம் ஈர்க்கு, பிரண்டை மாதுளம் வேர்த்தோல், ஆகியவற்றை வகைக்குப் பலம் ஒன்று எடுத்து சட்டியிலிட்டு ஒருபடி தண்ணீர் விட்டு அரைக்கால் படியாய் வற்றவைத்து அதில் $\frac{1}{4}$ படி விளக்கெண்ணெய் விட்டுக்காய்ச்சி பருவத்தில் இறக்கி வைத்துக் கொள்ள வேண்டும். இம் மருந்தினை வயதிற்குத் தக்கபடி அரை முதல் ஒன்றரைஅளுள்கை வழை கொடுக்கலாம். கிருமிகள் பந்து பந்தாய் வெளியே விழும். கிருமிகளின் காரணமாக ஏற்படும் வயிற்றுவனி குணமாகும்.

19. நிலவாகை நல்ல மலமினக்கி

நிலவாகை என்பது புஞ்சை நிலம் அல்லது காட்டில் காணப்படும் ஒரு செடியாகும். குத்து நிலவாகை என்றும் பூர் நிலவாகை என்றும் இது இருவகைப்படும். அதாவது குத்தை நூற்றுக் கூடியாகவும் தரையில் படர்ந்த செடியாக ஏது காணப்படும்.

(அ) படர் நிலவாகைச் செடியின் இஸ்பிளக்காண்டு வந்து நிறலில் உலர்த்தி இடித்துத் தானமாகி ஸ்திரகாயம் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். இதற்குத்தை அதிகாலையில் கீனி அல்லது நிராகாரத்துப் பூர்த்துச் சாப்பிட்டுவந்தால் மலம் எனிதில் நீங்கூம். கோழும் டம்பில் ஊரல் இருக்குமாகில் அதுவும் நீங்கூம்,

(ஆ) மேற்கூறிய நிலவாகை இலையோடு கூடி வரவிடக்கு, ஒரு துண்டு கொட்டை நீக்கப்பட்ட குத்தாய் ஆலையற்றைச் சேர்த்து இரவில் குடிநீர் இறக்கி, அதனை மறுபாய் அதிகாலையில் சாப்பிட வேண்டும். அதனால் அதை அடிக்காக்கென்னென்னினாச் சேர்த்துச் சாப்பிடுவது நல்லது. (உ) குடிநீர் சிறந்த மலமிளக் கியாகும். நன்கு பேற்றப்படும். கிழவிகள் வெளியேறும். உடலில் இருக்கும் கருப்பான் நிரப்பான்றவை நீங்கும்.

(இ) சிறு குழந்தைகளுக்கு மாதமிருமுறை அடிப்படையில் விளக்கெண்ணெய் கொடுப்பது நல்லது. வெளியான மறைசாப்பிடலாம். சிற்றுமணக்கிலிருந்து எடுக்கப்படும் விளக்கெண்ணெயினையே இதற்குப் பயன் படுத்தப்பட வேண்டும். விளக்கெண்ணெய் குடித்தவர்கள் நடுப்பகல் வரை குற்றுப்பாப்பிடக் கூடாது. வெந்நீர் மாத்திரம் அரும்புறை வேண்டும். அன்று குளிக்காமலிருக்க வேண்டும். எனவே விடுமுறை நாட்களில்தான் சாப்பிட வேண்டும். கணப்பாக இருந்தால் சிறிது கடுங்காப்பி சாப்பிடலாம். நடுப்பகல் புளியிழங்கார் அடி அல்லது குழம்பு வைத்துச் சாப்பிடுவது மரபாலும்.

20. பல்நோய் தீர்க்கும் பற்பொடி

நாம் நமது பற்களை எப்பொழுதும் சுத்தமாக வைத் துக் கொள்ள வேண்டும். சுத்தமாகப் பற்கள் இருந்தால் அவை அன்றும் உறுதியாக இருக்கும். சுத்தமாக வைக்காது காரணத்தினால் ஒரு சிலருக்கு பல்நோய் ஏற்படும். வின்னர் வெறு பல நோய்களுக்கும் அது வழி வசூக்கும். கண்டவற்

நூற்கு கொண்டு பல் துலக்குதல் கூடாது. கீழே சிகால்லுப் பட்டிருக்கும் முறைப்படி ஏற்பொடியினைத் தயாரித்து அதனை நூற்கு பயன்படுத்தலாம். நல்ல பயனுண்டு.

(அ) சுமார் 300 கிராம் படிகாரத்தினை வாங்கி அதனைப் பொடித்து மண் சட்டியிலிட்டு அதனை மற்றிருக்கும் சட்டியால் மூடி அடுப்பில் வைத்து, வேப்பம் விறகுத் தீயினால் கூடும் பண்ணவேண்டும். படிகாரம் வெண்மையாய்ப் பொரிந்த வடன் அதனை எடுத்துப் பொடி செய்ய வேண்டும். அப்பொடியின் எடைக்குச் சமமாக கறி உப்பு, பால்சாம்பிராணி, கடுக்காய்த்தூள் ஆகியவற்றைச் சேர்த்து எடுத்து கல்வத்தில் இட்டுப் பொடித்து படிகாரப் பொடியுடன் சேர்த்து வேண்டும் அளவு ஒம் உப்பும் (Menthol) சிறிதளவு கிராம்புத் தைலமும் சேர்த்து, நன்கு கலவையானவடன் அதனைக் குப்பியில் அடைத்து வைத்துக் கொள்ளவும்.

(ஆ) நமக்கு வேண்டிய பற்பொடியினை வேரிருக்குமுறையிலும் தயாரிக்கலாம் நாற்பது ரூபாய் எடை கருவேலம்பட்டைத்தூள், பத்து ரூபாய் எடை காசுக்கட்டி, நான்கு ரூபாய் எடை வால் மிளகு. இரண்டு ரூபாய் எடை சாதிப்பத்திரி, ஒரு ரூபாய் எடை நறுக்கு மூலம், ஒரு ரூபாய்எடை கருவாய்ப்பட்டை, ஒரு ரூபாய்எடை கற்பூரம் ஆகியவற்றை நன்கு பொடித்துத் தூளாக்கி அதனை வஸ்திரகாயஞ் செய்து எடுத்து வைத்துக்கொண்டு நாளும் அதனைக்கொண்டு நாம் பல் துலக்கி வந்தால் டால் வனப்பும், வலுவும் பெறும்.

(இ) சிலருக்கு ஏற்படுகின்ற தந்த நோய்களுக்கென்று சிறந்ததோரு பற்பொடியினையும் நாம் தயாரிக்க முடியும் பதினாறு ரூபாய் எடை சீமைச் சுண்ணாம்பு, இரண்டு ரூபாய் எடை சன்னலவங்கப்பட்டை, ஒன்றரை ரூபாய் எடை மிளகு, ஒன்றரை ரூபாய் எடை கிராம்பு, ஒரு ரூபாய் எடை சீனுக்காரம், கால்ரூபாய் எடை கல்நார் ஆகியவற்றை நன்றாகப் பொடி செய்து, அதனை ஒரு கண்ணாடிக் குப்பியில் எடுத்து

வத்து பல ரூலக்க வேண்டும். பல சம்பந்தமாக எல்லா ராய்களும் தீரும்.

இன்று சிறந்த பற்பொடிகள் கிடைப்பது அழிதாக ருக்கின்றது. எனவே மக்கள் தங்களுக்கு ஏற்ற நிலையில் உற்கூறப்பட்ட பற்பொடிகளில் ஏதாவது ஓன்றிலோ விட்டு உயே செய்து வைத்துக் கொள்ளலாம்.

பன்றிநெய் கட்டியை உடைக்கும்

நமது உடலில் எந்தப் பாகத்திலும் போவது கட்டி நான்றாவது இயற்கையாகும். அது நமது உடலின் ஏது கக்கத்திலிருந்து புறப்பட்டு வரும் காரணத்திலும், அதைப் புறப்பாடு' என்று கூறுகிறோம். சில வேளைகளில் நமது உடலில் கட்டி தோன்றியுள்ள பாகத்தில் இறந்து வைகிறது அலும், சீழ் ஏற்படுவதாலும் பொறுக்க முடியாத அளவிற்கு விரிவாக ஏற்படுவதுண்டு. அதன் காரணமாக நான்டாக்கி அது பாய் ஊசி போட்டு, மாத்திரைகளும் சாப்பிட்டு விடுவதுமாலும் கிச்சையும் மேற்கொள்வோம். அறுவை கிழிக்காத என்று மே ஒரு சிலருக்கு இனந் தெரியாத பயம் ஏற்படுவதுண்டு. எனவே அவர்கள் கட்டி உடைவதற்காக வேண்டி வேறு நாடலாம். எளிதில் விரைவில் பார்த்துக்கொடு வரை ஒன்று உண்டு. குறவர்கள் அல்லது குழுமமின் வத்திருக்கும் பன்றி நெய்யினை நாம் வாங்கிவே வேண்டும். ரன்று நாட்களுக்குத் தொடர்ந்து (ஒரு நாட்டு, மூன்று வளை) அதனைக் கட்டியின் மீது பூச வேண்டும். மூன்றுவருடாள் முகம் கூட்டி கட்டி உடையும். அது வோழ்ந்து கொட்ட இரத்தமும் சீழும் வெளிவரும். ஒருவர் பற்படிலோ வெற்றிலீல் ஜினத்துப் பிழிந்து அதனைத் துடைத்து அந்துமான் அதைப் பிழிக்கி, கெட்ட இரத்தத்தினையும் சீழிக்காம். அதனை நிக்கு விடுவில் வேண்டும். அதன் பின்னர் புண் விவரங்களில் ஒருவி விடும். ஜன்றி நெய் என்பது பன்றியின் கொழுப்பிலிருந்து எடுக்கப் படுவதாகும். கோழி இறகினால் அல்லது ஓயற்றுணியிலும் ஜினத்துப் பிழிந்து அதனைத் தொட்டு கட்டியில் துடைத்து வேண்டும். நமது

ஏதும் முன்னந்தன்டு எலும்பின் மேல் ஏற்படும் கட்டியினை நாம் “ஈழ விளவை” என்று கூறுகின்றோம். அதற்கும் ஒரு நாம் பயன் படுத்தலாம்.

11. பாகற்காய் நீரழிவை கீக்கும்

பாகற்காய் நாம் உட்கொள்ளும் காய்கறிகளில் ஒன்றாம். அது மிகவும் சுசுப்பான சுவையுடையது. சர்க்கரை அல்லது நீரழிவு வியாதிக்கு பாகற்காய் சிறந்த மருந்தாகும். நீரழிவு வியாதி கொடிய நோய்களில் ஒன்றாகும். அதனை மதுமேகம் அல்லது இனிப்பு நீர் வியாதி என்று நாம் கொல்வதுண்டு. சிற்றின்பத்தில் மிகுதியாக ஈடுபடுவதாலும், மிகு உணவினைச் சாப்பிட்டு சோம்பி இருத்தலாலும், பெற்றோர்களின் வழியாகவும், அதிகமான இனிப்புப் பொருட்களை உண்ணுவதாலும் இந்நோய் ஏற்படும். அடிக்கடி அதிகமாக சிறுநீர் கழித்தல், சிறுநீர் கழித்த இடத்தில் ஈறும்புகள் மொய்த்தல், அதனைக் காய்ச்சின் சர்க்கரை மணம் விசல், உடல் நாளுக்கு நாள் இளைத்தல் முதலியன் இந்நோயின் குறிகளாகும்.

இந்நோயின் காரணமாக உடல் வன்மை நாளுக்கு நாள் குறையும். எப்பொழுதும் நாவறட்சி இருந்து கொண்டிருக்கும். தோலில் சுருக்கங்கள் ஏற்படும். நோய் முற்றினால் சிறுநீரின் மணம் ஆப்பிள் பழ மணம் போன்றிருக்கும். இந்நோய் முற்றுகின்ற பொழுது, பலநோய்களுக்கு மூலகாரணமாக அமையும். உடல் சத்தை உருக்கிச் சர்க்கரையாய் நீரவழியே வெளியாக்கி விடும். மயக்கம், தலை சுற்றல், சோர்வுகள் மங்கல் அல்லது கண்ணில் திரையுண்டாதல் (படலம் முதலியன் ஏற்படும். இறுதியாக நீர்க்கட்டு ஏற்பட்டு பொறுக்கமுடியாத பல தொல்லைகள் ஏற்பட்டு உயிருக்கே ஆபத்து ஏற்படும். எனவே இந்நோயை உடையவர்களிடுநடியாகத் தக்க சிகிச்சையினை மேற் கொள்ள வேண்டும்.

அ) பொதுவாக இந்நோயுடையவர்கள் அரிசி டாக்கவிளையும் சர்க்கரைச் சத்துக் கொண்ட ஏளைய உணவு

பொருள்களையும் அவசியம் நீக்குவேண்டும். இது முதலில் சிரமமாகத் தான் இருக்கும். ஆனால் நான்னாவில் இச்சிரமம் இருக்காது. எவ்வளவுக்கெவ்வளவு கேப்ளையினாலாயியாத ஜோர் பண்டங்களைச் சாப்பிடுகின்றேனோ அங்கூரவுக்குங்களை நல்லது ஆரும். அத்துடன் கோதுமையினையும் போர்த்துவ கொள்ளலாம். காப்பி சாப்பிடுகின்றவர்கள் ஏதும்கூடாது சுத்தமான பசும் பாலைச் சாப்பிடுவது நல்லமையாக்கும். இதுபற்றி நிற்கிகல்லாம் மேலாக காலையில் எழுந்ததும் (இந்தை) வெளியும் பாகற்காயினை எடுத்து முன்னைச் சீவி இந்தையாக வகிர்த்து விடைகளை நீக்கி விட்டு, அம்மியில் வைத்து நான்டான் அதைத் துடுத்து பசுமோரில் கலந்து அருந்த வேண்டும். அத்துடும் நைறந்தது அசைமணி நேரம் நடக்கவேண்டும்.

பொதுவாக இரிப்புக்கு மாறுநெடு வர்ப்பு தீவிரமான நாம் உணவுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். சுறுப்பான மாக வாழைப்பு, சுண்டைக்காய் வற்றல், பூரித்துவமான வற்றல் ஆகியவற்றை அடிக்கடி உணவுடன் கோர்க்கவேண்டும். கிழங்கு வகைகளை அறவே நீக்கி அவரை, பூசை என்று, புடலங்காய், பிஞ்சுக்கத்திரி முதலிய பச்சைக் காய்களுடனும், கீரைவகைகளையும் உணவுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். விரைவில் நீங்க வழியண்டு, பாகற்காய் என்றும் காலை காலத்தில் நானும் மிதி பாகற்காயினை வாங்கி வீராறுமொத்த வைத்துச் சாப்பிடுவது மிக மிக நல்லது. வாய்ப்புக்காகவும் மோரினை அடிக்கடி அருந்தலாம். கேள்வோக் கூஜீ குயாமித்து அதனுடன் பசுமோரைச் சேர்த்து நாலூ குவைகள் அதற்கிணங்க நாவற்சி நீங்கும்; பசி தணியும்; சோப்பி நின்றாம்.

ஆ) பாகற்காயினை மருத்துவம் துறையில் ஆலோசனையில் கருதப் போன்றே மாரிதுண்ணையின் பாத்திரமாக விளக்கப்பட்டு கருதப் படும் வேப்பிலையினையும் இந்நோய்க்கு மருத்துவம் துறையில் கொள்ளலாம். கொடிப் பாகற்காய்க்குருப் பழியீல் வோந்துகொடுத்திலைக் கொண்டுவந்து விழுதுபட அழைத்து வருத்தி அதைப் பக

மோரில் கலந்து அதிகாலையில் சாப்பிட்டு விட்டு நடந்து வருதல் வேண்டும்.

இந்நோய்க்கு வேறு சில மருந்துகளும் உள்ளன. அவை காலமாறி:

(1) ஆவாரைத் துளிர், சுத்தம் செய்யப்பட்ட கல்மதம், கொண்டை தீவர் ஆகியவற்றை சிறிதளவு எடுத்து நன்றாக அரைத்து பசுவின் மோரில் கலந்து சாப்பிட இந்நோய் நீங்கும்.

(2) தேற்றுன் விதை, கடுக்காய் (விதை நீக்கியது) சிலப்பு ஆவாரைவிதை, விளாம்பிசின் ஆகியவற்றை வகைக்குக் காலபலமாக எடுத்து முதல் நாள் இரண்டில் பசுமோரில் ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலையில் அவற்றை நன்கு அரைத்து பசுவின் மோரில் கலந்து சாப்பிட நல்ல பலனுண்டு.

(3) வயல் வெளிகளில் கானும் நீர்முள்ளிப் பூவினைக் கொண்டு வந்து அதனுடன் தேங்காய்ப்பூவினைக் கலந்து காலை மாலை நன்கு மென்று உண்ண வேண்டும். இதுவும் சிறந்த பயனைக் கொடுக்கும்.

(4) நாவற் பழக் கொட்டையினைச் சேகரித்து வெயிலில் உலர்த்தி, இடித்துத் தூளாக்கி வஸ்திரகாயம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். காப்பித்தூளுக்குப் பதில் இத்தூளைப் பயன்படுத்திவரின் இந்நோய் விரைவில் குணமாக அது துணை செய்யும்.

23. மங்குஸ்தானும், மாதுளையும்

(அ) சிலர் வயிற்றளைச்சலால் தொல்லைப்படுவது உண்டு. மலத்தோடு ரத்தமும் சலமும் காணப்படலாம். வயிற்றுக் கடுப்பும் இருக்கும். இதற்கு மங்குஸ்தான் பழத் தொட்டினை சிறிதளவு எடுத்து பசும் பாலில் அரைத்து மூன்று கோலை கொடுப்பது நல்லதாகும். மங்குஸ்தான் பழம் குற்றுஷத்தில் (நெல்லை மாவட்டம்) எளிதாகக் கிடைக்கும்.

இ) மங்குஸ்தான் பழத்தோட்டி. இனக் கொடுப்பது போன்று மாதுளம்பழத்தோட்டி. இனயும் கொடுக்கலாம். ஆனால் அதனை பசும் மோரில் அரைத்துக் கொடுப்பது நல்லது. மேலும் மாதுளம் பிஞ்சினையும் இன்வாறு கொடுக்கலாம். நல்ல பயனுண்டு. மோருக்குப் பதில் தயிரிலைக் கோர்க்கலாம்.

இ) மேற்கூறியவை தவிர வயிற்றனவோ அல்லது நடுப் பதற்கு, இரண்டு களஞ்சி கடுக்காய்ப்படு. ஓரு களஞ்சி சீரகம் ஆகியவற்றை வறுத்துத் தூளாக்கி வெஸ்திரமாயும் செய்து வெண்ணையில் கலந்து கொடுக்கலாம். இது தவிர சாதிக்காய், வெள்ளைப்பட்டு ஆகிய இரண்டினையும் கீவண்டிய அளவு எடுத்து இளம் வறுப்பாய் வறுத்து அதன் விளைவு அவற்றேருடு சீஞக்கற்கண்டைச் சேர்த்து அரைத்து முன்று வேளை கொடுக்கலாம்.

மங்குஸ்தான், மாதுளம் பழங்களை நாம் வைப்பதில் சாப்பிடுகின்ற பொழுது மறக்காமல் அவற்றின் தோட்டுகளை எடுத்து உலர்த்தி பத்திரபடுத்தி வைத்துக் கொள்ளவேண்டும். இதனால் அவசர நெரத்தில் வேறிறங்கும் செல்ல வேண்டிய தில்லை.

ஏ) கிராமங்களில் வயிற்றனைச்சலுக்கு, பேயன்பழத்தை நல்லெண்ணையில் தோய்த்துச் சாப்பிடுவது உண்டு. அல்லது பெயன் பழத்தைப் பொரி கடலைத் தூளோடு சேர்த்து அத்தூளைச் சாப்பிடுவதும் உண்டு. அத்துடன் கறந்த பசும்பாலை நுரையோடு இருவேளை கொடுப்பதுண்டு. குறுத்தக்காளி இலைச் சாற்றினை எடுத்து தயிர், அல்லது பாலுடன் கலந்து ஒரு சிலர் கொடுப்பர். வெண்ணைய், தேன் ஆகிய இரண்டினையும் உருக்கிக் கொடுப்பதும் உண்டு. மாதுளம் பழ முத்துக்களை எடுத்து இடித்து ரசம் எடுத்து அதனையும் கொடுப்பதுண்டு.

24. யானைத் திப்பிலி குரலின் ஆற்றலை அதிகப்படுத்தும்

யானைத் திப்பிலி என்பது திப்பிலியின் ஓரு வகையாகும். யானைத் திப்பிலி என்ற காரணத்தால் யாரை போன்று

உருவாடுதென்றே அல்லது யானைக்குப் பயன் படக் கூடியதென்றே நாம் கருதக் கூடாது. இது ஒரு சிறந்த தமிழ் மருந்துப் பொருளாகும்.

அ) யானைத் திப்பிலியைத் தூளாக்கி வஸ்திரகாயம் செய்து அத்தூளினை ஒரு குப்பியில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். அதனை ஒரு சிட்டிகை அளவு எடுத்து வெள்ளிணையுடன் கலந்து வாயில் வைத்து தொண்டையில் படும் வண்ணம் மெறுவாக விழுங்க வேண்டும். அவ்வாறு சாப்பிட்டால் தொண்டையில் காணும் “கரகரப்பு” நீங்கும். தொண்டை மென்மையாகும்; தெளிவதையும். அதினின்றும் பிறக்கின்ற ஒலி அல்லது நாதம் சிறப்பாக அமையும். அதாவது குடல் கணிசென்று ஒலிக்கும். இது கருதியே சிறந்த மேடைப் பேச்சாளர்களும், இசை வானர்களும் தங்களது நிகழ்ச்சிக்கு முன்னும் வின்றும் இதனைச் சாப்பிடுகின்றனர். ஸ்ரூப்பு மனி நேரம் நிகழ்ச்சி நடந்தாலும் அதன் காரணமாகத் தொண்டைக்கு எவ்விதச் சிரமமும் இருக்காது.

ஆ) யானைத் திப்பிலியைச் சாதாரண இருமலை போக்குவதற்கு பயன்படுத்தலாம். நீரேற்றத்தின் காரணப் காலோ அல்லது உடல் வறட்சியின் காரணமாகவோ ஏற்ப கின்ற சாதாரண இருமலைப் போக்குவதற்கு யானைத் திப்பிலியை வேண்டிய அளவு எடுத்து இடித்துத் தூளாக்கி, வஸ்திரகாயம் செய்து அதனைத் தேனில் கலந்து நாம் சாப்பிட வேண்டும். ஒரு வேளைக்கு ஒரு சிட்டிகை வீதம் காலை மாலை 12 நாட்களுக்கு நாம் சாப்பிட்டு வந்தால், ஈளை, கபம், இருமல், வாய்வு நீங்கும். சீரண சக்தி அதிகரிக்கும்.

(இ) திப்பிலியின் மற்றிருக்க வகை அரிசித் திப்பிலியாகும். கால்பலம் அரிசித் திப்பிலியை எடுத்து இடித்துத் தூளாக்கி, அத்தூளை கால்படி காய்ச்சிய பசும்பாலில் கலந்து சாப்பிட்டால் காசநோய் சம்பந்தப்பட்ட மூர்ச்சை, சன்னி ஆகி

வற்றை நீக்குவதோடு வாயுவினையும் அடர்றும். இதனை ரு வேணக்குக் கொடுப்பது மிக நல்லது.

(ஏ) அரிசித்திப்பிலிச் குரணத்தை திடிகட்டு அளவு நித்து கற்பு வெற்றிலைச் சாறு, தேன் ஆகியவற்றை அதனுடைய சேர்த்துக் குழுத்துச் சாப்பிட்டால் சமித்தியும், காழை, சுரம் முதலியன நீங்கும்.

5. மின்குவற்றல் வாந்தியைத் தடுக்கும்

வாந்தியால் தொல்லைப் படுகின்ற பொழுது அதனை விவசியம் தடுக்க வேண்டும். முன்று மின்குவற்றில் எடுத்து அவற்றின் உள்ளே இருக்கின்ற விதையை நீக்கி, அவற்றின் உள்ளே நெய்யினை அடைத்து அவற்றை ஒரு மாட்டுமிகு கிட்டு அவை கருகிச் சாம்பலாகும் வரை அடுப்பில் ஏற்படு விக்கவேண்டும். பின்னர் அச்சாம்பலை நன்றாக வொடித்து, தூணில் குழுத்துக் கொடுத்தால் வாந்தி நிற்கும்.

வாந்தியை நிறுத்துவதற்கு இஞ்சிச்சாறு, ஓராண்டு, பாலு சிச்சம்பழச்சாறு ஆகியவற்றை சம அளவு எடுத்து, கல்லு காடுத்தலும் மரபாகும்.

வாந்தியை நிறுத்துவதற்கு வேறு சில முறைகளும் ண்டு. ஏலம், சீரகம், அதிமதுரம் ஆகியவற்றை நன்றாக ராடித்து அதனுடன் மயிலிறகினைச் சுட்டு அதன் சுமார்போடு அத்து தேனில் குழுத்துக் கொடுக்க வாந்தி நிற்கும். இது ராருட்களை நமக்கு வேண்டிய அளவு எடுத்துக் கொள்ளவேண்டும்.

அற நெல்லிவேர், துத்திப்பூ, அதிமதுரம் ஆகியவற்றை பண்டிய அளவு சமமாக எடுத்து இடித்துத் துவக்கவேண்டும் ராட்டு நன்கு கொதிக்க வைத்து குடிநீராக இருக்கி அதனுடைய தேனைக் கலந்து சாப்பிட்டாலும் வாந்தி நிற்கும். ஒரு சிலர் நயமான சாம்பிசாயி முறையினை ஸ்டீர், அல்லது பால், அல்லது கஞ்சி அடுத்தும் குவையில் புகச் செய்து பின்னர் அக்குவையைப் பார்த்துத்து அம்முறையும் வாந்தியைத் தடை செய்யும்.

‘‘மேலே ஒருசில கைமருந்துகளே தயப்பட்டுள்ளன. இவை பற்றி நாம் நன்கு தெரிந்து கொள்வோமோயாகில் பற்றியிருக்கின்று; நம்மை நாமே காத்துக் கொள்ளலாம். இவை போன்று வேறு பல அரிய கை மருந்துகளும் உள்ளன; அவற்றைப்பற்றிப் பல நூல்கள் வெளிவந்துள்ளன. அந்நூல்களை நாம் படித்து மேறும் பல நன்மைகளைப் பெறலாம். இநாம்

“பாலுண்போம் என்னென்பெற்றின் வெந்தீரிற் குளிப்பே பகற்புணரோம் பகற்றுயிலோம் பயோதரமுன் முத்த ஏலஞ்சேர் குழலியோ டளவெயிலும் விரும்போம் இரண்டடக்கோம் ஒன்றைவிடோம் இடதுகையிற் படுப்பே மூலஞ்சேர் கறிநுகரோம் முத்ததயிர் உண்ணேஞ்ம் முதல் நாளிற் சமைத்த கறி அமிர்தெனினும் அருந்தோ” குாலந்தான் படைத் திடினும் பசித்தொழிய உண்ணேஞ்ம் நமகுருக்கிங் கேஞுக்கை நாமிருக்கும் இடத்தே” என்ற பாடலை நினைவு கூர்தல் நன்றாகும். இதில் “கனை என்பது காரியம் எனப் பொருள்படும்.

7. வள்ளுவர் வழி நிற்போம்

வாழும் வகையினை இவ்வையத்து ம.க.ஏ.ஏ.கு.ரங்கி அருளிய வள்ளுவப் பெருமான் மருந்து பூற்றிக் கிடியுள்ள கருத்துக்களை நாம் தெரிந்து கொள்வது மிகவும் ராருத்தமுடைத்தாகும். முப்பால் என்று வழங்கப்படும் திருக்குறள் நூற்றுமுப்பத்துமூன்று அதிகாரங்கள் கொண்டது. அவ்வதிகாரங்களுள் ஒன்று மருந்துவது மிகவும் ஆகும். அவ்வதிகாரத்தின் தலைப்பு மருந்து உடும். வவதிகாரத்தில் பத்துக்குறட்பாக்கள் உள்ளன. அப்பால் சில் காலும் கருத்துக்கள் கீழே தொகுத்துத் தாடுபாடுகள் என்றன.

மக்கள் நோயின்றி இனிது வாழ வேண்டும் என்பது வள்ளுவப் பெருந்தகையின் உள்ளக்கிடக்கை ஆகிறது. எனவே வர் நோய் தீச்க்கும் திறனைச் சிறந்த முறையில் வீசுவது ஸ்தார். அவர் கூறிய நோய்தீச்க்கும் திறனை ஆஸர் கார்ய வழி நின்று நாம் பெறுவோமேயாகில் இந்தியாவிலேயிருக்கிற நடிது வாழுலாம். அதாவது நாம் மண்ணில் நால்காலன்னாம் நழுலாம். வள்ளுவர் கூறியபடி ஒருவன் உணவுடை பொட்டு நின் இயல்புகளையும், பயன்களையும் நன்கு அறிந்து ஆஸர் நப் பயன்படுத்தினால் அவனது உடல் நலம் கொடுத்துவாரு ருக்கும். அதன் காரணமாக அவன் என்றும் ஓன்புற்று வாழ முடியும்.

ஊய் வரும் வகை

நமது உடலின் நிலையினை அறிந்து கொள்வதற்குக் குவிகளாக விளங்குவன் வாதம், பித்தம், கீதம் என்பன ராகும். இவற்றில் சீதத்தை ஒரு சிலர் கீலைட்டுமென் என்றும், ஐ என்றும் கூறுவர். மருத்துவர்கள் நமது முன் கை கொப் பிடித்து அவற்றின் மேற் புறத்தில் காட்டும் நரம்புத் தடிப்பினை அறிந்து இவற்றின் நிலை அறிந்து கூறுவர்.

ஏவார்கள அவற்றினை முறையே வாதநாடி, பித்தநாடி, சீதாநாடி என்று கூறுவர். இவை மூன்றும் தத்தமக்குரிய நிலையில் விளங்கினால்தான் நமது உடல் நலமாக இருக்கும். ஒவர்றின் நிலை மாறினால் ஒருவன் நோய்வாய்ப்பட்டு உடல் நலத்தை இழந்து நிற்பான். சீதநாடி மேலோங்கின் ஒருவன் ஓயற்கை எய்துவான். இதனை அன்புநெறியை வளர்த்த அப்பர் பெருமானது பின்வரும் திருவாக்கால் நாம்அறியலாம்.

‘‘புன் ஜந்தும் பொறிகலங்கி நெறிமயங்கி
அறிவழிந்திட்டு ஜமேல் உந்தி,
அலமந்த போதாக அஞ்சீல் என்று
அருள் செய்வான்.....’’

நம்முடைய உடல் இயக்கத்திற்கு ஆற்றல் வேண்டும். அவ்வாற்றலினை நாம் உணவின் மூலம் பெறுவின்றேம். ஆனால் அவ்வுணவினை நாம் அளவோடுதான் சாப்பிட வேண்டும். மிதமிஞ்சிய உணவு ஆல்லது குறைந்த உணவின் காரணமாக வாதம், பித்தம், சீதம் ஆகிய மூன்றும் தமது நிலைகளில் நின்று மாறி நமக்கு இன்னல்களைத் தரும். மிதமிஞ்சிய உணவு உடல் நலத்தைக் கெடுக்கும். குறைந்த உணவு ஆற்றலை இழக்கச் செய்யும். இவற்றை எல்லாம் தமது உள்ளத்திலே கொண்ட பொய்யில் பூலவர்,

‘‘மிகினும் குறையினும் நோய் செய்யும் நூலோர்
வனிமுதலா எண்ணிய மூன்று’’

என்று கூறியுள்ளார். அதாவது உணவு மிகுந்தாலும் குறைந்தாலும் வாத பித்த சிலேட்டுமெம் துன்பத்தைச் செய்யும் இங்கு ‘‘நூலோர்’’ என்பது மருத்துவத்துறை வல்லுநர்களை குறிக்கும். ‘வளி’ என்ற சொல் வாதத்தைக் குறிக்குப் பவளி முதலா எண்ணிய மூன்று என்பது வாதம், பித்தம் சிலேட்டுமெம் ஆகிய மூன்றையும் குறிக்கும். நோயின்றி வாழ

ஒருவன் தான் முன் உண்டு உணவு முற்றும் சீரணித்து பின்னர் உண்ண வேண்டும். முதலில் அளவு அறிந்து

உண்ண வேண்டும் என்று கூறிய வள்ளுவர், அடுத்து ஒருவன் தான் உண்ட உணவு முழுவதும் ஸ்ரீகணித்தவரை அறிந்து மேலும் உணவு உட்கொள்ள வேண்டும் என்று கூறுகிறார். அதாவது ஒருவன் தனது பசியிலை அறிந்து ஒழுங்காக உணவு உண்டு வந்தால் பினியின்றி இயல்லா வாழ்வான். அவன் மருந்து அருந்த வேண்டியதில்லை. காரம் கக் கூறினால் பசி அறிந்து உண்பவர்கள் நோயின்றி என்றும் இனிது வாழ்முடியும். அவ்வாறு பசி அறிந்து உண்டாராவர்கள் நோய்வாய்ப்பட்டு, நொந்து, அலமந்து, கண்ட மாற்றுகளை எல்லாம் வாங்கி அருந்தி அல்லறபடுவார்கள். ஏது எடுத்த பின்னரே உணவு உண்ண வேண்டும். அவ்வாறு செய்யின் நோய் எதுவும் அணுகாது. எனவே என்றும் எவர்க்கும் மருந்து விவண்டியதில்லை. இதே,

“மருந்தென வேண்டாவாம் யாக்ஷாகி ஸ்ரீகணி தற்றது போற்றி யுணின்”

என்று செந்நாப்புலவர் சுட்டிக்காட்டி உள்ளார். இதே விடுத்து, சிலர் அளவில்லாமல் சாப்பிட்டு, வாய்விடுவதும், வயிற்று வலியினாலும் அவதிப்படுவர். ரூச்சுத்தினாராவர்; திக்குமுக்காடுவர்; சுறுசுறுப்பை இழுந்து மந்தமாக இருப்பார்; தூங்கவும் செய்வர்; சோடா, ஜிஞ்சர் பீர் முதலியாவர்களாவர் சாப்பிடுவர். சில வேளைகளில் மருத்துவரிடம் ஓடுவார். மாற்று வாங்கி உண்பார். இவற்றையெல்லாம் தவிர்க்க வேண்டும் மென்றால் நாம் முதலில் உண்ட உணவு செயிற்று போன்று அடுத்து உணவு உண்ண வேண்டும்.

நெடிது வாழ நான்கு வழிகள் உண்டு. அவைகள் இங்கு எண்ணுவதற்கு உரியனவாகும். பஸ்ஸாய்டு வாழ்ந்த ஒருவன் அவற்றைக் கூறிச் சென்றுள்ளான். அவை வருமாறு:

“ஓரடி நடவேன்
ஈரடி கிடவேன்
இருந் துண்ணேன்
கிடந் துறங்கேன்”

குவர்யுல் பின் வரும் உண்மைகள் பெறப்படுகின்றன:

- 1) குண்டிழல் தன் அடியில் இருக்கும் உச்சிப் பொழுதில் ஒரு வழியும் நடக்கக் கூடாது.
- 2) ஈருமுள்ள ஓடத்தில் படுக்கக் கூடாது.
- 3) முன்பு உண்ட உணவு செயியாமல் வயிற்றில் இருக்க மேலும் உண்ணக் கூடாது.
- 4) அயர்ந்த போதன்றி மற்ற வேளைகளில் படுக்கையில் கிடக்கக் கூடாது.

இந்த நான்கு வழிகளிலும் நாம் நின்று நடப்போ மாகில், மருந்து ஒன்றும் வேண்டாது நோயின்றி வாழலாம்.

எண்ணரிய பிறவிதனில் மானுடப் பிறவிதான் யாதினும் அரியதாகும். இப்பிறவி தப்பினால் எப்பிறவி வாய்க்கும் என்பதை நாம் அறியோம். எனவே பெறுதற்கு அரியதும், அறம் பொருள் இன்பங்களை அடைந்து அனுபவித்து இறுதியில் முடிவில்லாத இன்பத்தைப் பெறுவதற்கு எதுவாக உள்ளதுமாகிய இவ்வுடம்பினைப் பெற்ற நாம் அதனை அருமையாகப் பாதுகாக்க வேண்டும். அவ்வாறு பாதுகாத்தால் நோயின்றி இனிது வாழலாம். இனிது வாழ நாம் நன்றாகப் பசித்த பின்னாலே அளவொடு உண்ண வேண்டும். இதுகால் தேரையர் பாடிய பாட்டோன்று நமது நினைவிற்கு வராமல் போகாது.

“திண்ண மிரண்டுள்ளே சிக்க அடக்காமல்
பெண்ணின் பால் ஒன்றை பெருக்காமல்—

உண்ணுங்கால்
நீர்கருக்கி மோர் பெருக்கி நெய்யுறுக்கி
உண்பவர்தம்
பேருநைக்கிற் போமே பினி’’

நாம் நீரைக் காய்ச்சி, மோரைப் பெருக்கி, நெய்யை உருக்கி அருந்த வேண்டும். அத்துடன் நாம் அரை வயிறு

அன்னாம் கால் வாயிறு நிரும் சட்டகால்வையெடும். வயிறு முட்டக் கொட்டல் மிக்க கெட்டதாலும்.

முடிவாகக் கூறின், முன்பு உண்ணா நடவடிக்கை ஏற்ற படியை அறிந்து, மின்பு அறும் அளவிலோக் குறுக்கிடுவதே மாறுபடாத அதவாது தமது உடல் நிலைக்கூற்று நடவடிக்கை நாம் உண்ண வேண்டும். உதாரணமாக நமக்கு, குறுக்கிடுவதை குறைவாக இருந்தால் எனிதில் சீரணிக்கும்படியா நடவடிக்கையே நாம் உண்ண வேண்டும். நமது நடவடிக்கை சத்து மிகுதியாக இருந்தால் நாம் குறைந்த நூல்களை உடைய சத்துணச் சேர்க்க வேண்டும். நமது நடவடிக்கை குறைவாக இருந்தால் இனிப்புச் சத்துணச் சத்து அதிகமாக இருந்தால் இனிப்புச் சத்துணச் சத்து நாம் நீக்க வேண்டும். ஒருசில வேளைகளில் நமக்கு, நான்மார்பியோ அன்றி இளம் பசியோ இருக்கலாம். சூரி என்னாலும் ஒரு கடும் பசி கண்ட மின்னீர நாம் நடவடிக்கை வேண்டும். அற்றது அறியாமலும், கண்டு பிடியாமலும், மிகப் பசியாலும், பொருந்தாத உடலாட்சியை நடவடிக்கை கொடிய நோய்கள் விளையும். இது நான்கு நூல்களை புலவர் மீண்டும்மீண்டும் இக்கருத்தை வெளியாக்கி வெளியாக்க வார்.

“அற்றுல் அளவறிந் துண்க அஃதான் |
பெற்றுன் நெடிதுய்க்கு மாறு”

“அற்ற தறிந்து கடைப்பிடித்து மாறுவோ
துய்க்க துவரப் பசித்து”

பசியளவறிந்து மாறு பாடில்லாத நடவடிக்கை உண்ணா வேண்டும். என்று கூறிய வள்ளுவர் அடுத்து அங்குள்ளம் நாம் உண்டு வந்தால் நமக்கு யாதோடு நான்பாழும் மின்பு உண்டாகாது என்று உறுதி கூறுவின்றார்.

“மாறுபாடில்லாத உண்டி மாற்றுவள்ளின்
ஊறுபாடில்லை உயிர்க்கு.”

மாறுபாடு உள்ள உணவை நமக்குச் சுங்கிப்பாக உறுது செய்யும். உதாரணமாக வெள்ளிப் பிழீச நமக்கு நலம்

பாக்டரி. அதே நேரத்தில் முற்றிய வெள்ளிக் காயோ அங்கு பூர்மோ நமக்கு ஊறு செய்யும். இதனை,

“விஞ்சு வெள்ளிக்காய்க்குப் பேசுதிரிதொடம்போம்,
வஞ்சியரே முற்றிய காய் வாதமாம், நெஞ்சகனி
உண்டாற் சயித்தியமாம், உள்ளிருக்கும்
அவ்விதையைக் கண்டாலும் நீரிறங்குங் காண்”
என்ற பாடல் வரிகளால் நாம் அறியலாம்.

பேருண்டி பெருங்கோடாகும். பசியறிந்து அளவாக
உண்பவன்பால் இன்பம் உண்டாகும். அதுபோல் கண்ட
மட்டும் தின்று கண்முடிக் கிடக்கும் ஒருவனிடத்து நோய்
நிலைத்து நிற்கும். அதாவது பசியளவு அறியாது ஒருவன்
மிகுதியாக உண்ணுவானான் அவனுக்குப் பல நோய்கள் ஏற்
படும். தன்பசிக்கு அதிகமாக ஒருவன் சாப்பிடுவானாகின்
உரிய காலத்தில் உணவு சீரணியாது. இதனை அறியாது
வழக்கப்படி மேலும் மேலும் அவன் உண்ணத் தொடங்கி
வயிற்றுத் தீயை அதவாது உதராக்கினியைக் கெடுத்து
விடுவான். அதனால் நாளடைவில் பல கொடிய பிணிகள்
அவனுக்கு ஏற்படும். எனவே நாம் என்றும் எந்நிலையிலும்
அளவோடுதான் உண்ண வேண்டும். இது கருதியே
“அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சமாம்” என்று பண்
டையோர் கூறிச் சென்றனர். இக்கருத்துக்களை

“இழிவறிந் துண்பாண்க இன்பம்போல் நிற்கும்
கழிபேர் இரையான் கண் நோய்”

“தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்
நோயள வின்றிப் படும்”

ஆகிய குறட்பாக்களால் நாம் அறியலாம்.

மருத்துவருக்கு ஓர் அறிவுரை

ஒருவனுக்கு நேர்ந்த நோயை எவ்வாறு நீக்குவது?
மருத்துவர் ஒருவனுக்கு ஏற்பட்ட நோயைத் தீர்க்க விரும்
பிழை, முதலில் நோய் நிலையைத் தெரிந்து, அது வருவதற்

பிய காரணத்தை நன்கு அறிந்து, அதனைத் தீர்க்கும் பழியினை முற்றிலும் உணர்ந்து, குற்றமில்லாமல் தானாலும் யற்சியில் ஈடுபட வேண்டும். இது கருதியே உலகம் புலமாம் “நோய் நாடி நோய் முதல் நாடி அது தயவிக்குப் பாய் நாடி வாய்ப்பச் செயல்”

ன்று சூறியுள்ளார். அத்துடன் மருத்துவர் கோவிர்ஜாவு ரட்டைய இயல்பு, நிலை ஆகியவற்றை அறிவதோடு ஒருவர் கண் நிகழ்கின்ற நோயின் அளவினையும், தனது சொற்று ரற்ற காலத்தினையும் அறிந்து செயல்பட வேண்டும். பின்னர் தற்றவன், மருத்துவன், மருந்து, பக்கத்திலிருந்து உருட்டின்றவன் ஆகிய நான்கும் தகுதியுடையனவாய். ஒருவர்க்கு விளங்கின் நோய் இருந்த இடம் தெரியாமல் முறைக்குப் பாருக்கும்.

முன்னர் மனக்கவலைக்கு இடங்கொடுக்க எடுத்து ரன்றும் கொடுத்தால் உடல் நலம் கெடும் என்றும் உறப்பட்டது. மனக்கவலைக்குரிய மருந்தி கொடுப்பதும் சிருக்குறளிலே காணலாம். மனக்கவலையிலை கீத்தும் ஓமருந்து இறைவனது அடியே ஆகும். அவனது அடியிலையில் நிறுக்கோடாக நாம் கொன்வோமாகில் நமது மனக்கவலை உறைந்து போகும் என்பதில் என்னளும் ஜயாவில்லை.

“தனக்குவரமை இல்லாதான் தான் சேர்க்காமல் கூலமால் மனக்கவலை மாற்றல் அரிது.”

பொருள்கள் அகநால்

பக்க எண்

அத்திக்கீர	58
அகரா	19, 55- 6
அக்கினிமந்தம்	25
அசீரணம்	10
அதிசாரம்	15
அதிமதுரம்	5, 40-1, 43, 73
அப்பைக்கோவைக் கிழங்கு	42
அரப்பு	48
அரிசித்திப்பிலி	72-3
அரிதாரம்	5
அருணசலம்பிளை, இ.மு.	37
அருநெநல்லிவேர்	73
அலி	2
அலுப்புக்குடிநீர்	55
அவரியிலை	39
அறிவுமயக்கம்	57
அனைத்தச்செடி	41-2
ஆங்கூர் திராட்சை	51
ஆசன வெடிப்பு	44
ஆஞ்சநேயர் குடிநீர்	56
ஆடாதோடை	57
ஆண பெண்ணை	2
ஆமணக்கு இலை	42-3
ஆணம்	43-4
ஆலவிழுது	17
ஆறுமுகச்சுரணம்	4?

ஆற்றுநண்டு	43
இஞ்சி	19, 49, 51, 60, 73
இந்துப்பு	5
இரத்த அழுத்தம்	35
இரத்த உறைவு	11, 21, 35
இரத்தக்கொதிப்பு	11, 21, 31
இரத்தப்போக்கு	40
இருதயத்தளர்ச்சி	32
இருதயநோய்	21, 35
இருமல்	40, 46, 55, 72
இலுப்பை	51
இளம்பிள்ளைவாதம்	35
இனைப்பிருமல்	46
இஜைப்பு	15
இனிப்பு	11
ஈருளிலி	41-6, 59
ஈளை	72
உடல் அசதி	53
உடல் உழைப்பு	31-2
உடல் தளர்ச்சி	13
உடல் வலி	55
உணவு	7
உணவுக்கலை	13
உணவில் வெறுப்பு	52
உணவுச் சத்துக்கள்	10
உண்கலன்கள்	10
உபவாசம்	34-5
உப்பு	10-1, 34
உலோக உப்புக்கள்	12
உள்நாக்கு வளர்ச்சி	16
உளரல்	65
எலுமிச்சம் பழச்சாறு	34, 49, 51, 53, 73

எருக்கலம்பூ	60
ஏலம்	73
ஐயர் கே.பி.	33
ஓம உப்பு	66
ஓமம்	64
ஓய்வை உறக்கழும்	25-7
கடிவிடம்	42
கடுக்காய்	4, 40, 65-6, 70-1
கட்டி	67-8
கண்ணெனிவு	43
கண்மங்கல்	68
கண் வளி	61
கதலிப்பழம்	63
கந்தர் சஷ்டி	35
கபசரம்	14
கபம்	72
கரப்பான்	41-3, 65
கரிப்பான்	47-8
கரு உண்டாகாமலிருக்க	2
கருக்குழி	3, 4
கருடக்கொடி	55-6
கருப்புக்கட்டி	11, 62
கருப்பை	4
கரும்புச்சாறு	11, 53
கருவாய்ப்பட்டை	66
கருவுற்றநிலை	1
கருவேலம்பட்டை	66
கல்நார்	66
கல்மதம்	76
கல்லுப்பு	46
கழற்சிப் பருப்பு	48
களிப்பாக்கு	65

கற்பூர வெற்றிலை	73
காக்கைவலிப்பு	47
காசநோய்	72
காசம்	18
காசுக்கட்டி	66
காயகல்பம்	49-50
காய்ச்சல்	55, 60
காவி மண்	60
கிராம்பு	63, 66
கிருமி நாசினி	64
கிளைவுமேக்	36
கீழ்க்காய்நெல்லி	52-4
குங்குமப்பு	5, 25
குடல்வலி	13
குடற்பிரட்டு	43
குடற்புண்	61-2
குடிநீர்	46, 54-8, 73
குடும்பக்கட்டுப்பாடு	2
குத்திருமல்	60
குத்து நிலவாகை	64
குப்பைமெனி	50, 58-9
குழிதாமரை	45
குளிர்காய்ச்சல்	55
குறுத்தக்காளி	69
கூழ்பாண்ட இலேகியம்	61
கேசவப்பிள்ளை	37
கொத்தமல்லி	43
கொடிவேலிவேர்	60
கொன்றைவேர்	70
கோரைக்கிழங்கு	57
கோழிப்பித்து	4
கோழிமுட்டை	59

நாட்காலிக் காலாட்சை	41
நாட்காலிக் காலாட்சை	43
நாட்காலிக் காலாட்சை	57
நாட்காலிக் காலாட்சை பாத்திரங்கள்	9
நாட்காலிக் காலாட்சை	10
நாட்காலிக் காலாட்சை	73
நாட்காலிக் காலாட்சை	4, 11
நாட்காலிக் காலாட்சை	60
நாட்காலிக் காலாட்சை	43, 66
நாட்காலிக் காலாட்சை	14, 57, 72
நாட்காலிக் காலாட்சை	47, 71
நாட்காலிக் காலாட்சை	66
நாட்காலிக் காலாட்சை	73
நாட்காலிக் காலாட்சை	55
நாட்காலிக் காலாட்சை	48
நாட்காலிக் காலாட்சை	19, 55-6
நாட்காலிக் காலாட்சை	60
நாட்காலிக் காலாட்சை	70
நாட்காலிக் காலாட்சை	70
நாட்காலிக் காலாட்சை	50
நாட்காலிக் காலாட்சை	58
நாட்காலிக் காலாட்சை	57
நாட்காலிக் காலாட்சை	75
நாட்காலிக் காலாட்சை	66
நாட்காலிக் காலாட்சை	5
நாட்காலிக் காலாட்சை	40, 43, 62-3, 71, 73
நாட்காலிக் காலாட்சை	43, 53, 71
நாட்காலிக் காலாட்சை	60, 61
நாட்காலிக் காலாட்சை	19, 55-8, 60, 63
நாட்காலிக் காலாட்சை	58
நாட்காலிக் காலாட்சை	69
நாட்காலிக் காலாட்சை	46

சுவாச உறுப்புக்களின் நோய்கள்	36
சுவாசராசம்	46
குடன்	4
குரிய நமஸ்காரம்	32
குலைநோய்	26
செந்நாப்புலவர்	77
சொறிசிரங்கு	13
சேஷை	10, 14, 25
சோர்வு	63
சோற்றுக் கற்றுழை	62-3
டங்கு	
தடியங்காய்	61
தந்தநோய்	66
தலைசுற்றல்	68
தலையிடி	54-5
தேன்	49, 51
தாகம்	14
திப்பிலி	4, 46
திராட்சை	17
திரிமூர்த்தி திராவகம்	37
திருக்குறள்	75
திள்ளாத	30
துத்திப்பு	73
தேகஞனல்	40
தேககாந்தல்	43
தேயிலைச்சாறு	36
தேரையர்	78
தேவதாரம்	41
தேற்றுன்விதை	70
தேன்	3, 11, 25, 40, 44-46, 73-4
தைராக்சின்	10
தைராயிடு	10

மகப்பேறு	
மங்குஸ்தான்	70,
மஞ்சள்	46, 50, 51
மஞ்சள் கரிசலாங்கண்ணி	52
மஞ்சள் காமாலை	41, 52, 55
மஞ்சிட்டி	3
மணத்தக்காளி	62
மண்டையிழி	46
மதுமேகம்	68
மந்தாகினி	10
மயக்கம்	15
மயிலிறகு	73
மருந்து	75, 77-8
மலக்கட்டு	13
மலச்சிக்கல்	57
மலட்டுத்தன்மை	1,2
மலபந்தம்	15, 34
மலமிளக்கி	64
மல்லி	58
மனக்கவலை	20-4
மாதுளை	64, 70-1
மாந்த இழுப்பு	59
மாந்த எண்ணெய்	37
மாந்தம்	59
மாரடைப்பு	21, 23, 36
மார்பு வளி	46
மிளகு	19, 40, 56, 58, 63
மிளகு வற்றல்	46, 72
முட்டை	12
முட்டைத்தைலம்	59
முப்பால்	75
முருங்கை இலை	5

முருங்கைப்பட்டை	60
முள்	43-4, 46
முச்சுப்பயிற்சி	1, 33
முர்ச்சை	72
முலக்குத்து	42
முலநோய்	44-5, 57
மேகச்சிறுநீர்	14
மொந்தன் பழம்	45
யாளி	60
யானைத்திப்பிலி	71-72
ராஜபிளவை	68
வசம்பு	50, 60
வயிற்றைச்சல்	70
வயிற்றுக்கோளாறு	16
வயிற்றுப்புண்	62
வன்ஞவர்	75, 77, 79
வாதசுரம்	14, 58
வாதம்	25-6, 75-6
வாதவலி	46
வாந்தி	15, 43, 73
வாய்குமட்டல்	52
வாய்கோணல்	43
வாய்நீர்ஊரல்	52
வாய்விளங்கம்	15, 58
வாய்வு	19, 61, 72, 75
வால்மிளகு	63, 66
வாழைத் தண்டு	62
வாழைப்பழம்	48
வாழைப்பழு	62, 65
விடக்காய்ச்சல்	56
விரதம்	34-35
வில்வழிலை	56

வினாக்கள்னெய்	45
வினாம்பிசின்	70
வெங்காயம்	62
வெண்ணெய்	71
வெந்தயம்	62
வெள்ளுளி	60
வெள்ளைக்கண்ணுப்பிள்ளை	37
வெள்ளைச்சாரணவேர்	59
வெள்ளைப்புகையிலை	48
வெள்ளைப்பூண்டு	19, 60, 71
வேப்பங்கொழுந்து	50, 69
வேப்பிலை	69
வேப்பெண்ணெய்	60

REFERENCE



எம்து பற வெளியீடுகள் ...

தமிழக வரலாறு (— 1565)

தமிழக வரலாறு (1565 — 1967)

இந்திய அரசியல் அமைப்பு

வரலாறு (1773 — 1950)

— டாக்டர். ந. சுப்ரமண்ணன்

வரலாறு வரைவியல்

— டாக்டர். ந. ஜகதீசன்

Historical Research Methodology

The Hindu Tripod and Other Essays

Sangam Polity (in Print)

— Dr. N Subramanian



என்னிஸ் பப்ளீகேஷன்ஸ்

96, என். ஜி. ஓ. காலனி

மதுரை - 625 019